

கட்டுறைக் கோவை

பண்டித

லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார்

~~8.6.~~

கட்டுத்தெரக் கோவை



ஆசிரியர்

அண்ணுமலைப் பல்கலைக் கழகத்துத்
தமிழாசிரியர்

(Senior Pandit in Tamil)

பண்டித, வெ. ப. கரு.

இராமநாதன் செட்டியார்



1942

பதிப்புவினம் ஆசிரியர்களே

[விலை ரூ. 1-4-0]

ஏதற் பதில்கு தெவ்டம்பர் 1942

காந்தி பிரஸ் விமிடெட், காந்தக்குடி.



ஸ்ரீ நிதி, டாக்டர் ராஜா ஸி
மு. அண்ணுமலைச் செட்டியார் Kt., LL. D. அவர்கள்
செட்டிநாடு

உரிமை யுதை

என்னாருமைக் கட்டுரைக் கோவையெனு யிச்சிறநூல்
துன்னுபுகற் முத்தையவேள் தோன்றலாய்ப்—பன்னுதயிழ்க்
கன்னுய்த் திகழுரசேற் காதரவாங் கண்ணேட்டத்
தன்னு மகிளக்குரிமை யாம்.

வள்ளவிவன் தில்லீயரன் நல்லகுளால் வரழியவே
உள்ளமுவந் தின்பமெலா முற்று.

பதிப்புரை

அமிழ்தினு மினிய செழுந்தமிழ் மொழியிற், பற்பல அமயங்களில், யான் எழுதிய, கட்டுரைகள் கான்கும், நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றும் ஆகிய ஐந்தையும் தொகுத்துக், கட்டுரைக் கோவை எனப் பெயரிட்டு, வெளியிடுகின்றேன்.

இவ்வைந்தனுள், உயர்திரு அண்ணுயலை யரசு என்பது, டாக்டர், செட்டிநாட்டு ராஜா, ஸர் அவர்களின், அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நினைவு மலரி ஒம், பரிபாடல் என்பது, மகாமகோபாத்யாய, பண்டிதமணி அவர்களின், அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நினைவு மலரி ஒம், பண்டைத் தமிழரசரும்-புலவரும் என்பது, அன்பளிப்பிலூம், ஓருஞ் செய்யுள் என்பது, இந்திராவிலூம் வெளிவந்தன. குறுந்தொகை-மருதம் என்பது, சென்னையிற், குறுந்தொகை மாநாட்டில் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவாம். இவற்றை வெளியிட்டுக்கொள்ள உடன்பாடளித்த பெரியார்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

அண்ணுமலைப் பல்கலைக் கழகம் நிறுவிய பெருங்கொடை வள்ளலும், களை களைந்து, தமிழ்ப் பயிரைப் போற்றுகின்ற தமிழ் வேந்தரும் ஆகிய, டாக்டர், செட்டிநாட்டு ராஜா, ஸர் திரு. மு. அண்ணுயலைச் செட்டியாரவர்கள், எனக்குப் பல்லாற்றுஞ்சும் நல்லுதவி புரிந்து, என் சிறப்புக்குக் காரணமாய், ஆதரவளித்து வருகின்ற.

பெரு என்றிக்கு அறிகுறியாக, என் முதல் வெளி ஷிடாகிய இச்சிறு நூலை, அவர்களுக்கு உறமுவந்து உரிமையாக்கியுள்ளேன்.

நுண்மா ஆழைபுலச் செல்வரும், அவ்வப்போது எனக்கு வேண்டும் நலம் புரிகின்றவர்களும் ஆகிய, திரு. கா. கப்பியமணி பிள்ளை M.A., M.L. அவர்களும், புலவரெல்லாம் வியந்து வயப்படுமாறு கற்றுத் துறைபோய நற்றவக் குரிசிலும், என் உயர்வைத் தம் உயர்வாகவே கருதி உதவுகின்றவர்களும், ஆகிய மகாமகோபாத்யாய, பண்டிதமணி திரு. மு. கத்ரேசு செட்டியாரவர்களும் இங்நூலுக்கு அரிய மதிப்புர எழுதிக் கிறப்பித்தார்கள். என்பாற் பேரன்பு வைத்துள்ள இவ்விரு பெரியோர்கட்கும் என் உளமார்ந்த நன்றி யறிவைப் புலப்படுத்திக்கொள்ளுகின்றேன்.

சுருங்கிய காலத்துள், இங் நூலின் பதிப்பு வேலையை அழுகுற அமைத்துத் தந்த, சக்தி அச்சுக் கூடத்தாரின் திறமை பாராட்டத் தக்கது.

திருச்சிற்றம்பலவன் திருவடி போற்றி.

அண்ணுமலை நகர், }
தித்திராபுறு, }
ஆவணி, உகூ. } வெ. ப. கரு. இராமநாதன்.

மதிப்புரை

அண்ணுமலைப் பல்கலைக் கழகத்
தமிழ்ப் பேராசிரியர், பல்கலைப் புலவர்,
திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை யவர்கள்
M.A., M.L. எழுதியது.

திருவாளர், பண்டித. லெ. ப. கரு. இராமநாதன் செட்டி
யாரவர்கள் எழுதிய கட்டுரைகள், இனிய செந்தமிழ் நடை
யில் அமைந்து பொருள் நூல்களும் சொற்களையும் பொருந்தித்
தீகழ்கின்றன; அவற்றின் தொகுதியுள், உயந்திரு, அன்னு
மலையரசு அவர்களைப் பற்றிய முதற் கட்டுரை, அவர்கள்
வாழ்க்கை வரலாற்றின் சிறப்பியல்புகளைத் தொகுத் துரைப்ப
துடன் பொருந்தமான சங்கநூல் மேற்கோள்களுடன் மிலிஃ
கின்றது.

பரிபாடலைப் பற்றிய ஆராய்ச்சியுரை, அந்தாவின் பல
பகுதிகளையும் வகுக்கு, அவற்றைப் பற்றிய விழுமிய
கருத்துக்களைத் திரட்டி யுரைப்பதாகும். அந்துல்
கற்பாருக்கு அது விரந்த தோற்றுவாயாகும். உரை நூல்பங்கள்
மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இக் காலத்தில் வட
மொழியால் உணர்த்தப்படும் பல கருத்துக்கள், முற்
காலத்தில் தமிழ்ச் சொற்களால் இயம்பப்பட்டன
வென்பது புலனுகின்றது. களவொழுக்கம் தமிழிற்கே
உரிய தென்பது அதன்கண் நாட்டப்பட்டது.

குறுந்தெரகையுள் மருத்துதைப் பற்றிக் கூறும் கட்டுரையில்,
மருதமென்பது, முதல், கரு, உரிப்பொருள் பற்றி
அமைந்திருப்பது குறிக்கப்பட்டது. அப்பகுதியுட்
பண்டை வழக்கங்களும் வரலாற்றுக்குறிப்புக்களும் இனிது காணப்

படுசின்றன. தொல்காப்பியர் காட்டிய முறைப்படி அகப் பொருட் கூற்றுக்களை வகுத்துக் காட்டினமை பராட்டத் தக்கது.

பன்டைத் தமிழர்கும் புலவருமென்ற கட்டுரை, பல வரலாற்றுக் கருத்துக்களைச் சுருக்கி யுரைத்தது. புலவரின் ஆற்றலும், பெருமையும் அவர்களை மதித்த அரசரின் சிறப்பும் ஆதன்கண் நன்கு தொகுக்கப்பட்டன.

சேக்கிழார் கவிநயத்தை ஒர் அருங் செய்யுளன்ற கட்டுரை தெர்றேனப் புலப்படுத்துவதாகும். திருமகன், அரும்பக முதலிய வற்றின் பொருள் நூபம் பராட்டத் தக்கது. இந்தகைய கட்டுரைகள், தமிழ் கற்கும் மாணவருக்கு, மாண்புமிக்க அறிவு வீருந்தாப் பயன்படுதற்குரியன : ஆதவின், அவை, உயர் கலாசாலைப் பாடப் பகுதிகளாக நியமிக்கப்படும் தகுதி வரயந்தன.

மதிப்புரை

மகாயகோபாத்யாய

முதுபெரும் புலவர், பண்டிதமணி

திரு. மு. கதிரேசுச் செட்டியாரவர்கள்

(Adviser in Tamil Research, Annamalai University)

எழுதியது.

அன்னுமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ் ஆசிரியர், பண்டிதர். திரு. லெ. ப. கரு. இராமநாதச் செட்டியாரவர்கள் வெளியிட்ட, கட்டுரைக் கோவை என்னும் புத்தகத்தைப் படித்துப் பார்த்தேன். இதன்கண் ஜூங்கு கட்டுரைகள் உள்ளன.

உதற் கட்டுரையில், அன்னுமலைப் பல்கலைக் கழகம் நிறுவிய பெருங்கோடை வள்ளலாகிய செட்டிநாட்டு ராஜா ஸர் அவர்களுடைய, மனை வாழ்க்கையின் மாண்பு, செல்வச் சிறப்பு, கல்வியறிவு, கருதிய செயல்களை முடிக்கும் திறமை, பல்கலைக் கழகங் கண்ட பெருமை, அரசினர் வழங்கிய பட்டப் பேறுகள் முதலிய சிறப்புக்கள் எல்லாம் கருக்கமும் தெளிவந் தோற்ற விளக்கப்பட்டுள்ளன ; இக் கட்டுரையை முதற்கண் அமைத்தது, ராஜா ஸர் அவர்களிடத்து நூலாசிரியருக்குள்ள பெருமதிப்பையும், நன்றியறிவையும் புலப்படுத்துகின்றது. எல்லா நலங்களும் நிரம்பப் பெற்றுச் சிறங்கு விளங்கும் பெரியார் திருவர் வாழ்க்கை வரலாறு, உலகத்து மக்களின்

ஒழுகலாற்றுக்குப் பெரிதும் உதவியாகும்; ஆகவின் தொடக்கத்தில் இதனை அமைத்தது பொருத்தமே.

பரிபாடலைப் பற்றிய இரண்டாவது கட்டுரை, மிக விரிவாக ஆராயப்பட்டு இப் புத்தகத்தின் பாதியளவுக்கு மேல் இடம் பெற்றுள்ளது. பரிபாடல் அகமும் புறமுங் தழுவிப் பண்ணுடன் அமைந்த சங்க இலக்கியமாகும்; சொற்பொருள் வளங்களாற் சிறந்து விளங்குவது; இப்பரிபாடற்கண் அமைந்த இயற்கை வனப்புக்களும், தெய்வங்களைப் பற்றிய செய்திகளும் ஆடவர் மகளிர் காதற் குறிப்புக்களும், வாழ்க்கை முறைகளும், பிறவும் மிக நூட்பமாக ஆராய்ந்து விளக்கப் பட்டுள்ளன; இப் பரிபாடலுக்குச் சிறந்த உரையாசிரியரான பரிமேலழகர் வகுத்த, உரை நூட்பங்களை எடுத்துக் காட்டியிருப்பது பாராட்டத் தக்கது; பரிபாடலை முற்றுந் தெளிவாகப் படித்து, முன் பின் ஒற்றுமை காட்டிப், பிற நூற்கருத்துக்களையும் இயைத்துப், பாடற் பகுதியின் பொருள்களை வேண்டுமிடங்களில் உரைநடப் படுத்தி விளக்கிச் செல்லும் ஆரியரின் ஆராய்ச்சி வன்மை போற்றத் தக்கதாரும். இங்ஙனம் ஒரு சிறந்த நூலை முற்றும் ஆராய்ந்து வெளிப்படுத்தும் கட்டுரைகளே, பயில்வார்க்கு மயக்கமின்றிப் பொருளைத் தெளிந்துகொள்ள உதவியாகும்.

குறந்தோகையில் மருதத்தினைபற்றிய மூன்றுவது கட்டுரையில், சுவை மிக்க செய்திகள் பல காணப்படுகின்றன; சங்க நூல்களில் எடுத்தாளும் உவமங்களின் அழகும், உள்ளுறை யுவமங்களின் அருமையும், வேந்தத்துக் காணப்படாத அகப்பொருளின் நாகரிகங்களும் தெளிவு விளக்கப்பட்டுள்ளன.

“பண்டைத் தமிழரகரும் புலவரும்” என்னும் நான் காவது கட்டுரையில், புறநாளூற்றிற்கண்ட அரிய பல செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, தமிழ் நாட்டு மன்னர், புலவரைக் கண்ணாகக் கொண்டொழுகிய செய்திகளும், தமிழ்ப் புலவர்களுடைய வீறு சான்ற இயல்புகளும், நடுவுகிலை பிறழாத நன்னென்சுமும். அன்புமிக்க அரசர்களுடைய வாழ்விலும் தாழ்விலும் புலவர்களுள்ள சுபாடும், பிறவும் தெவிலிக்கப் பட்டன.

“உருஞ் செய்யுள்” என்னுங் தலைப்பில் எழுதப் பட்ட ஐந்தாவது கட்டுரை, பெரிய புராணப் பாசுரம் ஒன்றன் நுனி போருள்களைப் புலப்படுத்தி இன் புறத்துவதாகும் : சொற்கேறும் அமைந்த போருள் நலங்களையருபு பிறழாது எடுத்துக்காட்டி விளக்கியிருப்பது, கட்டுரையாரியரு நுண்ணறிவின் திறமையைப் புலப்படுத்துவதாகும். இன்ன பல நலங்களால், இக் கட்டுரைக் கோவை, கல்வி நிலைகளிலே, உரைப் பகுதிக்குப் பாட புத்தகமாக வைத்தற்குத் தகுதியுடையதாகும் என்பது விளக்கும்.

இதன் ஆசிரியராகிய, பன்டுதர் இராமநாதச் செட்டி யார், மிக்க இளம்பருவத்தே ஶிறந்த தமிழ்க் கல்வி யுடைய ராப்த தமிழ்ச் சங்கத்துப் பிரவேச பாலபண்டித பண்டித என்னும் முத்திறத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுச், சங்க இலக்கிய முதலிய பல அரிய நூல்களை ஆராய்ந்து பயின்றவர் ; எத்திறத்து மாணவரையும் தம் வயப்படுத்துக் கல்வி பயிற்றும் ஆற்றலுடையவர் ; இவர் நூலராய்ச்சித் திறமைக்கு, இக் கட்டுரைக் கோவையே சான்றுக விளக்கும்.

இதன் ஆசிரியர், தம் முதல் வெளியீடாகவுள்ள இச் கட்டுரைக் கோவையைச், சுப்திநாட்டரஸ் அண்ணுமலை வள்ளலவர்களுக்கு, அவர்கள் பெருமைக்கும் நன்றிக்கும் அறி குறியாக உரிமைப்படுத்தியது பெரிதும் பார்வாட்டத்தக்கது.

பண்டிதர், இராமநாதன் அவர்கள், இதுபோல் இன் னும் பல தமிழ்ப் பணிகளைச் செய்து, நீடு வாழ்க வெனத், திருவருளை வேண்டி வாழ்த்துகின்றேன்.

பொருள்டக்கம்

பக்கம்

1.	உயர்திரு. அண்ணுமலையரசர்	1
2.	பரிபாடல்	12
3.	குறுங்கொகை—மருதம்	79
4.	பண்டைத் தமிழரசரும் புலவரும்	106
5.	ஓராண்டு செய்யுள்	114

கட்டுரைக் கொலை

க. உயர்திரு. அண்ணுமலை யரசர்*

பெருமை தங்கிய டாக்டர் செட்டிநாட்டு ராஜா ஸ் கா. ராம. மு. அ. அண்ணுமலைச் செட்டியர் Kt., LL. D. அவர்கள், இராமநாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்த கான்து காத்தான் என்னும் நகரில், தனவணிகர் மரபில், இளையாற்றங்குடிக் கோயிலிற், பட்டினச்சாமி என்ற பிரிவைச் சேர்ந்த முத்தைய செட்டியாரவர்கட்கு மீனுட்சி ஆச்சி அவர்களிடம் விடை யாண்டு புரட்டாதித் திங்கள் மிகு (30-9-1881) ஆம் நாளில் தோன்றிய தவப்புதல்வராவார்கள். நிகழும் விடை யாண்டு புரட்டாதித் திங்கள் மிக (28-9-1941) ஆம் நாளில் இவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவெய்து கின்றது. இவர்கள்,

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
என்கல நன்மக்கட் பேறு.”

என்பதற்கேற்பத் தம் மனைக்கு விளக்காய் ஈற குண அரசியாய்த் திகழும் சீதை ஆச்சி என்னும் நங்கையோடும், அறிவறிந்த மக்கள் எழுவரோடும், அவர்கள் மக்களோடும், மகிழ்ந்து வாழ்கின்றார்கள். சீதை ஆச்சியார், தம் பெயருக்கேற்ப எட்டு இலக்குமிகளாகவே இலங்குகின்றார்கள்.

* ராஜா அவர்களின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழா நினைவு மனையில் வெளிவந்தது.

குமார ராஜா

இவர்களின் முதற் புதல்வரும், சென்னையிற் கல்வி மந்திரியாயும், இருமுறை மேயராயும், பன் முறை சட்டசபை உறுப்பினராயும், ஜஸ்டிஸ் கட்சித் தலைவராயும், இன்னும் பல கூட்டங்களில் தலைவராயும், உறுப்பினராயும் அமர்ந்து சிறந்த பல செயல்கள் செய்து நாட்டுக்கும் மொழிக்கும் பேருதலை புரிந்து வருபவர்களும், அறிஞரெல்லாம் மதிக்குமாறு, உள்ளத்திற் பதிந்து உணர்ச்சி ததும் பச் சொற்பொழி வியற்றுங் திண்மை, அறிவின் நுண்மை, வண்மை முதலிய உயர் குணங்கட்கு உறைஷ்டமும் ஆகிய குமார ராஜா ஸ் முத்தைய செட்டியார், B.A. அவர்களை அறியாதார் ஒருவருமிலர்.

“ நீவா மியர்நின் தந்தை
தாய்வா மியர்நிற் பயந்திசி னேரே ”

என அவர்களை வாழ்த்துவோமாக.

கல்வியும் நூண்ணறிவும்

அண்ணுமலையரசர், தமிழிலும் ஆங்கிலத்திலும் கல்லூரிகளில் தேர்ச்சி யுடையவர்களாய், மாபெருங் கூட்டங்களில் தலைமை தாங்கிக், கேட்டாரணைவரும் வியப்புற்று வயப்படுமாறு சொற்பொழிவாற்றுதலைக் கண்கூடாகக் காண்கின்றோம். இவர்கள் திறந்து வைத்து அறிவுரை வழங்கிய அறங்கிலையங்கள் பல. நகரத்தார்களின் தொண்ணுற்றுறூர்க் கூட்டத்திலும், பிறகூட்டங்களிலும் யாவரும் உடன்படுமாறு பேசி இவர்கள் செய்த நலங்கள் பல. தம் குல விச்சையாகிய வாணிகத்தொழிலில் கிகரற்ற திறம்

படைத்தவர்கள் என்பதற்கு இவர்களின் பரந்த வாணிகமும் விரிந்த செல்வமுமே சான்றும். தன வணிகருட் பாங்கிவைத்தல் முதலிய முறைகளை முதலில் மேற்கொண்டு நடாத்தி வருகின்ற சிறப்பு இவர்கட்டேயுரியது. இன்கம்டாக்ஸ் கமிஷனில் ஒருறுப்பினராயிருந்து இவர்கள் தம் நுண்ணிவாற் செய்த நன்மைகள் தனவணிகர்களாலும் மற்றைச் செல்வர்களாலும் என்றும் மறக்கப்படாதன.

வண்டன்மா நகருக்குச் செல்லுங்கால் வங்கத் தில் இவர்களோடு அளவளாவிய ஓராங்கிலேயெப் பெரியார், ‘இவர்கள் அறிவு இவ்வகை முழுதையும் ஆளும் ஆழமுடையது’ எனக் கூறியதாக யான் கேள்வியுற்றுன்டு.

“இருவே றுஸகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதனும் வேறு”

எனத் தேவர் சூறிய உலகியல்புக்கு மாருக, இவர்கள் பாற் செல்வமும் அறிவும் திகழ்தல் பெருந்தவப் பயனேயாம்.

பிற சிறப்பியல்புகள்

இவர்கள் தில்லைச் சிற்றம்பலவன் திருவடிகளை உள்ளத்துட் பதித்தவர்கள்; “மடியிலான் தாளு எள் தாமரையினுள்” “முயற்சி திருவினையாக்கும்” என்னும் முதுமொழிகளை நன்குணர்ந்து சோம்பலை வேறாக் களைந்து ஷிடாமுயற்சியை மேற்கொண்ட வர்கள்; எச்செய்லையும் எண்ணித் துணிந்து எண்ணியாங்குச் செய்து முடிக்குஞ் திண்மை வாய்க்கப்

பெற்றவர்கள்; இவர்களின் அசைனிலா ஊக்கமே ஆக்கம் அதர்வினுய் வருதற்கும் உலகத்துயர்ந்த வள்ளியரென யாவருங் கொள்ளுதற்குங் காரணமாயுள்ளது.

“இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை வாயி னஃதோப்ப தில்”

என்புழி, வள்ளுவர் பெருமான், வாய்த்தலரிதென்று சூறிய மறவாமைக் குணம் இவர்கள்பால் இனிதானிலைபெற்றுள்ளது.

“சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்”

என்னும் பொய்யா மொழியில் யாவருக்கும் எளிய வெனவும் அரிய வெனவுங் கூறப்பட்ட சொல்லுதலுஞ் செய்தலும் இவர்கட்டு முறையே அரியவாகவும் எளியவாகவும் அமைந்துள்ளன. இஃதொன்றே இவர்கள் வீறுடைமைக்குத் தக்க சான்றுகும்.

தாம் அரசராதற்கியை ஆட்சி புரியுங்துறையில் ஒப்புயர்வற்றவர்கள்;

“இதனை யிதனு விவந்முடிக்கு மென்றுயந் தத்னை யவன்கண் விடல்”

என்னும் அறிவுரைக்குப் பல உதாரணங்கள் இவர்கள்பால் நாம் கண்டு வியக்குமாறு உள்ளன.

அறி

செல்வரிற் பலர் தம் செல்வத்தைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தாது, பற்றுள்ள மென்னும்

இவறன்மையை மேற்கொள்ளுகின்றனர்; இவர்கள் அங்கனமின்றிச் “செல்வத்துப் பயனே யீதல்” என உணர்ந்து இயற்றிய அறங்கள் எத்துண்ணோபல.

உடற்கு உறுதிபயக்கும் உண்டிச்சாலைகட்கும், மருத்துவச்சாலைகட்கும், உயிர்க்கு உறுதிபயக்குங்கல்வி நிலையங்கட்கும், தெய்வத் திருக்கோயில்கட்கும் பெரும் பொருள் வழங்கியுள்ளார்கள். “மகனறிவுதங்தையறிவு” என்னும் முதுமொழிக்கிணங்க, இவர்கள் தங்தையார், சிற்றம்பலத்திற் பொன்வேயங்ததும், தமையார், தில்லையில் ஒருயர்தரப்பள்ளி நிறுவியதும், உண்ணு நீரளித்ததும் முதலிய முன்னோபல் செய்த அறங்கள் உன்னி மகிழுற்பாலன.

கத்துவக்கும் இன்பம் அறிந்த அண்ணுமலைவள்ளால்

“ எத்துணை யாயினு மீத்த என்றென
மறுமை நோக்கின்றே வன்றே
சிறர், வற்றமைநோக் கின்றவன் கைவன் மையே.”

என்றங்கு மறுமை நோக்காது பிறர்வறுமை நோக்கிப் பேரருளாற் செய்த அறங்கள் பலவற்றைப் பலர் வாயிலாகப் பண்முறை கேட்கின்றோம்; இங்கங்கள் கொடுப்பாரைக் காண்டலரிது. வள்ளல்களின் இயல்புகளை நூல்களிற் படித்தறிந்தவற்றை இவர்கள்பால் நேரிற்கண்டு வியக்கின்றோம். இவர்களைப் பாடியும், சிறந்த தமிழ் நூல்களை இவர்கட்கு உரிமையாக்கியும் புலவர் பெருமக்கள் பெற்ற பரிசில்கள் பல. யான் இளமைப்பருவத்துக், கொழும்பில், இவர்

கள் ராஜா என்னும் பட்டமெய்தியதைப் பாராட்டிப் பாடியபோது, என் ஆசிரியருக்குப் பல பவன்கள் வழங்கிய வள்ளன்மையையும் மறவாது ஈண்டுக் குறிப்பிடுகின்றேன். மூவேந்தருமற்றுச் சங்கமும் போய்ப் பாவேந்தர் காற்றிலிலவும் பஞ்சாகப் பறக்கையில் தேவேந்திரதாருவைப்போல் இவர்கள் தோன்றி ஆதரித்துப், பல்கலைக் கழக வாயிலாகவும், வேறுபல வழிகளிலும் தமிழை வளர்த்து வருவது இவர்கட்டுகே யுரிய தனிப்பொருள் சிறப்பாம். அண்மையில், இவர்கள், தமிழிசை வளர்ச்சி கருதிப் பெரும்பொருள் வழங்கியதும், அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திற் பெரியதொரு தமிழிசை மாநாடு கிகழுந்ததும் அறிஞர்களின்தனவே. “அருளினதுறையுள்ளதற்குத்தின் வேலி” உள்மருளறு தமிழ்மொழி வளர்க்கு மன்னவர் என்று இவர்களைக் கூறுவதல் மிகப் பொருத்தமாம்.

அண்ணுமலைப் பல்கலைக் கழகம்

அறங்கஞூட் சிறந்தது மக்கள் அகக் கண்ணைத் திறக்கும் கல்வி கற்பித்தலே என நன்குணர்ந்த இப்பெரியார், தம் பெயரால் அண்ணுமலைகார் என ஒருச்சுருமைத்து, ஆண்டு அண்ணுமலைப் பல்கலைக் கழகம் என ஒரு கலைக்கழகம் நிறுவிய பெருமை உலகம் அறிந்ததே; அண்ணுமலைகாரின் அமைப்பு, மனத்தைத் தூயதாக்கிக் கல்வியை வளர்க்கு நிலையில் மினிர்கின்றது; பல்கலைக் கழகம், தகுதிவாய்ந்த அதிகாரிகளையும், கல்வி சான்ற ஆசிரியப் பெரியார்களையும், கலைப்பில் விநோதர்களாகிய பன்னாறு மாணவ மாணவிகளையுங் தன்னகத்துக் கொண்டு கலைமகள்

இல்லம்போற்கவினுறுகின்றது; அது, ஏனையிடங்களிற் கற்பிக்கப்படாத தமிழ் ஆனர்ஸ் வகுப்புக் கல்வியும், ஏனையிடங்களில் இல்லாத பண்டிதர் பயிற்சிக் கல்வியும், இன்னும் பல சிறந்த கல்விகளும் மல்கப்பெற்று அறிவின் திருவுருவாய் விளங்குகின்றது; ஆண்டுக்கரும்பயிலக் கூலிகொடுத்தல் போலத் தமிழ், வடமொழி, இசை இவற்றைப் பயினும் மாணவர்கட்டு, இலவசக்கல்வியும், செல்வமும் உதவப்படுகின்றன; ஏனைக்கல்வி பயினு மாணவரிலும் பலர் இலவசமாகப் பயில்கின்றனர்.

ஆங்கிலேய ராட்சிக்குட்பட்ட இடங்களிற், பிறகுதலீயின்றி ஒருவரால் நிறுவப்பெற்ற பல்கலைக் கழகம் இஃதொன்றேயெனின், இதனை நிறுவிய இப்பெருந்தகையாளர் புகழ் இவ்வுலகம் உள்ளளவும், நிலைபெறுமென்பது வெள்ளிடையலையாம்.

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மார்மாட்
டென்னுற்றுங் கொல்லோ வுலகு,”

என்றவாறு, இவ்வுலகம் இவர்கட்டுக் கைம்மாறு புரியும் ஆற்றலில்லாதது; ஆகலாற் பன்முறை பல்லாண்டு கூறுங் கடப்பாடுடையதாம்.

அரசாங்கம்

இவர்கள் சென்னை அரசாங்க சபையிலும், டில்லி அரசாங்க சபையிலும், இன்னும் பல அரசியற் கழகங்களிலும் உறுப்பினராயமர்ந்து ஆற்றிய நற்செயல்கள் பற்பல; பதவியை விரும்பாமற் செய்த அருஞ் செயல்களும் பல. வைசிராய் அவர்கள்

ஆலோசனைக்காக இவர்களை டில்லிக்கு அழைத்தார்களெனின் இவர்கள் அறிவாற்றல்கள் அளவிட்டுக் கூறுந்தரத்தவோ?

இவர்கள் தகுதியையும் ஆற்றலையும் அறிந்த அரசாங்கத்தார், இவர்கட்டு ராவ்பறைதூர், தீவான்பறைதூர், ஸர், ராஜா என்னும் பட்டங்களையும், சென்னைப் பல்கலைக் கழகத்தார் டாக்டர் என்னும் பட்டத்தையும் வழங்கியது போற்றத் தக்கதே; இப் பட்டங்கள் இப்பெரியாரைச் சேர்ந்தமையாற் சிறப்புற்றன என்றே கூறவேண்டும்.

ராஜா

• பிறரெல்லாம் மறத்தினால் அரசரானார்கள்; இவர்கள் அங்குனமின்றி அறத்தினால் அரசரானார்கள்; இதனைக் குறித்து யான்

மறத்தினு ஸாகிய மன்னரைப் போலா
தறத்தினு ஸாய வரசே

அனப் பாடியதுண்டு. இவர்கள் பரம்பரையாக ராஜா என்னும் பட்டமெய்தியபோது கோவிலூர், கொழும்பு, சிங்கப்பூர், இரங்கன் முதலிய இடங்களில் கிகழுந்தபாராட்டுச் சிறப்புக்கள் தனிப் புத்தகமாக எழுதத்தக்கன; 19—5—1929-ல் கொழும்பில் நடந்த சிறப்பை, யானும் கானும் பேறு பெற்றதுண்டு. வரவேற்பதற்குப் புகைச்சு நிலையத்திற் பதினையிரக் கணக்கான மக்கள் திரண்டனர்; புகைரத நிலைய முதற் செட்டியார் தெருவரை எந்திர லூர்திகள் ஓட வியலாமல் நகர்ந்தன; செல்ல வழியின்றி நின்ற ஊர்

திகள் எத்துணையோ பல. பாராட்டுக் கூட்டம் பெரிய தொரு மண்டபத்தில் நிகழ்ந்தது; ஆண்டு ஆயிரக்கணக்கான பெருமை வாய்ந்த மக்கள் குழுமி னர்; சிறந்த கல்வியும், சீர்த்தியும் நிறைந்த ஸர், பொன். இராமநாதன் அவர்கள் தலைமை பூண்டு பாராட்டி வாழ்த்தினார்கள். அந்நாளிற் கொழும்பு நகர் முழுதும் திருச்சிமா நிகழ்வது போலவே காணப் பட்டது.

தனவணிகரணைவருங் கோவிலூரிற் கூடிப் பாராட்டிய பெருமை ராஜா அவர்கட்டகே யுரியது.

லண்டன் மாநகர்

இவர்கள் பொதுவாகப் பர்மாவிலுள்ள இந்தியர் நலமும், சிறப்பாக ஆண்டுள்ள தனவணிகர் நலமுங் குறித்து லண்டன் மாநகருக்குச் சென்று வேண்டு வன செய்து உதவினார்கள்; இவர்கள் அரசியாருடன் லண்டன் மாநகருக்குச் சென்று, அவண் வீற்றிருந்த அரசர் பெருமானாலும் ஏனை அரசியற் றலைவர்களா னும் போற்றப் பெற்று வந்ததும், அதன் பயனாக இரங்கங் சட்டசபையில் தனவணிக மக்களுக்கு ஓரிடமும், வேறு சில நன்மைகளும் உண்டானமை யும், அந்நன்றிக் கறிகுறியாகக் கோவிலூரில் தன வணிகர் நடாத்திய பாராட்டுக் கூட்ட நிகழ்ச்சிகளும் இன்றும் நினைவிலுள்ளன; அக் கூட்டத்தில் யானும் பாராட்டி மகிழ்ந்ததுண்டு.

தனவணிகருள் நம் மன்னர் பெருமானைக் கண்டு அளவளாவி மகிழ்ந்த பெரியார் இந்நாள் வரை இவர்

கள் ஒருவரே யாவர். பெண்கள் கடல் கடத்த வாகாது என்று கருதிய வணிகர் குலத்தில் தம் மகிளி யாரை நெடுஞ் தூரத்திலுள்ள வண்டன்மாங்கருக்கும், அங்கிருந்து பிரான்சு முதலிய இடங்களுக்கும் இவர்கள் அழைத்துச் சென்று வந்து போற்றத் தக்கது. இதற்குமுன் ஒரு முறையும் இவர்கள் வண்டனுக்குப் போய் வந்ததுண்டு. தனவணிகர் தொன்று தொட்டுச் செல்வம் உடையராயினும் அரசாங்கத்தாரால் நன்மதிப் பெய்திப் பட்டங்களும் பதவிகளும் பெறுதற்கு ராஜா அவர்களே சிறந்த காரணமாவார்களென்பது மறுக்க வொண்ணுத்து. உலகப் பெருமக்கள் சிலருள் இவர்கள் ஒருவரென் பது அறிஞர்களையும் ஒப்ப முடிந்ததே. இவர்களை ஒரு முடிகுடா மன்னரென்று கூறின் அது மிகையாகாது.

“வாணன் புகழ்க்கெல்லை வாழ்த்துவோர் நா வெல்லை” என்றங்கு இவர்கள் பெருமைக்கு எல்லை, என்றும் புகழும் புலவோர் நாவெல்லையேயாம். அதனை “விரிப்பி நகலும் தொகுப்பி னெஞ்சும்.”

வாழ்த்துரை

நாட்டுக்கும் மொழிக்கும் பேருதவிபுரியும் இவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவுத் திருவிழாவைக் கொண்டாடுதல் எல்லோருக்கும் முதற் கடமையாகும். இவர்கள் உருவச்சிலை பெரிய நகரங்களெங்கும் நிறுவப்பெற வேண்டும். இவ்வேந்தர் வரலாறு அறிஞரால் விரிவாக எழுதப்பெற்றுப் பெரியரானும், இனி உலகம் உயர்கிலை யடைதற்குக் காரணம்,

மாகவுள்ள எல்லா மாணவ மாணவியராலும் பயிலப் பெற வேண்டும்.

எல்லாப் பேறுகளும் பெற்றிலக்கும் நம் ராஜா அண்ணுமலை வள்ளல் இன்னும் பல பட்டங்களும் பதவிகளும் பெற்று இன்புற்றுப், பல்லாண்டு வாழும் மாறு திருவருள் புரியக், கருணைக் கடலாகிய சிற் றம்பலவன் திருவடிகளை நீள நினைந்து கித்தலுங் தொழுகின்றேன்.

2. பரிபாடல் *

இந்துஸ் புலவர் பெருமக்களுடைய அறிவுருவாகிய எட்டுத் தொகையுள் ஒன்றுகும். எட்டுத் தொகையுள் நற்றினை, குறுங்தொகை, ஐங்குறுநாறு, கலித்தொகை, அகநானாறு என்னும் ஐந்தும் அகப்பொருள் பற்றியும், பதிற்றுப்பத்தும் புறநானாறும் புறப்பொருள் பற்றியும் வருவனவாம். பரிபாடல் அகப்பொருளும், புறப்பொருளும் பற்றிவருவதாம். இக்கருத்துப் புலனுகவே,

“ நற்றினை நல்ல குறுங்தொகை யைங்குறுநா
ரூத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
• கற்றற்றந்தார் சொல்லுங் கல்யோ டகம்புறமென்
றித்திரத்த வெட்டுத் தோகை ”

என்னும் பாடலில் பரிபாடலைப், புறப்பொருள்பற்றிய பதிற்றுப்பத்துக்கும் அகப்பொருள் பற்றிய கலித்தொகைக்கும் நடுவே ஐந்தாவதாக வைத்தனர் போலும். இப்பாடலில் ‘ஒங்கு பரிபாடல்’ என்று பாராட்டப்பட்டிருத்தலானும், ‘இன்னியன்மாண் டேர்ச்சி † யிசைபரி பாடல்’ (11,137) என்று ஆசிரியன்ஸ்லங்குவனர் பாராட்டி, இப்பரிபாடல் பெற்ற மையை வையைக்குச் சிறப்பாகக் கூறியிருத்தலானும் இதன் பெருமையை உணரலாம்.

* பண்டிதமணி அவர்களின் 60 ஆம் ஆண்டு நிறைவு ஷிஷந்திகாவு மரீல் வெளிவந்தது.

† இசைப் பரிபாடல் எனக்கொள்ளினும் மிக்க பொருத்தமுடையதாகும்.

இந்துஸ், பரிபாடல் என்னும் பாவினால் தொகுக் கப்பட்டமையால் இப்பெயர்த்தாயிற்று. [பரிபாடல் தெய்வமுங் காமமும் பொருளாக வருமென்பது அறிஞர்கட்கு ஒப்ப முடிந்ததே.] பேரின்பழுஞ் சிற் றின்பழுமாகிய இருவகை இன்பப் பகுதிகளையுங் கூறுவதென்பது ஈண்டு உணரத்தக்கதாம்.] பரி பாடற்பா, பலவகைப்பாவடியும் ஏற்று வருவதாம். இதன் இலக்கணங்களைத் தொல்காப்பியத்துக் காண வாம். இப்பாடல்கள் இசையுடன் பாடப்பட்டன வென்பது, தேவாரங்களிற் போலப் புலவர் பெரு மக்களாற் பண் வகுக்கப்பட்டிருத்தலானும், முதற் பாடலீற்றிற் பரிமேலழகர் “பரிபாட்டென்பது இசைப்பாவர்தலான்” என்றெழுதி இருத்தலானும், “கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன” என்னும் (தொல், செய், சு, 242) பேராசிரியர் உரையானும் புலனும். இதனால் தமிழர்களுடைய இசைப்பயிற்சி தொன்று தொட்டதென்பது தெளிவாம்.

எழுபது பரிபாடல்க் கிருந்தன வென்பது பண்டை யுரைகளா லறியப் படினும் இப்பொழுது காணப்படுவன தொடர்ச்சியாகவுள்ள இருபத்தி ரண்டு பாடல்களும், பழைய வுரைகளிற் காட்டப் பட்ட இரண்டு முழுப்பாடல்களும் சிலவறுப்புக் களுமேயாம். தொடர்ச்சியாகவுள்ள இருபத்தி ரண்டு பாடல்களுள் செவ்வேஞ்சுக்கு எட்டுஞ், திருமா லுக்கு ஆறும், வையைக்கு எட்டும் உள்ளன. ஏனைய திருமாலையும் வையையையும் மதுரையையும் பற்றி யன.

இந்துற்குப் பரிமேலழகருரை அணிகலம்போல் விளங்குகின்றது. அஃதின்றேல் நாம் இதன்கண் உள்ள நுண்பொருள்களைக் கண்டு இன்புறல் இயலாது. இந்துவில் எனக்குத் தோன்றுவனவற்றைத் தொகுத்துச் சில பகுதிகளாக வகுத்தெழுதுகின்றேன்.

செவ்வேள்

5, 8, 9, 14, 17, 18, 19, 21-ஆம் பாடங்கள் செவ்வேளுக்குரியன்; இவற்றைப் பாடியவர் கடுவனிலவெயினனாரும், ஆசிரியனல்லங்துவனாரும், குன்றம் பூதனாரும், கேசவனாரும், நல்லழிசியாரும், நட்புண்ணாரும், நல்லச்சுதனாரும் ஆவர். இப்பாடங்களிற் செவ்வேள் பிறப்பு, சூரைக் கொன்றமை, செக்ஞஞ்சமலையைப் பிளங்தமை முதலிய வரலாறுகள் கூறப்பட்டுள்ளன. பிறப்புவரலாறு கந்தபுராணத்திற் கூறப்பட்டதின் வேறுகக் காணப்படுகின்றது.

“முவிரு கயந்தலை முந்தான்கு முழுவுக்தோன்

நூயிற்றேர் நிறத்தகை” ஸிலமுடு (5. 11-12)

உடைய மொஸியதுஞ் செய்யைமற் றுங்கே

படையும் பவழக் கொடி.நிறங் கொள்ளாம்

உருவு முருவத்தீ யொத்தி முகனும்

விரிக்கிர் முற்று விரிசுட ரொத்தி” ஸிலமுடு (19. 97-100)

“தொட்டதை.....அடையல்”

(21. 3-7)

என்னும் பகுதிகளாற் செவ்வேள் அறுமுகமும், பூண்ணிருக்கயுஞ் செங்கிறமும் உடையவனுய்ச், செவ்வாடையுடுத்துச், செங்கடப்ப மலர்மாலையணிந்து,

வேல்பிடித்து, அடையற் செருப்புத்தொட்டு, இனைய
வீரனும் நம்முன்னர்த் திகழ்கின்றன.

“ மணிரீற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப்
பிணிமுக மூந்த வெல்போ ரிறை ” (17. 48-49)

என்பதனால் அவன், மயிலுங் * கோழிக்கொடியும்,
பிணிமுகமென்னும் யானையாகிய ஓர்தியும் உடை
யான் என்பது புலனும்.

“ ஆராவுடம்பின்.....ஆற்றிரகைக்கொண்டு ” (5. 55-68)

என்பதனால் அவன், மறி, மஞ்ஞை, வாரணச்சேவல்,
சாபம், மான், வாள், ஈட்டி, சூடாரி, கணிச்சி,
கனவி, மாலை, மணி என்னும் இப்பன்னிரண்டனையும்
பன்னிரு கரங்களிலும் கொண்டுள்ளானென்பதும்,
அவவ, அவன் இந்திரனை வென்றவுடன் இவ்வாற்ற
லுடைய இவனே நம் சேனித் தலைவனெனக் கருதித்
தேவர்களால் தம் உடலினின்று பிரித்துக் கொடுக்
கப்பட்டன வென்பதும், அவற்றுள் கோழி தீக்
கடவுளாலும், மயில் இந்திரனலும், யாடு யமனுலுக்
கொடுக்கப்பட்டன வென்பதுங் தெரிகின்றன.

“ நீயே வரம்பிற்றிவ் வலகம் ” (5. 17)

“ திறப்பினு ஞயர்யாகலும்·
பிறப்பினு ஸிமிபாகலும்·
ஏனேர்நின் வலத்தினதே ” (5. 19-21)
“ எருமை யிருந்தோட்டி என்னீயுங் காளை ”
(8. 86)

* மயில் ஊர்நியாகவும், கோடியாகவும் கூறப்படும்.

என்பனவற்றும் செவ்வேளின் தலைமையும், ஆற்ற
லும் அழகுறக் கூறப்படுகின்றன.

ஏற்றுக்கொண்டோ ரறங்கொண்டோ

ரஸ்லதை

*மன்குண முடையோர் மாதவர் வணங்கியோ ரஸ்லதை
செறுதீ நெஞ்சத்துச் சினநீடி னேரும்*

சேரா வறத்துச் சீரி ஜோரும்

அழிதவப் பாதவந் தயரி யோரும்

மறுபிறப் பில்லெனு மடவோருஞ் சேரார்

நின்னிழல் அன்னே ரஸ்ல நின்னேர்

சேர்வா ராதவின் யாஅ மிரப்பவை

பொருஞும் பொன்னும் போகமு மல்ல நின்பால்

அருஞு மன்பும் அறனு மூன்றும்

உருளினார்க் கடம்பி னெவிதா ரோயே” (5. 71-81)

என்புழி, ‘யாஅமிரப்பவை பொருஞும் பொன்னும்,
போகமு மல்ல நின்பால் அருஞு மன்பும் அறனு மூன்றும்’ என்னும் அடிகட்குப் பரிமேலழகர், “நின்னை
யாமிரப்பவை நுகரப்படும் பொருள்களும் அவற்றை
உளவாக்கும் பொன்னும் அவ்விரண்டானு நுகரும்
நுகரச்சியுமல்ல; எமக்கு வீடு பயக்கும் நின்னரு
ளும் அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யு
மன்பும் அவ்விரண்டானும் வரும் அறனுமாகிய
இம் மூன்றுமே” என்று அருமையாக வரை கண்டுள்ளார். ஈண்டுத், திருக்குறளில் (755) அரசன் குடிகள்
மாட்டுச் செய்வது அருள், குடிகள் அரசன் மாட்டுச்
செய்வது அன்பு என எழுதப்பட்ட வரை நினைக்கத்
தக்கதாம். இங்கே ‘ஆதவின்’ என, முற்பகுதியைக்
காரணமாகக் கூறியது யாங்கனம் பொருஞ்து
மெனின், கூறுவேன்:— பொருஞும் பொன்னும்

விரும்புவார்க்கு உயிர்களை அழிக்கின்ற தீ நெஞ்சமும்,,
அறத்திற் சேராமையாற் பழியும் உண்டாமாத:
லானும், போகம் விரும்புவார்க்குக் கூடாவொழுக்-
கத்தால் தவவிரதம் அழிதலும், இப் பிறப்பின-
நுகர்ச்சியே யுள்ளது மறுபிறப்பின்று என்னும்.
மடமையும் உண்டாமாதலானும் அவற்றைத்தாம்.
வேண்டாமலும், இறைவன் மாட்டன்பு செலுத்தி
அவன் அருளைப் பெற்றுர் பெறுவது அவன் குணங்-
களை அறிந்து மேற்கொண்டு அவனை வழிபடலாகிய
அறமே யாதலானும், அத்தகையோரை வீடுபெறு-
மியல்புடைய மாதவரும் வணங்குவராதலானும்,
அருளும் அன்பும் அறனுமே தாம்வேண்டியுங்-
க்கறின்றெனக் கொள்ளலாம்.

பணியோர்து நின்புக மேத்தி
பணிநெடுங் குன்றம் பாடுதுந் தொழுதும்
அவை, யாழுமெஞ் சுற்றமும் பரவுது
மேம வைகல் பெறுகயா மெனவே” (17. 50-53)

என்று நல்லழிசியார் கூறுகின்றார். ஈண்டுச் ‘சேவ-
லங் கொடியோன் காப்ப, ஏம வைகல் எய்தின்று-
லுலகே’ என்னுங் குறுங்தொகைக் கடவுள் வாழுத-
தடி நினைவிற்கு வருகின்றது. இதனினுஞ் சிறப்பாக,,

வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத்தலை நினையா
நயத்தலீற் சிறந்தவெம் மடியுறை ஈடுகூடையா
பயத்தலீற் சிறக்கநாடொறும் பொலிந்தே” (9. 83-85) ஈடுகூடை
“செருவேற் றுளைச் செல்வநின் னடியுறை
யரிதிவரி னுறைபதிச் சேர்ந்தாங்குப் பைக்காடு காடு
பரியா திருக்கவெஞ் சுற்றமோ டுடனே” (18. 54-56)

18 கட்டுரைக் கோவை

எம்குமாலேஸ்ராஜக்டுரைக் கோவை

“நன்றம் ராய்மோ டொருங்குநின் னடியுறை
யின்றுபோ ஸியைகெனப் பரவுது
மோங்ரூர்த் தேய்த்த செல்வதிற் ரேழுதே”

(21. 68-70)

ஶட்டுத்துன்னித் துன்னி வழிபடு வதன்பய

“அன்னை யாகஸி எமர்ந்தியா நின்னைத்
மின்னு மின்னுமதை யாருக ஶட்டுத்துன்னித் தோன்முதீர் மரபினின் புகழினும் பலவே”

(14. 29-32)

எனச் செவ்வேள் திருவடிக்கணுறைதலையும் அவனை
வழிபடுதலையும் வேண்டிக் கூறும் பகுதிகள் ‘கூடு
மன்பினிற் கும்பிடலே யன்றி, வீடும் வேண்டா
விறலின் விளங்கினார்’ என்னுங் திருவாக்கை நினை
ஆட்டுகின்றன. திருமாலிடத்தும்,

“காமரு சுற்றமோ டொருங்குநின் னடியுறை
யாமியைந் தொன்றுபு வைகறும் பொலிகென
வேழுறு நெஞ்சத்தேம் பரவுதும்
வாய்மொழிப் புலவநின் ரூணிமு ரேழுதே”

(1. 62-65)

ஏஷாஷாயான்னோஷு

“அன்னையென நினைவி நின்னைத் தொழுதனெம்
பன்மா ணாக்க விறைஞ்சினேம் வாழ்த்தினேம்
முன்னு முன்னும்யாஞ் செய்தவப் பயத்தா
ஸின்னு மின்னுமெங் காம மிதுவே” (13. 61-64)

போ போ

“நல்லடி யேத்திற்ற பரவுது
மெட்டுலேம் பிரியற்கெஞ் சுற்றமோ
டொருங்கே” (திரட்டு 81-82)

என அவ்விரண்டனையும் வேண்டிக் கூறுதலுங்
காண்க. முன்னர்க் காட்டியவற்றுள்ளும்,

“ உடங்கம ராயமொ டேத்தினந் தொழுதே ” (19.105)

“ கடும்பொடுங் கடும்பொடும் பரவுதும் ” (2.75)

“ வைய வைரொடுந் தந்தா ரவைரொடுங்
கைக்மக வோடுங் காத வைரொடுந்

தெய்வம் பேணித் திசைதொழுதனிர் செண்மின் ”
(15.46-48)

என்பவற்றுள்ளும் கடவுளை ஏத்தும் போதும், அவன் அடியுறைவை வேண்டும் போதுஞ் சுற்றத்தாரையுஞ் சேர்த்துக்கூறும் அழகு வேறிடத்திற் காணப் படாத தொன்றும். என்னு,

“ காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுன் ” (527)

என்னுங் திருக்குறளும், ‘அப்பெற்றித்தாய வியல் பென்றது தாம் நுகர்வனவெல்லாம் அவரும் நுகரு மாறு வைத்தல்’ என்னும் உரையுங் காணக.

“ கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதா உ^த
முன்பதா உ மின்றிக் கெடும் ” (166)

என்பதனால் ஒருவனுக்கு வருந்தீமை அவன் சுற்றத் தைச் சாருமெனவே, நன்மையுஞ் சாருமெனல் கூரு மலே விளங்கும்.

இறைவன் திருவடியையே புலவர்கள் விரும்பு வதற்குக் காரணம், அது வீடளிக்கும் என்னும் உண்மையேயாம். என்னு,

“ சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு
நலம்புரி கொன்கைப் புலம்பிரிந் துறையும் ”
[திருமுருகாற்றுப்படை (62-63)]

என்புழி நச்சினார்க்கினியர் எழுதிய ‘மெய்ஞ்ஞானத் தான் அறிதலைக் கைவிட்டுத் தங்குந்திருவடி ; திருவடியே வீடாயிருக்குமென்றார் ; அது ‘தென்னன் பெருந்துறையான், காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தென்காட்டி’ என்பதனுமூம் பிறரும் திருவடியைக் கூறுமாற்றுனமுணர்க’ என்னும் உரையும் காண்க. ‘நமச்சிவாய வாஅழக் நாதன்தாள் வாழ்க்’ என மாணிக்கவாசகப் பெருமான், திருவடியை முதலிற் கூறியதும், அதனை அடைதற்குக் கருவியாகிய ஒரு தெழுத்தை அதனினும் முற்படக் கூறியதும் இக்கருத்துப் பற்றியேயாம்.

- “மறுபிறப் பறுக்கு மாசில் சேவடி” (3.2):
- “நின், சேவடி தொழரு முளரோ” (3.18-19):
- “நின்னிற் சிறந்த நின்று விளையவை” (4.62):

எனத் திருமால் திருவடியைப் பற்றிவரும் பகுதி கரும், பின்னதற்குள் ‘வீடளிக்குங்கால் நின்னி னுஞ் சிறந்த நின்தாளினையை உடையை’ என்னும் உரைப்பகுதியும் கண்டு மகிழுத்தக்கனவாம்.

நின்னாடி, தலையற வணங்கினேம் பன்மாண் யாழுங் கலை னெஞ்சினே மேத்தினேம் வாழ்த்தினேக் கடும்பொடுங் கடும்பொடும் பரவுதுங் கொடும்பாடறியற்க வெம்மறி வெனவே” (2. 72-76):

என்புழி எழுதப்பட்ட ‘எம்மறிவு கொடும்பாடறி யற்க வென மெய்யுணர் விளையே வேண்டினர் வீடு அதனுல்ல தெய்தப்படாமையின்’ என்னு முரையால் திருவடியை வணங்கினால் மெய்யுணர்வு பிறக்கு,

மென்பதும் அதன்ல் வீடு பெறலாமென்பதுந் தெரி
கின்றன.

“ மாசில் வீணையு மாலை மதியழும்
வீசு தென்றலும் விங்கிள வேள்ளிலும்
லூசு வண்டறை பொய்கையும் போன்றதே
சச ளெந்தை யிலையடி நீழலே ”

என சசன் திருவடியைப்பற்றிக் கூறிய, திருநாவுக்
கரசர் திருவாக்கும் இங்கே நோக்கத்தக்கது. அவன்
திருவடியை அடைதற்கும் அவனருளே வேண்டு
மென்பதை

“ ஓம்புல வேடரி னயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்டு
அன்னிய மின்மையி னரண்கழுல் செலுமே ” (8)

என்னும் சிவஞான போதச் சூத்திரத்தாலும், ‘அவ
னரு ளாலே அவன்றுள் வணங்கி’ என்னும் சிவபுரா
ணப் பகுதியாலும் உணரலாம்.

“ தலையுற வணங்கினேம் பன்மாண் யாழுங்
கணியி ளெஞ்சினே மேத்தினேம் வாழ்த்தினேம் ”
(2. 73-74)

“ அன்னையென நினைஇ நின்னடி தொழுதனேம்
பன்மா ணாக்க விறைஞ்சினேம் வாழ்த்தினேம் ”
(13. 61-62)

“ இதுவென வரைத்தனேம் உள்ளமர்ந் திசைத்திறை
யிருங்குஞ்றத் தடியுறை யியைகெனப்
பெரும்பெய ஸ்ருவரைப் பரவுதுந் தொழுதே ”
(15.64-66)

என்னுமிடங்களில், வணங்கினேம், கல்யில் நெஞ்சி னேம், ஏத்தினேம் வாழ்த்தினேம்' எனவும், 'நினைஇத், தொழுதனேம் இறைஞ்சினேம், வாழ்த்தினேம்' எனவும், 'உள்ளமர்ந்து, உரைத்தனேம், தொழுது பரவுதும்' எனவும் மனம் மொழி மெய்களின் செயல் களைக் கூறியமை நயமுடைத்து. 'தொழுதனேம் இறைஞ்சினேம்' என்பன கையாற் ரெழுதலும், தலையால் வணங்குதலுமாகிய மெய்ச் செயல்களைக் குறிப்பனவாம்.

செவ்வேள் வீட்டின்பம் அளித்தலே யன்றி அன்பர்கள் விரும்பும் இம்மைப்பயன்களும் அளிக்குங் திருவருட்டிருவருஷினன் என்பது,

- “கனவிற் ரெட்டது கைபிழை யாகாது
நனவிற் சேஸ்ப்பநின் னளிபுனல் வையை
வருபுன ஸணிகென வரங்கொள் வோருங்
கருவயி றுறுகெனக் கடம்படு வோருங்
செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரு
மையம் ரடுகென வருச்சிப் போரும்” (8.103-108)

“கேழிஇக் கேளிர் சுற்ற நின்னை
எழிஇப் பாடும் பாட்டமர்ந் தோயே” (14.23-24)

எனக்காதலருங், குழங்கையும், பொருளும், காதலருக்குப் போர் வெற்றியும், பிரிந்த காதலர் வந்து கூடி நீங்காமையும் மகளிர் வேண்டுவதாகக் கூறும். பகுதிகளால் அறியலாம். இவ்வாறு வேண்டும் வழக்கம் மகளிர்க்கு உண்டென்பதை, வையையிடம்,

“கழுத்தமை கைவாங்காக் காதலர்ப் புல்ல

தீஷ விழுத்தகை பெறுகென வேண்டுது மென்மாரும்

உண்டு டுவி முரியிற் புலம்பப் போகா

தூங்பு தியாம்வீழ்வா ரேம் மெய்துக வென்மாருங்

கிழவர் கிழவிய ரென்னுதேழ் காறு

கூந்தும் மழவின்று மல்லற்கேண் மன்னுக வென்மாரும்” **ஏ 76**

(11.116-121)

எனக், காதலர்ப் புல்லுதலும், காதலர் தம்மைப் பிரிந்து பிறர்பாற் செல்லாமையும், இளமையும் வேண்டிக் கூறும் பகுதியாலும் உணரலாம்.

17-ஆம் பாடலால், மகளிர் தம்மைப் பிரிந்த தலைவர் விணைமுடித்துக் கடிதின்வந்து கூடுதற் பொருட்டுட் பரங்குன்றின்கண் விழாச் செய்வரென்பதும், 19-ஆம் பாடலால், மணமான மகளிர் தம் காதலர் அன்பைப் பெறுதற் பொருட்டும், மணமாகாத கண்ணியர் குறைவற்ற காதலரைப் பெறுதற் பொருட்டும் பரங்குன்றத்துள்ள முருகன் கொடி ஏற்றப்படும் யானிக்குப் பூசை செய்து அவ் யானையின் கவழமிச்சிலையுண்ப ரென்பதும் தெரிகின்றன.

முருகன் பூசை, யாழோவிக்கப் புலவர்கள் பாட வேதமிசைப்பச் சுடர், நறும்புகை மலர்களுடன் கிகழ்கின்றது. உலகத்தார் பரங்குன்றிற் பல விடங்களிலும் முருகனுக்குச் செய்யும் பூசைக்கண் உண்டாம் அகிற்புகை, சூரியனையு மறைத்து இமையோர் கண்களையும் இமைக்கச் செய்கின்றது.

திருப்பரங்குன்றம்

முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம், அதன் அடி யுறைவார்க்குத் தேவருகை வாழ்வையும் வேண்டா இயல்பை அளித்து விளங்குகின்றது. இதனை “அடியுறை யியைநர், மேலோர் உறையுரும் வேண்டுநர் யாஆர்” (17.7-8) என்பதனால் உணரலாம். இதனுற்றுன் “குன்றத் தடியுறை யியைகெனப் பரவுதும்” (21.16) என ஒரு புலவர் பெருமான் பாடுவாராயினர். ஆண்டு உரையாசிரியர், குன்றத் தடியிலிருந்தே அஃதியைக வெனப் பரவுதல் சிறப்பின்றெனக் கருதி மறு பிறப்பிலும் இயைகவெனப் பரவுதும் என எழுதியது மிகவுஞ்சுக்கை தருகின்றது. திருப்பரங்குன்றத்திற்குச் செல்வார்க்கு “அறம்பெரி தாற்றி யதன்பயன் கொண்மார், சிறந்தோர் உலகம் படரு நரை” (19.10-11) உவமை கூறியிருத்தலுங் காண்க. பரங்குன்றம், முருகனைத் தொழுதற்குத் திருமால் முதலிய அமரரும் அவணரும் முனிவரும் வந்து கூடுதலானும், முருகன் விரும்புதலானும் இமையக் குன்றைப்போல் விளங்குகின்றது. ஆண்டுள்ள சுனை இமையத்துள்ள முருகன் பிறந்த வற்றுப் பொய்க்கையை ஒத்துள்ளது. அண்டு (8.15) ‘ஒரு நிலைப் பொய்க்கை’ என்பதற்கு ‘வற்றுப் பொய்க்கை’ என உரைகண்ட பரிமேலழகர் அறிவுத்திறம் பாராட்டற் பாலது.

அன்பர்கள், சந்தனம், புகைப்பன, நந்தா விளக்கிற்கு வேண்டுவன, மலர், முழுவு, மணி, கயிறு, மயில், குடாரி, பணிமுகம் முதலியன ஏந்திச் சென்று

முருகனை வழிபட்டு வரம் வேண்டுகின்றனர் ; தாளத் தொடு இயக்களார்க்கின்றன ; அக்குண்றத்தின் புகழ் திசை எங்கும் பரவியுள்ளது.

அம்மலைக்கண் ஓரோனிய அம்பலங் திகழ்கின் றது ; அங்கே, அறிவும் அன்புந்தரும் பல ஓவியங்கள் உள்ளன. இதனை,

“ என்று முறவரு மிருசுடர் தேமி
 யொன்றிய சுடர்நிலை யுள்படு வோரும்
 இரதி காம னிவளிவ னெனுஅ
 விரகியர் னினவ னினுவிறுப் போரு
 மிந்திரன் பூசை யிவளக னிகையிவன்
 சென்ற கவுதமன் சினஞ்சுறக் கல்லுரு
 வோன்றிய படியிதென் றுரைசெய் வோரு
 மின்ன பலபல வெழுத்துநிலை மன்டபம் ”

(19.46-53)

என்பதனால் அறியலாம். அவ்வம்பலம், மன்மத ஞுடைய படைப்பயிற்சி செய்யுமிடத்தைப் போன் றுள்ளது. மலர்மிக்க சோலைகளும், சௌகளை அம் மன்மதஞுடைய அம்பருத்துணியை யொத்தும், காங் தட் குலைகள் அவன்போரில் தோற்றுக் கட்டுண்டார் கைகளை யொத்தும் உள்ளன. தும்பிகளால் கட்டவிழுக்கப்படும், மலராதுங் குவியாதும் இடைப் பட்ட நிலையிலுள்ள காங்தள் முகைகள், யாழ் நரம்புக் கட்டை நெகிழ்ப்பவர் கைகளைப் போன்றுள்ளன. இவ்விடத்துக்,

“ கொடியியலார் கைபோற் குவிந்த முகை
அரவுடன் நவைபோல் விரிந்த குளை
குடைவிரிந் தவைபோலக் கோலு மலர் ”

(20.98-100)

என்னும் அடிகள் திணைக்கத்தக்கன.

சிகரங்களில், முத்துமாலை போல அருவிகள் ஒலித்து இழிகின்றன. திணைக்கதிர்கள், குருவியார்ப்ப விளைந்துள்ளன. அரக்கு, இறலி, தேன், மயிற்பீலி, காவி என்னும் ஜவகை மலைவளமும் பொலிவு பெறுகின்றன. கடப்ப மலர்களில் வண்டுகள் பண்போல் ஒலிக்கின்றன. வேய்கள், ஆடும் மகளிர் தோன் போன்றுள்ளன. மயில்கள், கூடிப் பிரிந்தோரை விரைந்து வாரும் என்பனபோல அகவுகின்றன. அழுகின்ற மகளிர்க்கு அது தீரத் தாயர்புலி, புலி யென்று சொல்லுமாறு பாறைகளில் வேங்கைப்பூக்கள் பரந்திருக்கின்றன. ஆம்பல், காங்தள், ஏருவை, வேங்கை, தோன்றி, நறவும், கோக்கு, இலவும் என்னும் இவற்றின் மலர்கள், தெற்றினமாலைகள்போல நிறைந்தும், கோத்த மாலைகள் போல நிறம் மாறுபட்டும், தொடுத்த மாலைகள் போல இடையிட்டும், துக்கிக்கட்டின மாலைகள் போல நெருங்கியும் பூத்தலால் அக்குன்றிடமுழுதும், விடியற்காலத்துப் பல நிறத்து மேகமார்ந்தவானம்போலத் திகழ்கின்றது. காற்று, முருகனுக்குப் பூசைக்கண்ணே காட்டும் நறும்புகையுடும், இளைஞர் பூசிய சந்தனத்தின் கண்ணும், மகளிருடைய பூந்தாது உதிர்த்த கூந்தலின்கண்ணும் படிந்து நறுமணங் கமழுகின்றது.

அம்மலைக்கண் ஒருபால் மகளிராட்டம் நிகழ்
கின்றது. கள்ளருந்திய ஓரழகி, துடியொலிக்கேற்ப
அடிபெயர்த்துச் சிலம்பொலிப்ப ஆடுகின்றாள்.
அதனைக் காண்பவருள், ஆடுகின்ற மாதின் பேரழு
கையும் தங் கணவன்மார் மனதிலையையுங் கருதும்:
மகளிர் மனவியல்லை, நல்லச்சுதனூர்,

“ அட்டரூ மசிழ்தட்ப ஆடுவா டகைமையி
நுலையிலங் கெஃகெனச் சிவந்த நோக்கமொடு
துஜையனை கேள்வஜைத் துவரிப்பவ ணிலையு
நிழல்கான் மன்னிடல் நோக்கி
யழல்புனை யவிரிமை திருத்துவாள் குறிப்பும்
பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தன
முதிர்த்துப் பின்னுற ஹட்டுவாள் விருப்பும் .
பல்லூழ் இவையிலை ஸ்கைப்பின் வல்லோன்
ஒவத் தெழுதெழில் போலும் ” (21.20-28)

எனப்பாடியதும், பரிமேலழகர் இங்கே ‘இவளமுகு’
எமக்குங்கூட வியப்பாயிற்று, இனி இவற்குச்
சொல்லவேண்டுமோவன உட்கொண்டு, கேள்
வன் துஜையாய் அமரா நிற்கவும் அவனை வெகுளி
மிக்க நோக்கமொடு துனிக்கின்றாள்’ எனவும்,
‘இவளினும் எனக்கு அழகுண்டாயவழி இவளை
நோக்கானென்று கருதிக், கண்ணுடியை நோக்கித்
தன் அணிகளைத் திருத்துகின்றாள்’ எனவும், ‘மார்
பிடத்தே சந்தனத்தைப்பூசி யுதிர்த்து நாற்றம் நிலை
பெற்றவழி என்னைத் தழுவுமென்று கருதி, அதனைப்
பின்னும் பின்னும் ஜாட்டுவாள்’ எனவும் எழு
திய வுரையும் பகிழ்வளிக்கின்றன. இப்பகுதியை
நோக்கிற், சினந்தவள் பேரழுகியாதலால் துணி

யால் வசப்படுத்தக் கருதினால் என்பதும், அணி திருத்தினால் அழகால் இடைப்பட்டவள் ஆதவின் தன் இயற்கை யழகோடு செயற்கை யழகுங்கூடி னால் கணவனைத் தன் வசப்படுத்தலாம் எனக் கருதி னால் என்பதும், நாற்றலுட்டினால் அழகாற் கடைப் பட்டவளாதவின் இருவகை அழகும் கூடாமையால் மணத்தால் வசப்படுத்தக் கருதினால் என்பதும் புலனு கின்றன.

“மணிமரு.....போன்ம்” (21. 57-63) என்பத னாற் கள்ளருந்திய ஒரு மகள் தன் கணவன் துடி கொட்ட, ஆடையும் அணியும் அசைய ஆடும் பூங்கொம்பு போல ஆடுகின்றான் எனவும், “ஒரு திறம், பாணர் யாழிலின் நீங்குரலெழு.....மாறட் டான் குன்ற முடைத்து” (17. 9-21) என்பதனால் சில விடங்களில் யாழீலையும், குழலொலையும், முழ வொலையும், விறலையர் ஆட்டமும், பாடினியின் பாட லும் கிகழ்கின்றன; அவற்றிற்கு எதிராகச் சில விடங்களில் முறையே வண்டொலையும், தும்பியொலை யும், அருவியொலையும், கொடியசைவும், மயிலொலை யும் கிகழ்கின்றன வெனவுங் கூறப்பட்டிருத்தலுங் காண்க. “மிசைபடுசாந்தாற்றி.....இரங்கு முரசி னான் குன்று” (21.30-38) என்பதனால் மலருதும் தும்பியொலையும் வண்டொலையும் அருவியொலையும் முறையே குழலொலையும் யாழீலையும் முழவொலை யும் போலத் தோன்ற மயில்கள் ஆடுகின்றனவெனக் கூறப்பட்டிருத்தலும் ஈண்டு கிணைக்கத்தக்கதாம்.

“பாடுவார் பாணிச்சீரு மாடுவா ராங்கத் தாளமும்”

(8.109)

“ஆட னவின்றே ரவர்போர் செறுப்பவும்
பாடல் பயின்றேரைப் பாணர் செறுப்பவும்”(9.72-73)

எனவருவனவற்றுதும் ஆடல் பாடல்களும், அவற்றின் போர்களும் ஆண்டு நிகழ்தல் புலனும்.

பாண்டியவரசன், தன் உரிமை மகளிர்களோடும் அமைச்சர்களோடும் நாடும் நகருஞ்சும் அம்மலையில் வூன்ள திருக்கோயிலை வலம் வருங்கால் அத்தோற்றும், விண்மீன் சூழத் திங்கள் மேருமலையை வலம் வருதலீலையொத்தது; அப்பொழுது மலையின் கீழிடம் நால்வகைச் சேனையும் நிறைந்திருத்தலால் அவன் பாசறை போலத் தோன்றியது; அவனுடன் மலைக்கு வந்தவர்கள் குரங்குகட்கு அவை யருந்தும் பொளுள்களைக் கொடுத்தும், முசுக்கூட்டத்துக்குக் கரும்பு கொடுத்தும், பிரம வீஜை வாசித்தும், குழலுதியும், யாழ் எழுப்பியும், முரசடித்தும், பூசையின் அழகைப் புகழ்ந்தும் ஓவிய மண்டபங் கண்டுங் களித்தனர்.

வள்ளி, தேவசேனை இருவரும் முருகன்பால் ஊடிய செயலையும் அதுபற்றிய பிறநிகழ்ச்சிகளையும் குன்றம்பூதனர் அழகுறப் புனைகின்றார்; அவையாவன :—முருகன் தேவசேனையிடம் வந்தான்; தேவசேனை அவளை நோக்கி, வஞ்சகனே! நின்னை அறியாது அகப்பட்ட மகளிர்திறம், மழை பெய்யவேண்டி வருந்துஞ் சோலையையொக்கும்; ஆதலால் நின்னைநம்பிய அவரே தவறுடையராவரல்லது நீ தவறுடையையல்லை; நின்னை அடையும் திருவுடைய மகளிரொடு கூடி அருளுதலும் நின்பாவில்லை; ஆதலால் நின்னெடு யான் கூடேன் என்று கையால் தன்னைச் சுட்டிக்

காட்டிக் கூறி, வள்ளி நாய்ச்சியார் காரணமான புலவியால் நீங்கினான். உடனே செவ்வேள் தன் தலைமாலை அவள் அடியிற்புமாறு வணங்கினான்; அவள், புலவி நீங்கி, வருந்தாதே என்று கூறி யணைந்தாள்; அதுகண்ட வள்ளி யம்மை இனித் தேவசேனையை அனுகாதே என்று சொல்லிச் செவ்வேள் கையை இறுகக் கட்டித் தன் மாலையே கோலாகக் கொண்டு அடித்தாள்; அதனைக் கண்டு அவ் விருவருடைய மயிலுங் கிளியும் மாறு பட்டன; வள்ளி நாய்ச்சியாருடைய வண்டு, தேவசேனை கொண்டையிலுள்ள வண்டின்மேற்சென்று பாய்ந்தது; அதனைக் கண்டு தேவசேனை பாங்கியர், மாலைகளையும் மார்பில் அணிந்த கச்சையும் பந்தையும் கருவிகளாகக் கொண்டு வள்ளி நாய்ச்சியார் பாங்கியரோடு பொருதனர்; அதுகண்ட வள்ளிநாய்ச்சியார் பாங்கியர், மதங்கொண்ட யானைபோற் செருக்குற்றும், குதிரைபோல விரைந்தும், தேரணிபோல வழிக்கயிற்றைத் தெரிந்தெடுத்தும், வில்வளைத்தும், வாள் பிடித்தும், தோள்வளையாகிய சக்கரஞ் சுழற்றியும் போருக்கு வந்தனர்; அதுகண்டு அஞ்சிய தேவசேனை பாங்கியர், முருகனைச் சூழ்ந்து, மின்னர்ச் சுனையுள் மூழ்கியும், சுனையுள் வண்டாய் ஒலித்தும், மயிலாய் ஆடியும், குயிலாய்க் கூவியுங் துன்புற்றனர் என்பதாம். இங்கே தேவ மாதர்கட்கும் குறத்தியர் கட்கும் ஏற்பப் போர்க்கருவிகள் கூறியது நய முடித்து. மழைபெய்ய வேண்டி வருந்துஞ்சேர்லையை யொக்கும் என்றது, கா, தனக்கு இன்றியமையாத மழையை வருவித்துக் கெரள்ளமாட்டாது, அது

தானே வந்துழிப் பொலிந்து, வாராத வழியும் ஆமள
வும் ஆற்றி ஆகாத எல்லைக்கண் இறந்து படுதலெனக்
கொள்க.

“கற்பிணை நெறியூ டற்பிணைக் கிழமை
நயத்தகு மரபின் வியத்தகு குமர” (9.81-82)

என்பதனால் அவ்வூடலை முருகன் விரும்பி மகிழ்ச்சின்
ரூன் என்பதுங் காண்க.

மகளிரும் மைந்தரும் ஆண்டுள்ள சௌகரியிற்
பாய்ந்து ஆடுதலாற் சௌகரியுக்களில் வண்டுகள் அஞ்சி
மொய்த்தில்.

ஆங்கு ஓர் இளைஞர், ஆடும் மயில், ஒன்றை
நோக்கி அதன் அழகையும் களிப்பையும் தன் உள்
ஊத்துக்கருதினான். அதனைக் கண்ட அவன் மனைவி,
தன் சாயலினும் அதன் சாயல் அழகாக இருப்பதால்
தன்ஜை நோக்காது அதனை நோக்கினாலெனக் கருதி,
நீ நினைத்தது அறிந்தேன்; உண்மையைச் சொல்;
எம்மை நோக்காது இகழ்தலை மறையாதே என
ஊடினான். தலைவன், காதவி! கொள்ளுதற்கரிய நின்
சாயலீக் களிமகிழாற் களவுகொள்ளக் கருதி அஃதிய
லாமல் வருந்தும் இதனைக் கண்டு யான் நின்சாயல்
அருமையை நினைக்க, நீ இகழ்ந்ததாகக் கருதுகின்
ருப்ப எனக்குறி அவள் ஊடலை ஒழித்தான்.

ஒரு பேதை; தன் சுற்றத்தார்களினின் ரூ நீங்கி,
அவர்களைக் காண்டற் பொருட்டு அங்குள்ள கற்களின்
இடைஇடைப்புக்குத் திகைத்து, வந்த வழியு மறங்

தென் எனக் கூறி, அச்சுற்றத்தால்ர யழைத்தாள் ; ஆண்டுள்ள குகைகளும் எதிரொலி செய்தன. அவள் அதனையறியாது தன் சுற்றத்தாரும் தன்னை அழைக்கின்றுரென்று கருதி எதிரொலி உண்டாய்விடத்துச் சென்று, ஆண்டு அவரைக் காணுது பன்முறை கூவி மீண்டனள்.

இரு மகள், ஆழந்த சுனை நடுவே மூழ்கி நீர்மே வெல்லுங்கு, கரையில் நிற்கின்ற தன் கணவனை நோக்கி, நீரில் அழுக்குகின்ற தனக்குப் புணையாகிய மூங்கிலைத் தருமாறு வேண்டினால். அவள் கணவன் அது கொடாது அரக்கு நீர் நிறைந்த வட்டை எறிந்த னன் ; ஆதலால் அவள் புணைபெருது வருந்தினால். அவ்வமயத்து அவன் மகிழ்ந்து நீருள் மூழ்கி அவனைத் தழுவினான். இங்ஙனம் பலவாறு புலவர்கள் தம் அறிவுத் திறத்துக்கும் இயற்கைக்கும் பொருந்த ஒவியம் வரைந்து பரங்குன்றத்தை நம்முன் நிறுத்து கின்றனர்.

மதுரையிலிருந்து பரங்குன்றிற்குச் செல்லும் இடைவழியும், பல்வகை மலர் மணங்களோடு தென்றலசைகின்றது ; மகளிரும் மைந்தரும் நெருங்கி வினையாடுதலால் விரைந்து செல்ல இயலாத்தாய் மிகச் சேய்த்தாகக் காணப்படுகின்றது ; மகளிர் தலையினின் றும் மைந்தர் தலையினின்றும் ஷிமுந்து அவிழ்ந்த மாலைகளால் தடுக்கப்பட்டு நடத்தற்கும் வழியின் ருகின்றது எனப் புகழப்படுகின்றது. திருமான் மரு களையும், திருப்பரங்குன்றையும் பற்றிய செய்திகளை ஒருவாறு முடித்து இனித் திருமாலைப்பற்றிக் கூறு வேண்.

திருமால்

1, 2, 3, 4, 13, 15-ஆம் பாடல்களும், திரட்டி வொன்றும் திருமாலைப்பற்றியன. முதற்பாடலையும் திரட்டையும் பாடியவர் பெயர் தெரியவில்லை. 3, 4-ஆம் பாடல்களைக் கடுவனிளவெயினானாகும், 2, 13, 15-ஆம் பாடல்களை முறையே கீரங்தையாரும், நல் வெலழுகியாரும், இளம்பெருவழுதியாரும் பாடினர். இப்பாடல்களில் வராகம், நரசிங்கம், வாமனன், பலராமன், கண்ணன் என்னும் அவதாரங்களும், கேசியை அழித்தமை, கருடன் செருக்கடக்கின்மை, தேவர்களுக்கு அமுதளித்தமை முதலிய வரலாறு, களஞ்சுறப்பட்டுள்ளன.

திருமாலுடைய திருவருவம் பலவாறு புகழ்ந்து ரைக்கப்பட்டுள்ளது. அவன் திருக்கண்களுக்குப் பலவிடங்களில் தாமரை மலர் உவமை கூறப்பட்டிருக்கின்றது.

“ நின்னிற் ரேன்றிய நிரையிதழுத் தாமரை யன்ன நாட்டத் தளப்பரியவை ” (4.60-61)

“ புவ்வத் தாமரை புரையுங் கண்ணன் ” (15.49)

என, அவன் திருவுந்தித் தாமரை உவமிக்கப் பெற், நிருக்கும் பகுதிகள் நினைக்கத்தக்கன.

அவன் கண் இயல்பாகவே சிவந்துளதென்பது: ‘செயிர்தீர் செங்கண்’ எனவும் ‘செறுஅச் செங் கண்’ எனவும் அழகுறக் கூறப்பட்டுள்ளது.

திருமகள் வீற்றிருக்கும் அவன் திருமார்பு, ‘திருஞுமர்ந் தமர்ந்த மார்பினே’ (1.8) ‘திருமறுபார்பு’

(1.36) ‘செய்யோள் சேர்ந்தனின் மாசி வகலம்’ (2.31)
 ‘பொன்னிற் ரேண்றிய புனைமறு மார்ப’ (4.59) எனப்
 புகழப்படுகின்றது. ஈண்டு, மறு பொன்னிறத்த
 தெனக் கூறியது நினைக்கத்தக்கது. இத்திரு மார்பைத்
 தொழுவார்க்கு வைகுண்டம் உரியதாம் என்பது,

“நின், திருவரை யகலந் தொழுவோர்க்
 குரிதமர் துறக்கமு முரிமைநன் குடைத்து” (13.11-13)

என்பதற்கும் ஈண்டும் ‘திருவரையகலம்’ எனத் திருமகனைக் கூறியிருத்தலினின்று அம்மையரு
 ளால் அப்பனருளைப் பெறவேண்டும் என்னும் மெய்க்
 கருத்து விளங்கி மகிழ்வளிக்கின்றது. இதனை வைண
 வர், புஷ்காரம் என்பார்.

‘செய்ய வளைக்குரு வின்னரு ஸாற்றிருத் தாள்வணங்கிச்
 செய்ய வளைக்குலஞ் சூழரங் கேசன் திருவமுது
 செய்ய வளைக்கும் புவிக்குமங் காந்தசெவ் வாய்முகுந்தன்
 செய்ய வளைக்கும் சிலம்பணி பாதங்கள் சேர்ந்தனமே’
 (திருவரங்கத்தந்தாதி)

என்பதுங் காண்க. ‘திருமறு மார்பால் யருளல் வேண்
 டும்’ (1-36) என்னும் அடிக்கண்ணும் இக்கருத்து
 அடங்கியுள்ளது.

அவன் திருமேனி நிறத்துக்கு, “கார்மலர்ப்
 பூவை கடலை யிருஞ்மணி, அவையைந்து முறழு மணி
 களர் மேனியை” (13.42-43) என்பதனால் கார்,
 பூவை, கடல், இருள், மணி என ஒங்கு பொருள்கள்
 உவமை கூறப்பட்டிருக்கின்றன. இவற்றுள், நீல
 மணியைத் திருமாலைப் பாடிய எல்லா ஆசிரியருக்கு

சிறப்பித்து, உவமித்துள்ளனர். அவன் நீலமேனி
யில் திகழும் பொன்னுடை,

“ மாஸ்டிஸ ” “ மாஸ்வரை, யெரிதிரிந் தன்ன பொன்புணை யுடுக்
கையை ” (1.9-10)

“ மாஅ மெய்யொடு முரணிய வுடுக்கையை ” (4.8) **ஸ்ரீஸ்ரீ**
கிழிலங்கா சௌரிச்சிலை முறையை **உருடியை**
தூது “ மன்புன விளவெயில் வளாவுவிருள் வளர்வெனப் பொறுதலை
பொன்புணை யுடுக்கையோன் ” (15.27-28)

எனக், கருவரையில் நெருப்புப் பரந்தாற் போன்
றுள்ள தெனவும், கருமேனியொடு மாறுபட்டு
விளங்குகின்றதெனவும், இளவெயில் சூழ அத
.னிடையே இருள் வளர்வது போன்றுள்ளதெனவும்
கூறப்பட்டுளது. “ மாஅ் மெய்யொடு முரணிய
வுடுக்கை ” என்புழித் “ தன்னுருவுறமும் பாற்கடல் ” **ஶங்கரி**
(13.26) என்னும் பகுதி சினைக்கத்தக்கது. **நூட்டுடோதுடேவை**
நடந்துநடிப்படை

“ சுனையெலா நீல மலரச் சுனைகுழு

சினையெலாஞ் செய்தீல மலரக் காய்கனிகி ஸோ க

நீட்டு உறும் நைவேங்கை யொள்ளினர் மலர
மாயோ நேத்தவின் விஹாத்தே ” **ஸ்ரீஸ்ரீ** (15.30-33) **பாட்டுப்படை**

என்பதனால் நீல மலர்ந்த சுனையைச் சூழ்ந்த அசோக
மலர், அவன் நீலமேனியைச் சூழ்ந்த பொன்புணை
உடுக்கை போலவும், கருமலையில் காய்கனிகளுடன்
சிறம் மாறுபட மலர்ந்த வேங்கை, அவன் மணி முடி
போலவும் உள்ளன என அவன் ஆடையும் முடியும்
உவமானமாகவும்; “ மணிவரை யூர்ந்த மங்குன் இடுகோ
ஞாயிற், ரணிவனப் பமைந்த மூந்துகில் புணைமுடி ” **ஏஷ்டு**
(13.1-2) என்பதனால், ஆடை, நீலவரைக்கட் பரந்த

இள ஞாயிறு போலவும், முடி, நீவுவரையை யூர்ந்த
இள ஞாயிறு போலவும், உள்ளவென அவை உவ
மேயமாகவுங் கூறப்பட்டிருத்தலுங் காண்க.

~~குடும்ப செய்தி~~
திருமாலின் காலங்கடந்த சிலை “முடி ந்தது முடி வழுப்
வது முகிழிப்பது மவை மூன்றுங், கடந்தன்வ யமைந்த ~~குடும்ப செய்தி~~
கழுவினிமுலவை” (13.46-47) என அவன் தொள்மேல் ~~குடும்ப செய்தி~~
வைத்துரைக்கப் பெற்றுள்ளது.

“தெருள் நின்வர வறிதல்
மருளறு தேர்ச்சி முணைவர்க்கு மரிதே” (1.29-30)

(நீர்) ~~குடும்ப செய்தி~~ “முதுமைக்கு, ஊழி யாவரு முனரா” (2.17-18)
~~வழுத்~~.

~~குடும்ப செய்தி~~ “முன்னை மரபின் முதுமொழி முதல்வ” (3.47)

~~வழுத் தென் செய்தி~~ “மன்னுயிர் முதல்வௌ” (1.53)
“இனித்தென் வெண்வரம் பறியாயாக்ககயை” (3.45) ~~வழுத் தென் செய்தி~~

“பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோ ரிலையே” (3.72) ~~குடும்ப செய்தி~~

“நினக்குவிரிந் தகன்ற கேள்வி யனைத்தினும்
முன்னோவனியினு மனத்தினு முனர்வினு மெல்லாம்
வனப்புவரம் பறியா மரபி ஞேயே” (3.48-50)

“அனைத்துநீ அனைத்தினுட் பொருளுநீ” (3.68) ~~குடும்ப செய்தி~~

“நினக்கு, மாற்றே ரும்மிலர் கேளிரு மிலரெனும்
வேற்றுமை யின்றது போற்றுநர்ப் பெறினே” (4.53-55)

(உயிர்களது இயல்பான் நினக்குப் பகையும் நட்பும்
உள்போலத் தோன்றுவதல்லது நின்னியல்பான்
அவை உள்வல்ல என்றவாரும்.)

“பகைவர் இவரிவர் நட்டோ ரென்னும்

வகையு முண்டோநின் மரபறி வோர்க்கே” (3.57-58)

என்பனவற்றால் திருமாலுடைய வரவு ஒருவராலும்
அறிய முடியாத தென்பதும், அவன் முதுமையும்,
தலைமையும், எங்கும் நிறைவும், பகை நட்பற்ற நிலை
யும் முதலிய சிறப்பியல்புகள் புலனுகின்றன.

கிளை நினார்ஜு நீர்மா நாய்வூர்க்கே

“சாய னினது வானிறை யென்னும் நினார்ஜு .

நாவ ஸந்தன ரகுமதைப் பொருளே” (2.56-57)

“அருள்குடை யாக வறங்கோ ஸாக நீர்மா

விருநிழல் படாமை மூவே மூலகமும்

ஒருநிழல் ஸாக்கிய வேமத்தை மாதோ” (3.74-76).

“எவ்வயி நூலகத்துந் தோன்றி யவ்வயின் எப்பாலும்தூம்வேல் .
மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் சாமாத்தூஸ்ய
நீர்மா அன்பது மேன விருங்குன் நத்தான்” (15.51-53)

நீர்மா ஒருமை வினை மேவு முள்ளத்தினை” (13.49)

ஏற்றுக்கொள்ள நின் ஞார்வலர், நீர்மா

நீர்மா தொழுதகை யமைதியி னமர்ந்தோய நீயே ஒருப்புதையைத்
யவரவு ரேவ ஸாளனு நீயே, நீர்மா தொழுதையைத்
நீர்மா யவரவர் செய்பொருட் கரண்மு நீயே” (4.70-73)

நீர்மா மனக்கோ னினக்கென வடிவுவே நிலையே” (4.58)

நீர்மா சூதையைச் சூநிவிட்டு வேர்த்துமை” (13-48)

என்பனவற்றால் திருமால் மேகம்போல் பொழியுங்
திருவருளுடையான், என்பதும், எல்லா வலகத்து
மூள்ள வுயிர்களையும் காப்போனென்பதும், அவற்
றின் பிறவித் துன்பங் களைவோனென்பதும், அன்

பர்கள் பணிலில் அகப்பட்டு அவர்க்கு ஏவலுஞ் செய்வானென்பதும், அவர் மனத்தே நினைக்கும் வழிவையே கொள்வான் என்பதும், அவனை வணங்குவார்க்கு வினை நிங்குமென்பதும் தெரிகின்றன. “மனக்கோள் நினைக்கெனவதிலிலே நிலையே” (4.56) என்புழித் “தனக்கோர் வழிவும் பெயருமின்றி அன்பராயினார் கருதியவழிவே வழிவாகவும் அவர் இட்ட பெயரே பெயராகவுமுடையனுதலின் ‘முக்கை முனிவ’ என்பது முதலாக ‘நூறு யிரங்கையாற்றி கடவுள்’ என்பது ஈருக வழிவேற்றுமையும் பெயர் வேற்றுமையுஞ் சொல்லப்பட்டன” (3.36-43) என்னும் உரைப்பகுதி நினைக்கத்தக்கது.

“வலம்புரி வாய்மொழி யதிர்ப்புவான் முழுக்குச்செல் அவைநான்கு முறை மருள்செறல் வயின்மொழி”
(13.44-45)

என்னும் அடிகள் மிக்க நயமுடையன. “நின் அருள்வயின்மொழி வலம்புரி முழுக்கையும் வேத முழுக்கையுமொக்கும்; நின்செறல்வயின்மெர்மீ வான்முழுக்கையும் உருமேற்றின் முழுக்கையுமொக்கும்” என்பது இதன் பொருள். இங்கே, வலம்புரி முழுக்கு இனிதாதலும் வேதமுழுக்கு அறிவுரையாதலும் போல அருள்மொழி இனிதாய் அறிவுரையா மென்பதும், மேக முழுக்கும் இடி முழுக்கும் கடியன வாய் வெறுப்பும் அச்சமும் வினைப்பினும் மழை பொழிதற்குக் காரணமாதல் போலச் செறல் மொழியும், வெறுப்பும் அச்சமும் வினைப்பினும் அவன் அருள் பொழிதற்கே காரணமாமென்பதும் நினைந்து மகிழுற்பாலன.

“நின்னெக்கும் புகழ்விழவை” (1.55) “நின் புகழுருவினைக்” (3.32) என உவமேயமாகவும் உவமானமாகவும் கூறியமையால் அவன் புகழ் கிரற்ற தென்பதும் அளவற்ற தென்பதும் புலனும்.

“நின்னை,
இன்னனென் றுரைத்த லெக்கெவ னெளிது”
(1.31-32)

“மாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தே
மாயா வாய்மொழி யுரைதர வல்ந்து” (3.10-11) ஒட்டு சூப்புப்பூசை
(நித்தமாகிய வேதம், தேவரும் மூவேழுகுகளும் உயிர்ப்பன்மையும் நின்கட்டோன்றியவாறு அறிந்து கூறும்; சிற்றறிவினேமாகிய யாம் அவற்றுட் சில வற்றை முறை பிறழக் கூறுவதல்லது அவ்வாறு எல்லாம் கூறுதற்கு உரியமல்லமென்பார் ‘வல்க் ளோத்து துரைத்தேம்’ என்றார்.)

“ஞாலத் துறையுட் டேவரும் வானத்து உஸாட்டாயுண்டு
நாலெண் டேவரும் நயந்துநிற் பாடுவோர்
பாடும் வகையேயெய் பாடரும்
பாடுவார் பாடும் வகை” (3.27-30)

(நின்னை நயந்து பாடுவாராகிய இவர்கள் பாடுவது தமக்கு முன்னேராகிய பாடுவார் பாடும் வகையே; எம்பாடல் தாமும் எமக்கு முன்னேராகிய அப்பாடுவார் பாடும் வகையே: அதனால் நின்தொன்மையும் பெருமையுமறியாமைக்கண் எம்மோடு அவரிடை வேற்றுமையின்று.)

“நின் ஞார்வலர் தொழுதேத்தி,
நின்புகழ் விரித்தனர் கிளக்குங்கா லவைநினக்

கிறும்பு தன்மைநற் கற்றதே மாயினும்
நகுதலுந் தகுதியீங் கூங்குநிற் கிளப்ப” (4.2-5)

~~திரும்புவதே நின்கைப்புரை நினைப்பி னீயல துணர்தியோ” (3.46) ரீதை~~
~~அருமைநற் கற்யினு மார்வ நின்வயிழ் பெருமையின் வல்லா யாமிவண் மொழிபவை~~
~~பெருமையின் வல்லா யாமிவண் மொழிபவை மெல்லிய வெனுஅ வெருஅ தல்லியந் திருமறு மார்பந் யருளல் வேண்டும்” (1.33-38)~~

என்பனவற்றுல், அவனியல்பு, அறிந்து கூறவியல்த
 தென்பதும், கூறுவது, வேதம் கூறிய சிலவற்றை
 முறையிறழக் கூறுவதேயா மென்பதும், தேவரும்
 முனிவரும் பாடுவனவும் அவன் தொன்மையையும்
 பெருமையையும் முழுதும் அறிந்து பாடுவனவல்ல ;
 முன்னேர் பாடிய முறைப்படி பாடுவனவே யென்
 ப்தும், அவன் பெருமைகளைப் பிறழக் கூறுவதனுல்
 அவன் நகைப்பின் அதுவே ஒரு தகுதி என்பதும்,
 அவனை உயர்வுகூறக் கருதின் அது அவனுலன்றி
 அறிய முடியாதென்பதும், இயலாமையறிந்தும் அன்
 பினுற் கூறுவனவற்றை ஏற்றருள வேண்டுமென்
 பதும் சிறந்த கருத்துக்களாகக் காணப்படுகின்றன.
 இங்கே,

“ குறப்பினுக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச்
 சிறப்புனுக் கேட்டி சௌ..” (19.95-96)

என்னும் அடிகளும், அன்புடைமையாற் குறத்தியாய
 -வள்ளிநாய்ச்சியாரைக் கூடிய நீ அருளுடைமையால்
 .என் ஓவ்வா வாழ்த்தும் கேட்டல் வேண்டும் என்
 னும் கருத்துப்பட எழுதிய உரையும் நோக்கத்
 தக்கன.

தொல்லியற் புலவ, நல்லியாழ்ப் பாணே' (3.86)
 இடவலகுடவல்' (3.88) என்பனவற்றுல் திருமாலின் முத்தமிழ் வன்மையும், 'சலம்புரி தண்டேந்தினவை, வலம்புரி வயதேமியவை, வரிசிலை வயவம்பினவை,புகர்வாளவை' (15.58-61) என்பதனால் அவன் ஜம்பட்டகருங் கூறப்பட்டுள்ளன.

திரட்டில் உள்ள திருமாலைப்பற்றிய பாடலில்
 அவன் வையைக்கரைக்கனுள்ள இருந்தையூரில்
 எழுந்தருளிய செய்தி காணப்படுகின்றது.

திருமாலும் பலதேவனும்

திருமாலுக்கும் பலதேவனுக்கும் வேறுபாடின் ரென்னுங் கருத்தாற் பலதேவனுக்குரிய பனைக் கொடியும், யானைக்கொடியும், கலப்பைக்கொடியும் திருமாலுக்குங் கூறப்படுகின்றன. 'வளைநாஞ்சி லொருகுழை யொருவனே' (1.5) 'வளைவாய் நாஞ்சி லோனும்.....ஆகி' (13.33-36) என்பவற்றுல் திருமாலே பலதேவனுயினுன் என்பது புலனும்.

"நீயே, வளையொடு புரையும் வானி யோற்கவன்
 இளைய னென்போர்க் கிளையை யாதனும்
 புதையிரு ஞாக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு
 முதியை யென்போர்க்கு முதுமை தோன்றனும்"
 (2.20-23)

என்னும் அடிகரும், 'நி, வாவியோற்கு அவனினைய னென்று கூறுவோர்க்குப் பிறப்பு முறையால் இளையையாகலும், எல்லாப்பொருள்களையும் மறைக்கும் இருள்போலும் உடுக்கையையுடைய பனைக்

கொடியோற்கு வாசதேவ மூர்த்தியாகிய நின்கட்சிறப்பு முறையான் முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்’ என்னும் உரையும் நயமுடையன.

பதினெட்டாம் பாடல் அவ்விருவரையும் பற்றியே கூறுகின்றது.

“கல்லறை கடலுங் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம், வேறுவே ரூருவி தெருதொழி விருவர்த்
தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்” (15.11-14)

என்னும் அடிகளில், கடலும் கானலும் போல வேறு வேறுகிய நிறமும், சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலும் உடையோரென அவ்விரு வர்க்கும் கூறியவழகு நினைக்குந்தோறும் இன்ப மளிக்கின்றது. ஈண்டு ‘மாயவனுங் தம்முனும் போலே மறிகடலுங், கானலுஞ்சேர் வெண்மணலுங் கான்யோ’ (தினைமாலை 18) ‘மணிகளர் நெடுமுடிவானவனுங் தம்முனும்போன், றணிகளர் நெடுங்கடலுங் கானலுங் தோன்றுமால், (யா. வி. சு. 78. மேற் கோள்) என்னும் பகுதிகள் நினைக்கத்தக்கன.

“பொன்புளை யுடுக்கையோன் புணர்ந்தமர் நீணியே நினைமின் மாந்தீர்” (15.28-29)

“இருங்குன்றத் தடியறை யியைகெனப்
பெரும்பெய ரிருவரைப் பரவுதுந் தொழுதே”
(15.65-66)

என அவ்விருவரையுமே பரவி வேண்டுதலுங் காண்க. மேற்கூறியவற்றில் திருமாலிருஞ் சோலை மலையில் திருமாலும் பலதேவனும் சேர்ந்திருந்தாரென்பது தெரிகின்றது.

திருமாவிருஞ் சோலையலை

பதினெந்தாம் பாடலில் இம்மலை கூறப்படுகின்றது. உலகத்து மலைகள் பலவுள். அவற்றுட் சிறந்தன, பசியாற்றி நிறைப்பயன் தருஞ் சில குன்றுகள்; அவற்றுட் சிறந்தன, தெய்வங்கள் விரும்பியுறையுஞ் சில குன்றுகள்; அவற்றுட் சிறந்தது, திருமாலும் பலதேவனும் வாழும் திருமாவிருஞ் சோலை மலையாம்; அம்மலையில் அருவியார்த்து ஒழுகுதலாற் சிலம்பாறு அழகுசெய்கின்றது; வேங்கைகள் பூத்துள்ளன; சுனையைச் சூழ்ந்து அசோகுகள் மலர்க்குள்ளன; மூல்லைகள் மகனிர் கற்புத்திறத்தைக் காட்டிக் கவிஞருகின்றன; குட்டியால் தழுவப்பட்ட குரங்குகள் பாய்கின்றன; மயில்கள் அகவுகின்றன; குபில்கள் கூவுகின்றன; இவற்றிற்கு எதிரொலி மலையிலிருந்து உண்டாகின்றன; இத்தோற்றும் முறையே தாளவொலியும்; முழுவொலியும் போலவும், குழலொலியும் மிடற்றுப் பாடலும் போலவுக் தோன்றுகின்றன.

இக்குன்று பழையது; புகழ் மிக்கது; திருமால் அருளினுல்லது பெறமுடியாத துறக்கத்தைத் தன்னை ஏத்தினார்க்கு எளிதின் வழங்குவது; கண்ட அளவில் மயக்கத்தை அறுப்பது என்று பாராட்டி,

“சென்றுதொழு கல்லீர் கண்டுபணி மனமே” (15.34)

“கைய வைரொடுந் தந்தா ரவைரொடுங்

கைம்மக வோடுங் காத வைரொடுங்

தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மில்”

(15.46-48)

.என்பனவற்றுல் அம்மலைக்கட் சென்று அவனைத் தொழு இயலாதவர்கள் அம்மலையைக்கண்டு பணியின்; .அதுவும் இயலாவிடின் மனைவி, தாய் தந்தையர், குழந்தைகள், சுற்றந்தார் இவர்களோடு திசைநோக்கித் தொழுமின் எனக்கூறுவது, தெய்வ நினைவை ஷுட்டுஞ் சிறந்தபகுதியாம்.

வையை

6, 7, 10, 11, 12, 16, 20, 22-ஆம் பாடல்களும் திரட்டில் ஒன்றும் உறுப்பொன்றும் வையையையெப் பற்றியனவாம். இவற்றுள் 6, 11, 20-ஆம் பாடல்களை ஆசிரியனல்லங்குவனாகும் 7, 10, 12, 16-ஆம் பாடல் களை முறையே மையோடக்கோவனாகும், கரும்பின் கொப்புதனாகும், நல்வழுதியாகும், நல்லழிசியாகும் பாடியுள்ளார். இப்பாடல்கட்டுக்குத் துறைகளுங் கூறப் பட்டுள்ளன. 22-ஆம் பாடலையும், திரட்டையும், உறுப்பையும் பாடியவர் பெயரும் அவற்றின் துறைகளும் தெரியவில்லை.

வையைநதி, சையமலையிற் ரேன்றி, ஆண்டுள்ள மரங்களை வேகுடன் அகழ்ந்து, பலவகை மணங்களுடன், வாளைமீன்கள் தாவிப் பாளைகளை யுண்ணுமாறு கழுகு தெங்குகளின் கழுத்தளவு முட்டி, நாற்றங்கால்களை வண்டலிட்டு மேடாக்கி, இன நெல்லின்கண் னும் அரிகாற் சூட்டின்கண்னும் பரந்து, மதுரை மதிலைப் பொருது, கரைகாப்பாரை யழைத்தற் பொருட்டும், கரையடைத்தற்கு ஆளமைத்தற் பொருட்டும், பறையெயாவி யெழுப் பாடுவார் பாக்கத் தைக்கொண்டு, ஆடுவார் சேரியையடைந்து, மகளிர்

மணவிற்புனைந்த பாவைகளைச் சிதைத்துப், பெருமழக்கத்துடன் சென்று கடலைக் கூட்டிற்று எனக் கூறப்பட்டுள்ளது.

“ மாஸில் பனுவற் புலவர் புகழ்ப்புல ஒரு வீட்டு நாவிற் புனைந்த நன்கவிதை மாருமை ஸங்கூதம் மேவிப் பரந்து விரைந்து வினைந்தத் தூயிற்றே தண்ணம் புனல் ” (6.7-10)

என்னும் அடிகளாற், புலவர் தம் நற்செய்யுட்கட் பாடிய சிறப்பியல்புகள் பொய்யாகாமல்நாட்ட, விரைந்து எங்கும் பரந்து உழவுமுதற்றிருக்கள் பெருகச் சென்றது எனக் கூறியது புதிய முறையாய்நயமுடைத்து.

வையை பெருகியதெனக் கேட்டு மதுரை நகரத் தார் பெருமகிழ்வுடன் ஆரவாரித்துத், தம்மைப் பல்வாறு அலங்கரித்துக்கொண்டு, நீர் விளையாட்டுக் குரிய புழுகுநெய்விட்ட துருத்தி, பனி நீர்க்கொம்பு, வெண்கிடை மிதவை, நன்கிடைத்தேர் இவற்றுடன், யானை, குதிரை, குதிரை பூண்ட சகடம், எருது பூண்ட வண்டி, கோவேறு கழுதை, சிவிகை இவற்றிலேறியும் நடந்தும் வையைக்குச் சென்றனர். வண்மை மென்மை இடைமையாகிய பண்பு வேறு பாடுடையவர்க் கௌல்லோரும் நெருக்கத்தால் மென்னடையராய்ச் செல்லுதலுக்கு இயக்கள் ஒன்றற் கொண்டு வேறுபாடுடையவேனும் விளம்பித்தடையையுடைய தாளகதியால் எல்லாம் மென்னடையவாய்ச்சேறல் உவமை கூறப்பட்டுள்ளது.

வையை பெருகிய மகிழ்ச்சியால் சிலர் தம் நிலை மறந்த செய்தி,

“தின்டேர்ப் புரவி வங்கம் முட்டவும்
வங்கப் பாண்டியிற் நின்டே சூரவும்
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவங்
கயமாப் பேணிக் கலவா தூரவு
மகளிர் கோதை மைந்தர் புனியவு
மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும் .
முந்துறல் விருப்பொடு முறைமறந் தணிந்தவர்”

(20.10-22)

என்ற அடிகளால் அழகுறக் கூறப்பட்டுள்ளது.

❖ வையைக்குச் செல்லுதற்பொருட்டுச் சிலர் ஊட்லைத் தீர்த்தாரெனவும், ஒரு மகள் தன் கணவன் பரத்தையிற் சேறல் காரணமாக இருந்த ஊட்லையும் மற்று அவனுடன் பெண்யாணைமேலேறினுள்ளன வங் கூறிய செய்திகள் மகிழ்லூட்டுகின்றன. வையை வெள்ளம் மகளிர்க்கழகோ மகளிர் வையைக்கு அழகோ என்று ஒரு புலவர் பெருமான் கூறுகின்றனர்.

வையைக்குச் சென்றவர்கள் திருமருதமுன் முறைக்கண் யாழும், வாய்ப்பாட்டும், குழலும், முழவும் ஆர்ப்பத், தலைக்கோல் மகளிரும் பாணரும் ஆட நீராடினர்.

கணவன் மஜைவியர் நீராடுங்கால் நெட்டி முதலியவற்றுற் செய்யப்பட்ட வாளைச் சுழற்றியும், அவற்றுற் செய்யப்பட்ட குந்தமேங்கியும், தேரேறியும், யானை குதிரைகளை வெள்ளத்துட்ட செலுத்தியும், மூங்கிற் கழியால் நீரை வீசுவோரை அரக்கு தீர்வட்டால் எறிந்தும், மாலையைச் சுழற்றி எறிவார்

மேற் கொம்பினீரை வீசியும் வினையாடினர். இத் தோற்றத்தை நோக்குங்கால் வையையந்தி போர்க் களம்போலக் காணப்பட்டது.

மெந்தர், வாழைத்தண்டாலே நீரில் தாவிச் செல் வோரும், தாழை மலர்த் தாதைத் திரையிலும் நூரையி லும் தாவுவோரும், ஓடத்திலேறி அதனை நீர்போகுஞ் திசையில் விரைவாகச் செலுத்துவோரும் நீர் செல் லுங் திசைக்கு எதிராக ஆடி உண்டான இனைப்பால் மெல்ல வினையாடுவோரும், மகளிர் இழைத்த சிற்றி ஸில் அவர் அட்டசிறுசோற்றை யிட உண்டற்கு ஏற்பாரும், முன் இட்டுப் பின் மறுக்கும் மகளிரு டைய பல பஞ்சுகளையுங் கழங்குகளையுங் களனிற் கொண்டோடி அவர் அறிந்து வாங்கச் சென்றுழி எட்டாமல் நீருட் பாய்வாரும் ஆயினர். ஆதலாகு வையைப் புனல், மெந்தர் வேலாலும் வாளாலும் போர்செய்யக் களிறுகள் தம்முட் பொருதலுற்ற களம்போலத் தெளிவின்றுயிற்று.

நீர்வினையாட்டால் மெலிந்த மகளிர் புனைகளை ஷிட்டுக் கரையேறிச் சோலையில் எழுந்த அகிற் புகையால் ஈரம்புலர்த்தித் திசையெங்கும் மணங் கமழுக் கலவைக் குழம்பு கூசினர். சில மகளிர் வெண்மையான கள்ளைக் குடித்தனர்; அம் மகளிரால் உறையி னின்றும் எடுக்கப்பட்ட கள்ளிடும் வள்ளத்துக்கு மேகத்தினின்றுங் கழிக்கப்பட்ட மதியும், அவ் வள் எத்தைத் தம் கையில் தாங்கியதற்கு முழுமதியைப் பாம்பு பற்றியதும், அவ்வள்ளத்துக்கள்ளை உண்ப தற்குத் தேவமகள் மதியின் கலையை உண் னுவதும்

உவமையாகக் கூறப்பட்டுள்ளன. சில மகளிர் தம்மீது வெண்டுகிலைப் போர்த்தனர்; சிலர் வெண்டுகிலைக் கூங் தலிற் சுற்றி முறுக்கி ஈரம் புலர்த்தினர்; சிலர் அகிற் சாந்து கருப்பூர்ம் இவற்றைச் செங்கிறம் பெற அம்மிக் கண் அரைத்தனர்; சிலர் பொன்னுற் செய்த சங்கு, நண்டு, இருமீன், வாளீமீன் இவற்றை நீரிலிட்டு, விளைக் பொலை என்றனர். இவ்வாறு நீரிற் பொன் மீன் முதலியன் விடும் வழக்கமுண்மையை “அவியா ராதனை அழல்பல வேங்தி” (6, 11) என்பதனுரையாலும் அறியலாம்; சிலர் இல்லது நோக்கி இளி வரவு கூருமுன் நல்லது வெஃகி விளைசெய்தார்; சண்டு ‘இல்லென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள்’ (223) என்னுங்குறன் நினைக்கற்பாலது. இங்கே “சயென விரத்த விழிந்தன்று” (204) என்னும் புறானானுரற்றியை நினைத்து இவ்வாறு என்பதற்கு யென்று சொல்லுதல் என உரை எழுதப்பட்டுள்ளது. சிலர் தம் கூங் தலிற் பத்துத் துவரையும் ஊட்டி நீராடினர். சிலர் எண்ணெய் போக இழைபொடியையிட்டுப் பிசைந்தனர். சிலர் நீர் தமக்கு இன்பளித்து உதவியதற்குக் கைம்மாருக அங்கிருக்கு அழகாக மாலையும் சந்தனமும் கத்துரியும் அணிகளும் இட்டனர். சிலர் மதுவுட்டினர். சில கண்ணியர், முதுபார்ப்பனிமார் முறைமைகாட்டத் தம் தாயரோடு தைம்மாதத்தில் விடியற்காலத்து நீராடி, நீர்க்கண்ணே குளிர்வாடை வீசலால், கரைக்கண் உறையும் அந்தனர் வளர்த்த அழலைப்பேணி அதன் கண் தம் ஈரவணியைப் புலர்த்தினர். கண்ணியர்

தேம்மாதத்தில் தம் தாயரோடு நீராடலால் அவ்வாடற்கு அம்பாவாடல் என்று பெயராமென்பதும், (அம்பா - தாய்) “தாயருகா நின்று தவத்தைந்தீராடு தல்” (11,91) என்னும் பகுதியும் ஈண்டு அறியத் தக்கன.

ஒருவன் வாழைத்தண்டைத் தழுவி விளையாடும். போது ஒருத்தியைக் கண்டான்; உடனே அவன் மனத்தை அவள் இழுத்தாள்; கையை, சீர் இழுத்தது; கண்கள் அவளிடம் நின்றன; நீர் அவளை அவளிடம் கொண்டு செல்லாது தன்செலவின் வழியே நெடுந்தூரம் இழுத்துச் சென்றது; அதனை அறிந்த அவள் தன் ஆயத்தைவிட்டு அவளைப் பின்தொடர்ந்தாள்; அவள் தாய் அவள் அன்புடைமையை யறியாது தனியே செல்லாதே ஆயத்திற்கூடு என்று அவளை விலக்கினாள்; அதனால் தலைவன்பாற் சேறவியலாமையால் அம்மகள் அரற்றினாள் என்ற பகுதி நமுமுடைத்து.

நீராடச் சென்றவர்களுள் இளமகளிர், முகை போலும் பருவத்தார், புதுமலர் அவிழுந்தன்ன பருவத் தார் எனப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவருள் அல்வாயவிழுந்தன்ன பருவமகளிரிற் சிலர், நீரழுகைக்கண்டு நின்றனர்; சிலர் நீரணி மாடத்தை யூர்ந்து சென்றனர்; சிலர் மைந்தரோடு பொரும் விளையாடற் போருக்கு வரிசையாய் நின்றனர்; சிலர் முற்படை பினராய்ச் சென்று தாக்கினர்; சிலர் யாற்றிடைக்குறையை யடைந்து ஆண்டுள்ள தம் காலவரைத் தழுவினர்; சிலர் தழுவாது, யாமத்து எஞ்சியதும் கூடல் விருப்பத்தைத் தருவதுமாகிய ஊடலை மேற்ற

·கொண்டனர் ; சிலர் ஆசை மிகுதியால் ஊடலைவிட்டு அமளி சேர்ந்தனர் ; இப்பருவத்துப் பரத்தையர் ·மேற்கூறியவற்றேடு யானை குதிரைகளை நடத்தியும் .விளையாடினர்.

முகைப்பருவத்து மகளிர், பூவின் மேம்பாட்டை நாடி வந்துற்ற வண்டுபோலத் தாம் விரும்புங் காதற் .கணவர் தம்மை விரும்பி வந்து எதிர்ப்பட்டுக் கூடுதற் பொருட்டு நீராடல் குறித்துத், தமக்குக் காவலாகிய பாட்டியரைத் தப்பி, அவர் தடுத்தலையும் கடந்து போய் வையைப்புனிலை எதிர்கொண்டனர். அவர் .மிக்கவிருப்புடன் வையை நிரை எதிர்கொண்டமைக்கு ஒருவர், தாம் நினைத்த பட்டினத்தைச் சேர்ந்து ஏற்றி விட்ட பண்டங்களை இறக்கி ஆண்டுள்ளனகொண்டு இடையூறின்றி வரும் நாவாய் வரவை மிக்க விருப் புடன் எதிர் கொள்ளுதல் உவமை கூறப்பட்டுள்ளது.

ஒரு களிறு, தனக்குப் பாங்காகிய பிடியைக் கண்டு மாலுற்று மேலிருக்கும் மைந்தர் நடத்த நடவாது ஒரு புலிமுக மாடத்தருகில் நின்றது; அப் பிடியும் மாலுற்றுத், தன்மேலிருந்த மகளிரோடு மெல்ல நடந்து சென்று, அப்புலிமுக மாடத்துச் செய்துவைத்த புலியைக்கண்டு அதனை மெய்ப்புவி என்றும், அது யானையைப் பாடுமென்றும் நினைத்துப் பாகரைக் கடந்து, மகளிர் நடுங்குமாறு தன் நிலை கெட்டது; அதனைக் கண்ட களிறு பிளிறி அங்குசத் துக்கு அடங்காமற் சிதைந்தது; உடனே களிற்றின் மேலிருந்த மைந்தர் அக்களிற்றைப் புலிமுகமாடத்தி னின்றும் நீக்கிப் பிடிசிதையாமல் அணைவித்து அதன் மேலிருந்த மகளிர் நடுக்கத்தைக் களைந்தனர்; இச்

செயல், பாயும், கயிறும், பொருத்தும் கெடச் சிதையு
கிலையிலுள்ள மரக்கலத்தைப் பயினுல் திருத்தி
அதனகத்தார் நடுக்கங் களையும் நீகான்
செயலோடூக்கும். ஈண்டு “வையை நீர் விழவின்
கண் மைந்தரும் மகளிருமே யன்றி விலங்குகளும்
ஒத்த அன்பினவாயின அது நின்மாட்டு இல்லை
யாயிற்று என்பது கூறியவாறு” எனத் துறைக்
கேற்ப உரை வரையப் பெற்றிருத்தல் கண்டு
இன்புறத்தக்கது.

ஊடலையுடைய சில ஆடவரும் மகளிரும் தம் *
ஊடவின் திண்மை, யாழூலி மிடற்றுப்பாடல்
ஆடல் என்பனவற்றால் அழியக், கூடவேண்டுமென்ற
எண்ணமுடையராயினர்; ஆயினும் ஒருவரையொரு
வர் வெற்றிகொள்ள வேண்டுமென்ற கருத்தால்
முற்படுதற்கு நாணிக் கூடாது மெவிவுற்றனர். இங்
நிலை தம்முட் போர்செய்து நொந்த மன்னர் சேஜை
இரண்டும் நட்பாதற்கு மனமியைந்தும் முன்னுக
உடன்பட்ட தென்னும் வார்த்தை பிறக்குமென்று
நாணி அதற்கஞ்சிப் பின்னும் நோவொடு நின்றதை
யொக்கும் எனக் கூறியது மிகவுஞ் சுவைதருகின்றது.

ஒருத்தி தன் கணவனை ஓரழுகி பார்ப்ப, உடனே
சினங்து தன் மாலை கோலாக அவனைப் புடைத்துத்,
தன் மார்பின் வடத்தால் அவன் முன் கையை
இறுக்கக் கட்டி நீ பிழையுடையை என்று கூறப்,
பிழையற்ற அத்துயவன் அவனை வணக்கி என்பிழை
யாது? என்று கேட்டான். இதனைக் காண்மின் என
ஒருவரொருவருக்குக் காட்டினர். இப்பகுதி அங் *
புரிமையை அறிவிக்கின்றது.

“ நீரனி வெறிசெறி மலருறு கமழ்தன்
 தார்வரை யகலத்தவ் வேரனி நேரிமை
 ஒளிதிகழ்தகை வகைசெறி பொறி
 புணவிணைப்பொலங் கோதையவரோடு
 பாக ரிறைவழை மதுநுகர்பு களிபரந்து
 நாகரினால் வளவிணை வயவேற நளிபுணர்மார்
 காரிகைமது வொருவரினெருவர் கண்ணிற் கவர்புறச்
 சிரமை பாடற் பயத்தாற் கிளர்செவிதெவி”

 (11.62-69);

- X வையைக்கண் மைந்தரும் மகளிரும், நாகரைப் போல் இடைவிடாது சூடற்கு, மது நுகர்ந்து களிமிக்கு இனியபாடலைக் கேட்டு ஒருவரையொருவர் கண்டு மகிழ்ந்தனர் என்பது இதன் கருத்தாம். ஈண்டு, ‘ஐம்புலன்களாலும் இன்பம் நுகர்தற்கு இடஞ்சிற்று’ என எழுதப்பட்டுள்ளது. ஐம்புலவின்பம் யாங்குங்காங் கிடைத்தவெனின் ‘நளிபுணர்மார்’ என்பதனால் மெய்யின்பமும், ‘மதுநுகர்பு’ என்பதனால் வாயின்பமும், ‘காரிகைமது ஒருவரினெருவர் கண்ணிற் கவர்புற’ என்பதனாற் கண்ணின்பமும், ‘வெறி. செறிமலர்’ என்பதனால் மூக்கின்பமும், ‘பாடற்பயத்தாற் கிளர்செவிதெவி’ என்பதனாற் செவியின்பமுங் கிடைத்தனவெனக் கொள்க.

மகளிர் ஒருவர் மேலொருவர் நீரை அள்ளிவிசிச்சினையாடினர்; அவ்வமயம், ஒருத்தி, நீர் தன் கண்ணிற் படுவதைப் பொறுக்கவியலாயற் கண்ணைக்கையாற் புதைத்தாள்; உடனே அவள்மேல் நீர்விசியவள் தான் வெற்றி கொண்டமையால் தோற்ற அவள் தோள்களைத் தன் கழுத்தில்லணிந்த பொன்னனால் இறுகக் கட்டிச் சிறையாகப் பிடித்தாள்;

அவளுடைய கட்டை நீக்கும்பொருட்டு ஒருங்கி
நீரிற் பாய்ந்தாள் ; அப்போது அவள் கண்ணென்றீ
பட்டமையால் வையைப் புதுப் புனலின் செங்கிறம்
மாறிக் கருவிறமாயிற்று என்னும் வினோயாட்டு, மகிழ் !”
வளிக்கின்றது.

இங்கனம் பற்பல செய்திகள் சுருக்கம்ரகவும்,
விரிவாகவுங் கூறப்பட்டுள்ளன. விரிந்த பகுதியில்
ஒன்றை ஈண்டுத் தருகின்றேன்.

இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன், காதற்
பரத்தையிடம் வந்து வையை நீர் விழவு கூறி அவ
ளுக்குத் தான் கொணர்ந்த தளிராகிய கையுறையைக்
காட்டினான். அவன் கூறியவற்றை யுட்கொண்டு
புலந்த காதற்பரத்தை, இத்தளிர், பழையவளாதலால்
உன்னால் இகழுப்படுகின்ற எனக்குக் கொய்யப்பட்ட
தன்று ; எப்பொழுதும் புதியராக உன்னால் விரும்பப்
படும் மகளிர்க்குக் கொய்யப்பட்டது என்று கூறி
னான். தலைவன், நீ அறிந்தாய் ; இவை அவர்களுக்குக்
கொய்யப்பட்டனவே உண்மை என்றான் (நீ அறி
யாய் அவர்களுக்குக் கொய்யப்பட்டனவல்ல என்
பது குறிப்பு) காதற் பரத்தை, பணிந்தாலும் அன்
மின்றிக் கெட்ட பண்வினையுடையாய் ! நின் களவு
வெளிப்படுகின்றது ; முன் எனக்காகக் கொய்துழி
யெல்லாம் நீ விரைந்து வருவாயாதலால் அத்தளிர்
துவண்டதுண்டோ ? இஃது அவளுக்காகக் கொய்
யப்பட்டு அவளால் மறுக்கப்பட்டமையால் என்பாற்
கொண்டுவரப் பட்டது ; ஆதலிற் காலங் தாழ்த்தமை
ஶால் துவண்டிருத்தலைப் பார், அவள் சின் மார்சின்
மாலை வாட நீ நின்று கொய்ததற்கும் இத்தழையைக்

கையிற்கொண்டு நீ செய்த தாழ்வுக்கும் உடன்பட்டி வளோ? சொல், என்றனள். தலைவன், அங்ஙன மன்று; வையைநீர் பெருகியது ஆதலாற் புணையேற் இவண் வரத் தாழ்த்து; அதனால் தளிர் துவண்டது முருகன் குன்றத்து ஆணை; ‘காமர் பெருக்கன்றே வையை வரவு’ என்றான். காதற்பரத்தை, இற்பரத்தை காமப்பெருக்கம் வையை வரவையொக்கும் என்று கூறினான் எனக்கருதி ஆம் ஆம் நீ சொல்லுகின்றது பொருத்தமே; காதற் காமம் எப்பொழுதும் ஒரு தன்மையிலே நிற்குமோ சிலர்பால் விரைவிற் சுருங்குதலாலும் சிலர்பால் விரைவிற் பெருகுதலாலும் வேணிற்காலத்துச் சுருங்கியும் கார்காலத்துப் பெருகியும் வரும் வையைப் பெருக்கேயாம். நீ வேண்டாது சூருற்றுப் பிழையுடையை யானுப் பினிச் சூருறல், யாற்றிற் புன்னோடும் வழியே செல்லும் மரம்போல வெளவுதல்வல்ல மகளிர் வயப்பட்டுப் புன்னாடற்கண் அவர்க்குப் புணையாகிய மார்பினையுடையையாய்ச், சிறிதும் அஞ்சாது இரவெல்லாம் அவளோடு தங்கினை; வையைக்கண் உடைந்தமடையை யடைத்த விடத் தும் பின்னும் ஒழுகும் ஊற்றுநீர் போல முன்வருத் திய துன்பங்கெட நீ சேர்ந்தவிடத்தும் பில்கிப் பனிஃ வாருங் கண்களையுடைய மகளிர் நெஞ்சத்தை இன் னுங் கனற்றி இவண் வருதலை ஒழி; என்றாள். தலைவன், ஒருத்தி யான் குளித்த குளக்கரையில் நின்றாள்; அவள் பேதைமையாற் குளத்துட்புக்கு அலையில் அழுந்திப் பின் அதனை நீங்கி எழுந்து என்மேல் மயங்கி விழுந்தாள்; அவளைக் குளித்த யான் எழுந்து அனுங்கி எடுப்பதன்முன் என்னை எதிர்

பாராமல் அவளே எழுந்தாள்; அதனால் அவள் காமா-
நுகர்ச்சியறியும் பருவத்தளவில்லை; அவள் ஒழியக்-
கோதைபோல என் மார்பினுள் அழுத்தப்பட்டவள்-
யாவளோ? அவளோடு யான் ஆடிய யாறு யாது?''
என்றான். காதற்பரத்தை, ''தேறித் தெளிய வணர்-
நி பிறிதுமோர் யாறுண்டோ இவ்வையை யாறு''
என்றான். தலைவன், நான் தடத்துக் குளிக்க நி இவ்-
வையை யாறென்ற மாறுபாடென்கை முன்புபோற்
சொல்லளவிலன்றிப் பரங்குன்றின் தலையைக்-
கையால் தொட்டேன் என்று பின்னுஞ் சூருற்றான்.
உடனே காதற்பரத்தையின் இல்லத்து முது பெண்
ழீர், அவளைநோக்கி உன் சினத்துக்கு அஞ்சும் அவ-
ன்னேடு ஊடல் நீங்கி விளையாடலைத் தொடங்கு; துணி
யின்கண் மிகுவாயானால் அவன் இன்பங்கெடும்; உன்-
சினத்துக்குக் காரணமாகிய மகள், அவன் சொல்விய-
பேதைப் பருவத்தாள்; நி சினமிக்கு இருட்பொழு-
தில் அவளை நீங்கின், இடன்றிந்துடி இனிதீன் உண-
ரும் ஒழுக்கத்துக்குப் பிழையாம் எனப் பலவாறு கழற-
வும், ஊடல் நீக்கவல்ல வாயில்கள் இரந்தும் பரந்தும்.
வருந்தி நீக்கவும் ஊடல் நீங்கினான். பின் அவ்விரு-
வரும் கள் அருந்தியும் நீராடியுங் கூடியும் ஊடியும்.
விளையாடியும் மகிழ்ந்தனர். (பாடல், 6)

சூருறுஞ் செய்தி இப்பகுதிக் கண்ணேயன்றிப்-
பிறபாடற் பகுதிகளிலும் கூறப்பட்டுளது. தலையி-
லடித்துச் சூருறுதல் இக்காலத்துச் சிறப்பாகக்-
கருதப்படுதல் போல முற்காலத்துங் கருதப்பட்ட.
தென்பது, இரண்டாமுறை 'தலைதொட்டேன்-
தண்பரங்குன்று' எனக் கூறிய குறிப்பாற்புலனும்-

கோதைபோல என் மார்பினுள் அழுத்தப்பட்ட வள் யாவளோ? என்பழிக் கோதை என்பதை முன் நிலைப் புறமொழியாகக் கொள்ளுதல் சிறப்பாம். வின்னெப்போல என் மார்பில் அழுத்தப்பட்டவள் யாவளோ? என்பதாம்.

பாண்டியனும் கூடல் நகரத்தாரும் நீராடிய மைக்கு ஆகாயத்தின் வானுற்றில் இந்திரன் தேவர் களோடு ஆடியமை உவமை கூறப்பட்டுளது. இதனால் வையை நீராடற் சிறப்புப் புலனும்.

வையை நீராடல் தவப்பயனும் ஈகைப் பயனு மாகக் கருதப்பட்டதென்பது,

“ முன்முறை செய்தவத்தி னிம்முறை யியைந்தேம் மறுமுறை யமையத்து மியைக்

நறுநீர் வையை நயத்தகு நிறையே ” (11.138-140)

“ கண்ணியர் தாரர் கமழ்நறுப் கோதையர் பண்ணிய விகைப் பயன்கொள்வா ஞடலால் ”

(16.50-51)

என்னும் பகுதிகளாற் புலனும்.

வையை காதலரைக் கூட்டி அவர்க்கு மகிழ் வளித்தலால்,

“ நாமமர் காதலரோ டாடப் புனர்வித்தல் பூமலி வையைக் கியல்பு ” (20.110-111)

எனப் புகழப்பட்டுளது.

இறுதியில்,

“ இலம்படு புலவ ரேற்றகை ஞெமரப் பொலஞ்சொரி வழுடியிற் புனமிறை பரப்பிச் செய்யிற் பொலம்பரப்புஞ் செய்வினை யோயற்க ” (10.126-128)

என்னும் பகுதியைக்காறி வாழ்த்துகின்றேன்.

கூடல்

கூடலின் பெருமை சில பாடல்களிலும் உறுப்புக் களிலும் கூறப்படுகின்றது.

கூடல், மதிலாலும் நீண்ட மாடங்களாலும் பொலிந்து விளக்குகின்றது; பாடல் சான்று பல புகழ் நிறையப்பெற்றுள்ளது; ஆண்டு மன்றல் கலந்த மணிமுரசின் ஆர்ப்பு எழுகின்றது; ஆண்டுள் ஓர் வருந்தாது வருபுனல் விருந் தயர்கின்றனர்; அறிவிலும் வீரத்திலும் பிறரைப் போர் வெல்லுகின்றனர். என்பன பாடற் பகுதிகளாற் புலனுகின்றன.

உறுப்புக்களுள்,

“மாயோன் கொப்பழ் மஸ்ந்த தாமரைப்
ழவொடு புரையுஞ்சீரு, பழவி
னிதழகத் தணைய தெருவுமிதழகத்
தரும்பொகுட்ட டனைத்தே யண்ணல் கோயில்,
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்,
தாதுண், பறவை யனையர் பரிசில் வாழ்நர்,
பழினுட் பிறந்தோ னுவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குர ஸெடுப்ப
வேம வின்றுயி லெழுத லல்லதை
வாழிய வஞ்சியுங் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே”

என்பது மிகச்சிறந்ததாம். மதுரை நகர், திருமால் திருவங்கித் தாமரைபோலும்; தெருக்கள், அத்தாமரை இகழ்களை நிகர்க்கும்; சிவன் கோயில், அத்தாமரைப் பொகுட்டை யொக்கும்; தமிழ்க் குடிகள், அதன் தாதைமானுவர்; பரிசிலர், அத்தாதை யுண்ணும்

அறுகாற் பறவைகளைப் புரைவர்; காலையில் வேத ஒலியைக் கேட்டே அங்கரத்தார் துயிலெழுவர்; கோழி கூவும் ஒலியால் துயிலெழுார். என்பது இதன் கருத்தாம். இங்கே

“கோதி லாதசெஞ்சு குட்டுடை வாரணங் கூவ ஒத ஞாஸத்து மற்றைய தலத்துளார் விழிப்பர். சத வேற்றலோ டறுதொழி விருமிறப் பாளர் வேத நாதத்தின் விழிப்பதவ் வியனகர் மாக்கள்”

என்னுங் திருவாப்பனூர்ப் புராணங் காண்க.

“சவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்குஞ் செய்மாடக் கூடலுஞ் செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார் போவாரார் புத்தே ஞாலகு”

என்னும் பகுதி நயமுடைத்து. ஈண்டு

“சத்துவக்கு மின்ப மறியார்கொ ருமுடைமை வைத்திழுக்கும் வன்க ணவர்” (228)

என்னுங் திருக்குறளும்,

“அறம்பெரி தாற்றி யதன்பயன் கொண்மார் சிறந்தோ ருக்கம் படருநர் போல” (19.10-11)

என்னும் பகுதியும்,

“பொலம்பூங் காவி னன்னுட் போரும் செய்வினை மருங்கி னெய்த ஸல்லதை உடையோ ரீதனு மில்லோ ரீரத்தனுங் கடவ தன்மையிற் கையற வுடைத்து” (38)

என்னும் புறானூற்றிக்கருங் காண்க.

இங்கே ‘இரவலர் வராயிடனும் அவரைத் தேடித் தேரிலழைத்து வந்து அவருக்கு உணவளிப் பான்’ என்னும், பிறநூலிற் காண்டற்கரிய உயர்ந்தகருத்தமைந்த “வாரா ராயினு மிரவலர் வேண்டித், தேரிற் றந்தவர்க் கார்பத னல்கும், நசைசால் வாய் மொழி யிசைசா ரேஞ்றல்” (55) என்னும் பதிற்றுப் பத்தாட்கள் இணைவில் வருகின்றன.

களவொழுக்கம் தமிழுக்கே உரியது

களவொழுக்கம் தமிழ் மொழிக்கே உரியதாய்க்கூடிய கற்பினும் சிறந்ததென்பது அறிஞர் அணைவரும் அறிந்ததே. இதனை ‘இன்றமி ழியற்கை இன்பம்’ என்னும் சிந்தாமணிக்கு நக்கிஞர்க்கிணியரெழுதிய ‘இனிய தமிழ்க்குறிய இயற்கைப் புணர்ச்சியாகிய இன்பம்’ என்னும் உரையானும், ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழ்ரிவுறுத்தக் கருதிய கபிலர் களவுப் புணர்ச்சியைக்கூறும் குறிஞ்சிப்பாட்டைப் பாடியதனுலும், சிவஞான சுவாமிகள் தொல்காப்பியப் பாயிரவிருத்தியுள், ‘சண்டுக்கூறும் பொருட் பாகுபாடுகள் பொதுவாகாது தமிழிற்கே சிறந்து வேறொன்றாக பெறப் படாமையின் இப்பொருள்பற்றிவரும் பரிபாடல்.....பதிற்றுப் பத்து முதலிய செய்யுளராயப் புகுந்தார்க்கு’ எனவும், முதற் சூத்திர விருத்தியுள், ‘கந்தருவவழக்கிற கற்பினும் களவு சிறந்ததாகலானும்’ எனவும் எழுதிய வாற்றானும், ‘சிறப்பினற் பெயர்பெற்றது களவியல் என்பது; என்னை? களவு கற்பென்னுங் கைகோளிரண்டனுட் களவிணைச் சிறப்புடைத்தென்று வேண்டும் இவ்வாசிரியன்-

(சு. 1. உரை) என்னும் இறையனாகப்பொருள்களை
யானும் அறியலாம்.

இச்செய்தியைக் குன்றம்பூதனார், கரணமொடு
புணரும் கற்பிற் கூட்டம் சிறந்ததெனக் கொள்ளும்
நான்மறைப் புலவரை விளித்துக் கூறுகின்றார்.

“ காதற் காமங் காமத்துச் சிறந்தது
விருப்போ ரோத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்தனிற் சிறந்தது கற்பே யதுதா
ஏரத்தது மீதனும் இவையுள் ஸீடாப்
பரத்தையுள் எதுவே பன்புறு கழற
ஞேன்புதி நுண்ட பரத்தையிற் சிவப்புற
நாளனிந் துவக்குஞ் சணங்கறை யதுவே
கேளனங் குறமணைக் கிளந்துள சணங்கறை
• சணங்கறைப் பயனு மூடலுள் எதுவே, அதனால்
அகற ஸ்ரியா வணியிழை நல்லா
நிகறலைக் கொண்டு துவரிக்குந் தவறிலரித்
தன்னாப் போருளியல்பிற் நண்டமிழாய் வந்திலார்
கொள்ளாரிக் குன்று பயன்” (9.14-26)

இவ்வடிகளால், மெய்யுற்றறியாதார் இருவர் அன்
பொத்து ஊழ் வகையால் தாமே மெய்யுற்றுக் கூடும்
கூட்டமாகிய, காதலையுடைய களவுக் காமமே
காமத்துச் சிறந்தது; அன்பொவ்வாத கற்பு, தலைவன்
பரத்தைபாற் சேறலான் வரும் ஊடலாற் சிறந்தது;
அது, பரத்தை யில்லத்துக்கு நாட் காலையிற் செவ்
வணியணிந்து ஒருத்தியையுய்த்துத் தலைமகள் பூப்பை
அறிவிப்பத் தலைவன் வந்து மகிழுங் கூட்டத்தை
யுடையது; அக்கூட்டங்கள் தலைமகளுக்குப் பாங்
காயினார் கேட்டு வருத்தமுறப் பரத்தையால் தன்

மனைக்கண் அவர் தாற்றப்பட்டுள்; அக்கூடவின்பம் களாவிற்போல இயல்பானன்றி ஊடலானையது; அது னால் இக்கற்பிற்போலத் தலைவர் பிரிதலறியாத கள விற் கூட்டத்தையுடைய மகளிர் தலைவரோடு மாறு கொண்டு ஊடும் குற்றமுடையரல்லர்; இப் புணர்ச்சியை வேண்டுகின்ற பொருளிலக்கணத்தை யுடைய தமிழை ஆராயாத தலைவரே களவொழுக்கத்தைக் கைக்கொள்ள மாட்டார் என்னுங் கருத்துக்கள் புலனுகின்றன.

சண்டுப் பரிமேலழகர் “அக்களவிற் புணர்ச்சியை யுடைமையான் வள்ளி சிறந்தவாறும், அத் தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்த வாறுங் கூறுகின்றார்” என்றெழுதியிருத்தலுங் காண்க.

“ஆராக்காம மார்பொழிற் பாயல்
வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி
முடியா நுகர்ச்சி முற்றுக் காதல்” (8.40-42).

என்னும் அடிகளாற், களவுப் புணர்ச்சியை வரையாத நுகர்ச்சி, முடிவு பெறுத இன்பம், நிறையாதகாதல் எனவும்,

“மாமயில் அன்னுர் மறையிற் புணர்மைந்தர்
காமங் களாவிட்டுக் கைகொள்கற் புற்றென
மல்லற் புனல்வையை மாமலை விட்டிருத்த
சில்லத்து நீதனிச் சேற் சினிவரல்” (11.41-44)

என்னுமழிகள்ரல், வையை பிறந்தவிடமாகிய மலையை விட்டுக் கடலாகிய தலைவன் இல்லத்துச் சேறல், மைந்தரும் மகளிரும் காமஞ்சிறப்புடைய கள வொழுக்கத்தை விட்டு இளிவந்த கற்பொழுக்கத்தை.

யுற்றுற்போலும் எனவும் ஆசிரியன்ல்லாந்துவனுர்
கூறியதனாலும் இதன் சிறப்பை அறியலாம்.

என்டு, உவமேயமாகிய யாறு மலையை விட்டுக்
கடலை யடைதல்

“இருங்கடற்கூங்கிவரும் யாறெனத் தங்கான்”
(16.27)

எனத், தலைவன் விரைந்து இல்லஞ் சேறற்கு உவ
மான மாதலும் நினைக்கத்தக்கதாம்.

“பண்புறு கழற, ரேள்புதி துண்டபரத்தையிற் சிவப்புற
நாளனிந் துவக்குஞ் சுணங்கறை யதுவே” (9.18-20)

என்னும் அடிகளாற் பரத்தையிற் பிரிந்த தலைவனுக்
குத் தலைமகள், பூப்பைச் செவ்வணி யணிந்து
ஒருத்தியை யுய்த்தல் வாயிலாக அறிவிக்கும் வழக்கம்
முற்காலத்து உண்மை புலனும்.

அங்கன மறிவித்தலைக் கழற வென்றது,

“பூப்பின் புறப்பா மராறு நானும்
நீத்தகன் றுறைதல் அறத்தா றன்றே”

(இறை, கு. 43)

என்பது போன்ற ஆன்றேர் வாக்கைக் கருதியாம்.
மகப்பேற்றை வெள்ளனி வாயிலாக அறிவித்தல்
உண்டென்பதும் உணர்க.

சுணங்கறை என்பதற்குக் கூட்டம் என்பது
பொருளாம். கூட்டம், பிரிவினால் வரும் சுணங்கை
(தேமலை) அறுப்பதாற் சுணங்கறை எனப் பட்டது.
கூட்டம் சுணங்கை அறுக்கும் என்பதை,

“ ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க
பாசி யற்றே பசலீ காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழிப் பரத்த ஸானே.” (399)

என்னுக் குறுங்தொகைப் பாடலாலும் உணரலாம். ✘.

அணிகள்

உவமை

மேற் பலவிடங்களிற் சிறந்த பல உவமைகள் காட்டப்பட்டன. ஆண்டுக் காட்டப்படாதவற்றுட் சிலவற்றை ஈண்டுத் தருகின்றேன்.

ஏழாம் பாடலிலும், பதினெண்ண்ரூம் பாடலிலும் வையையின் இயல்புக்குப் பல உவமைகள் காணப் படுகின்றன.

ஏழாம் பாடலில், வையை பெருகி அரிய பல விடங்களிலுஞ் சென்றமைக்குப், பகை விலத்தைக் கொள்ளக் கருதிய பாண்டியன் சேணை கிளர்ந்து எங்குஞ் செல்லுதலும், தான்வேண்டிய இடங்களிற் சென்றமைக்கு, ஆடல்யெல்பறியாதவள் தான்வேண் டியவாறு நடப்பதும், அணைகளை முறித்துப் போத லுக்கு, ஊடலியல்பு அறியாத ஊடல் உவகையள் கணவனைக் கடந்து நீங்குதலும், நறியன பல கூடிய மனத்தையுள்ளே யடக்கிப் புதுமணங்கமழுதலுக்கு, நூன் முறைப்படி ஆக்கப்பட்ட கலவையது நாற்ற மும், அதன் விரைவுக்கு, ஊடலீத் தான் தீர்க்கவும் தீராத தலைவியைக் கூடுதற்கு முயலும் தலைவனுடைய |

ஆசைப் பெருக்கத்தின் விரைவும், தன்னிடத்து நீராடுவாருடைய கண்ணி கைவளை முதலியவற்றை அது கவர்ந்தமைக்குப், பாண்டியன் தன் பகை நிலத் - திடைப் புக்கபோது ஆண்டுள்ளனவெல்லாங் கவரு தலும் உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன.

பதினெண்ரூம் பாடலில், சந்திரன் நாடொறும் வளர்ந்து நிலவைப் பரப்பி உலகிற்குப் பயன்படுதல் போல வையை நதி பெருகி நீரைப் பரப்பி உலகிற் குப் பயன்படுகின்ற தெனவும், விறைமதித் தேய்வு போல நீர் குறையினும் எட்டாநாட் சந்திரனைப் போல ஒருபகுதி குறைவதன்றி அமாவாசை போல முழுதுங் குறையாதெனவும் தலைமகன் தலைமகளை யுடன்கொண்டு செல்லும்போது அவள் சுற்றத்தார் சுரத்திடைச் சென்று தடுத்தல்போல மதுரையார் நீராடுதற் பொருட்டு வையைச் செலவினிடையே புகுந்து தடுத்தனர் எனவுங் கூறப்பட்டுள்ளன.

பிற உவமைகளுட் சில வருமாறு :—காமம் மிக்கெழு அதனால் உண்டாகிய கண்ணின் களிப்புப் புலப்பட வும் அதனை ஊரிலுள்ளார்க்கு அஞ்சி மறைப்பவர் நிலைமை, கள் உண்டமையால் மயக்கம் ஏழ அதனால் உண்டான மதர்ப்பு அவர் நிலையை வெளிப்பட அறிவிக்கவும் ஊராருடைய பழிக்கு அஞ்சி அதனை மறைப்பவர் நிலையைப் போன்றது. (10.63-68)

கருநரைக்குக் கடல் நிரைதிரையும், தூநரைக் குச் சடர்மதிக் கதிரும் உவமையாம். (திரட்டு. 1.41-42) ஈண்டு “விரவு நரை யோரும் வெறுநரை யோரும்” (10,22) என்னும் அடி நினைக்கத்தக்கது.

மேகங்கள், பாண்டியன் போர்க்கு விறுத்தப் பட்ட யானைகள் போல கிறைந்து, போர்க்களத்து அவன் முரசு முழங்குவது போல இடித்து, அவன் சேனைகள் வில்லினின்றும் விரைவாகவிட்ட அம்புகள் போல நீர்த்துவிகளைச் சிதறி, அவன் வேல்போல மின்னி, அவன் கொடைபோல நீர் பொழிந்தன.. சன்னடு,

“வண்மைபோல் வானம் பொழிந்த நீர்” (22-8), என்றதனுலும்,

“கரையே கைவண் டேரன்ற ஸைக போனம்” (16-1), என்றதனுலும்

“இம்படு புலவ ரேற்றகை ஞேமரப்,
பொலஞ்சொரி வழுதி” (10-126-127)

என்றதனுலும் பணிவி துயர்சிறப்பிற் பஞ்சவன் கொடைப் பெருமையும், ஈண்டும் வேறுசில இடங்களிலும் கூறிய உவமைகளால் அவ் வெருவரு: கொல்யானை வீங்குதோன் மாறன் வீரமும் புலனும். காதலரோடு வினையாட் டயர்ந்திருக்கவும் பின்னும், புனைன்மேற் செல்லுகின்ற மகளிர் கண்கள், மன்மத: னுடைய மணஞ்சிறந்த அம்பினது, அரத்தாற்: கூர்மையிடப்பட்ட வாய்போலும். என்பது இல்: பொருளுவயயயாம். (10.94-99)

“இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங்
கழிபேரிரய்யான்க ஞேய” (குறள், 946).

என்புழிப்போல முக்கியப் பொருளையே உவமான மாகவும் உவமேயமாகவுக் கூறும் அழகு இந்தாவிற் பலவிடத்துக் காணப்படுகின்றது; அவை,

“ வாய்டை யமிர்தநின் மனத்தகத் தடைத்தர
முவா மரபு மோவா நோன்மையுஞ்
சாவா மரபி னமர்க்காச் சென்ற ” (2.69-71)
“ நின் புகழூரு வினாகை ” (3.32)

முதலியனவாம். இங்ஙனம் கூறுதற்கு இலக்கணம்,
“ முக்கியப் பொருட்கு முக்கியப் பொருளுவமை
புனர்ப்பது முதன்மைப் புலனெறி வழக்கே ”
(கு. 109)

என மாறனலங்காரத் துண்மை காண்க.

வஞ்சப் புகழ்ச்சியணி

“ நகையச் சாக நல்லமிர்து கலந்த
நடுவுதிலை திறம்பிய நயமி லொருகை ” (3.33-34)

தேவர்க்கே அமுதளித்தமையால் திருமால் கை நடுவு
திலைதிறம்பிய நயமிலொருகை எனப்பட்டது.

“ காரோவ்வா வேளில் கலங்கித் தெளிவரல்
நீரோவ்வா வையை நினக்கு ” (11.72-73)

கார்காலத்துக் கலங்கி வேணி ர்காலத்துத் தெளிதலால்
இந்நீர்மை எஞ்சூன்றும் ஒத்திருக்கின்றதில்லை.

சிலேடையணி

“ செறுவே, விடுமலர் சுமந்து பூநீர் நிறைதலிற்
படுக ணிமிழ்கொளை பயின்றன ராடுங்
கனிநா ஸரங்கி ணணிநலம் புரையும் ” (16.11-13)

எண்டு, விடுமலர் சுமந்து பூநீர் நிறைதல் என்பது வய
லொடு இயையும்போது, அவிழ்ந்த மலர்களைச்

சுமந்து பொலிந்த நீர் நிறைதல் எனவும், அரங்கொடு இயையும்போது, கமலவர்த்தனைக்கண் தூஷிய மலர் களைச் சுமந்து டூதர் அருச்சனைப் பூவும் நிரும் நிறைதல் எனவும் பொருளாம்.

“ மணிவரை யூர்ந்த மங்குன் ஞாயிற் நணிவனப் பழைந்த பூந்துகில் புனைமுடி ” (13.1-2)

சண்டு, மணிவரை யூர்ந்த என்பது துகிலோடு இயையும்போது, நீலவரைக்கட்ட பரந்த எனவும், முடியோடு இயையும்போது, நீலவரையை யூர்ந்த எனவும் பொருளாம்.

முறை நீரிழறயணி

“ ஆட ஸ்ரியா வரிவை போலவும் ஜாட ஸ்ரியா வுவகையன் போலவும் வேண்டுவழி நடந்து தாங்குதடை போருது ” (7.17-19)

“ வேலாற்று மொய்ம்பனின் விரைமல ரம்பினேன் போலாற்று முங்பிற் புனைகழன் மைந்தரோடு தாரணி மைந்தர் ” (22.26-28)

முதலியன. இவற்றுள் உவமையணியு மமைந்திருத்தல் காணக.

உலக வழக்கு நவிற்கியணி

“ எதிர் குதிராகின்று ” (8.21)

“ எதிர் குதிரென்பது ஒருலகவழக்கு ”

“ ஏறுமா ஹெற்குமிக் குன்று ” (18.6)

“ ஏறுமாறு என்பது பகைத்தற்கு ஒருலகவழக்கு ”

விரைவுயர்வு நவீற்சியணி

“ வரையார்க்கும் புயல்க்கரை
திரையார்க்குமித் தீம்புனல் ” (16.48-49)

மேகம் வரைக்கண்ணே ஆரா நிற்கும் அவ்வளவில்
இவ்வகைத்தாகிய தீம்புனலுள் திரை கலைக்கண்ணே
ஆராநிற்கும் என்பது பொருளாம்.

உறரநுட்பம்

பரிமேலழகர் அறிவாற்றலைத் திருக்குறள் உரை
படித்தார் யாவரும் நன்குணர்வர். இந்துவிவிருந்துஞ்
சில உரைப்பகுதிகளைக் கூறுகின்றேன்.

அருஞ் சொற்களுக்குப் பொருத்தமாகப்
பொருள் காண்டவில் இவர் மிக வல்லுஙர்.

“ தருமனு மடங்கலும் ” (3.8) தருமன்—யமன்.
மடங்கல்—அவன் ஏவல் செய்யுங்கூற்றம்.

“ கூற்றமு ஞமனும் ” (3.21) கூற்றம்—மேற்
சொல்லியமடங்கல்.

“ வல்லாரை வல்லார் செறுப்பவும் ” (9.74) வல்
ார்—வல்லுப்போர் வல்லார்.

எதிர்கழறும்—ஒக்கும் (2.37)

ஏ—இறுமாப்பு (7.55)

கையறவு—ஷடல் (10.33)

ஒய்வார்—ஒழுக்குவார் (10.102)

ஒய்ய—தப்ப (20.39)

தெனி—நிறைத்து (11.69)

கல்லகாரப்பு—நீர்க் குளிரிப்பு (11. 103),

- வுட்டகம்—புடைவை (12.17)
 திணை—இல் (16.7)
 முஞ்சம்—ஒரு தலையணி (16.8)
 கூரம்—யாழ் (19.44)
 குதுகுதுப்ப—ஆசைப்பட (20.13)

வாயடை—உணவு. வாயின்கண் அடுக்கப் படுதலின் அப்பெயர்த்தாயிற்று (2,69)

நொசிப்பு—சமாதி. மனத்தினை யொன்றுக்கி நுண்ணியதாகக் காண்டலாதலிற் சமாதி; நொசிப்பு எனப்பட்டது (5,37)

ஏணிப்படுகால்—மேகலை. இரு கோவை முதல் முப்பத்திருகோவை மீருக ஒன்றற்கொன்று வட மேறுதலால் மேகலையை ஏணிப்படுகால் என்றுர் (10,11)

மூடய்—ழூப்பெட்டி. மூடுதலுடைமையாற் ழூப்பெட்டியை மூடய் என்றுர் (10.13)

ஏன—சாமவேதம். உபசாரவழக்கால் ஏன் என் னும் இசையுடையதனை ஏன் என்றுர் (3,62)

ஈதா—இத்தீணப்பார். ஈதா என்பது ஒரு மருஉ முடிபு; அஃது இக்காலத்து இந்தாவென்று வழங்கப் படும்; சுட்டுநீண்டது (8,60)

உருவினை, (3,32) பேணிய (7,63) என்பன உவமச் சொற்களாய் வந்துள்ளன.

நீயா—நினைவு—அன்பரது ஷிடாத நினைவின் கண்ணேய (3,84)

ஒன்று உயர்கொடி ஒன்றின்று—ஒன்றுக் கூடியாக உயர்ந்த கொடியை அக்கொடிகள் ஒன்றுதல் இன்று—ஒன்றுதல்—முதலாதல். ஒன்றுதல்—ஒத்தல் (4,41)

மாற்றேமாற்றலிலையே — மாற்றுதற்றெழுழிலும் அதற்கு ஏமாஞ் செய்தற்றெழுழிலும் உடையையல்லை (4,53) மாற்று ஏமம் ஆற்றல் இலை எனப்பிரிக்க வேண்டும்.

மங்குல் ஞாயிறு—இருளைக் கெடுக்கும் ஞாயிறு. இதனை நோய் மருந்து என்றாற் போலக் கொள்க. (13,1) ஈண்டு “மறத்திற்கு மஃதே துணை” (மறத்தை நீக்குதற்கும் அவ்வன்பே துணையாம்) (76). “துன்பத் திற் கியாரே துணையாவார்” (துன்பம் வந்துழி அது நீக்குதற்கு வேறு துணையாவார் ஒருவருமில்லை) (1299). என்னுக் திருக்குறட்ட பகுதிகள் காணத்தக்கன.

 “மாலை யணிய விலைதந்தான்” (20,79) என்புழி மாலையணிதல் என்பதனை இடக்கரடக்கல் எனக்கண்டு, புணர்தல் என உரை கூறியது நயமுடைத்து.

“நீ யன்பன் ஏற்கன்பன்” (20,81) இது பரத்தை தலைவியை நோக்கிக் கூறியதாம். ‘நீ சால அன்பு பூண்டவன் என் மாட்டு அன்புடையான்’ என்பது உரை. தலைவி அவனிடம் அன்பு பூண்டாள் என அவளுக்குக் குறை தோன்றுமாறும், தலைவன் தன்னிடம் அன்பு பூண்டானெனத் தனக்கு உயர்வு தோன்றுமாறுங் கூறியமை கண்டு மகிழ்த தக்கது.

“ வடுவில் கொள்கையி னுயர்ந்தோ ராய்ந்த
 கெடுவில் கேள்வியு னுவா குதலு .
 மிந்திலைத் தெரிபொரு டேரி னின்னிலை
 நின்னிலைத் தோன்றுநின் தொன்னிலைச்
 சிறப்பே” (2.24-27)

‘தவறில்லாத விரதங்களையுடைய ஞானிகள் ஆராய்ந்த-
 வேதத்தால், தெரிந்துணரின் உயிர்தொறும் உயிர்-
 தொறும் அந்தரியாமியாய் நிற்றலுமாகிய இங்கிலைமை-
 களும் நின்கட்டோன்றும் நின் தொன்னிலைமை-
 போல நினக்கேயுள்ள விசேடம். நின்னிலைத் தோன்-
 றும் என்புழி நிலை என்பது இடப்பொருட்டாய். நின்-
 றது’ என்பதுரை. வடுவில்கொள்கையின் உயர்ந்தோ-
 ராய்ந்த கெடுவில் கேள்வியுள் தேரின் தெரிபொருள்-
 நடுவாகுதலும் இங்கிலை நின்னிலைத் தோன்றுநின்
 தொன்னிலை நின்னிலைச்சிறப்பு எனக்கொண்டு
 கூட்டவேண்டும்.

பரிபாடற் புத்தகத்தில், இங்கிலைத்தெரி பொரு-|
 டேரி னின்னிலை என்புழி, இறுதிச்சீர் நீந்திலை எனக-|
 காணப் படுகின்றது. அங்ஙனமிருப்பின் அதனை நின-|
 கிலைச்சிறப்பு எனச் சிறப்பென்பதனேடு கூட்டி | X
 நினக்கேயுள்ள விசேடம் எனப்பொருள் கோடவிய-|
 ஸாது. ஆதலால் அதனை நின்னிலை எனத்திருத்த வேண்-|
 டும். அவ்வாறே பாடபேதமும் இருத்தலால் அதுவே|
 கொள்ளத்தக்கதாம்.

சண்டுத் தெரிபொருள் என்பதற்கு உயிர் எனப்-
 பொருள் கண்டு ‘தெரிபொருள் என்னும் வினைத்-

தொகை தெரியும் பொருளென நிகழ்காலத்தான் விரிக்கப்படும் ; உயிர்ப்பொருட்கு உணர்தற்பண்பு இயற்கை யாதலின்’ என விளக்கப்பட்டிருத்தல் காணத்தக்கதாம்.

“பாழேனக் காலெனப் பாகென வொன்றென
இரண்டென மூன்றென நான்கென வைந்தென
ஆறென ஏழேன எட்டெனத் தொண்டென”

(3.77-78)

என்புழிப் பாழ் புருடத்துவம். கால் - ஜம்புதம், பாகு - கன்மேந்திரியம் ஜங்கு ; ஒன்று இரண்டு மூன்று நான்கு ஜங்கு என்பன முறையே ஒசை : ண ரு ஒளி சுவை நாற்றமாம். ஆறு - ஞானேந்திரியமைந்தும், மனமும். ஏழு - அகங்காரம். எட்டு - மான். தொண்டு - மூலப்பகுதி. தத்துவம் இருபத்தைந்தும் இவ்விடத்துக் கூறப்பட்டன.

“மூரிதவிர முடுக்கு முதுசாடி’ (20,54) சாடி - சால். சாலென்னும் பெயருடைமையாற் சாடி எனப்பட்டது” இங்கே, சாடி என்பதற்கு உழுசால் என்னும் பொருளின்மையும் சால் என்னும் பெயருண்மையும் நினைந்து, பெயரிருத்தலாகிய இயைபுபற்றி உழுசால் எனப்பொருள்கண்ட நுண்ணறிவு கோக்கத்தக்கது. “கூந்தல், எரிசினங் கொன்றேய்’ (3,31-32) கூந்தல் - கேசி ; கேசி - குதிரையாய் வந்து பொருதானேரசுரன். இப்பெயர் கேசமென்னும் வடமொழி முதனிலையாக முடிந்தமையின் அதன் பொருண்மைபற்றிக் கூந்தல் என்றுர்” என்பதுங்காணக.

விசேஷங்கள்

‘நகையச் சாக நல்லமிர்து கலந்த’ (3,33) அமிர்துண்டலை மறப்பித்த காமமகிழ்ச்சி பின் இறத்தற்குக் காரணமாயினமையின் ‘நகையச்சாக’ என்றார்.

‘திரைபாட்டின்த முந்தீர்’ (4,6) திரைகளர்ந்த வழி வெண்மை யுடைமையின் ‘திரைபாடவின்த’ என்றார்.

‘பொன்னிற் கிரேன்றிய புணிமறு மார்பு’ (4,59) திருமகள் ஆதலாற் ‘புணிமறு’ என்றார்.

‘மலையாற்றுப் படுத்த மூனிரு கயந்தலை’ (5,10) குழுவிப்பருவத்து இவ்வீரமெல்லாஞ் செய்தாய் என் னுங்கருத்தாற் ‘கயந்தலை’ என்றார்.

‘அளிப்ப துனிப்ப வாங்காங் காடுபு’ (6,104) துனிப்ப எனப் பன்மையாற் கூறிற்று, உணர்ப்பு வயின்வாரா ஓட்டலை நோக்கி.

‘யார்பிரிய யார்வர யார்வினவ யார்செப்பு’ (8,72) என்றது, இருக்கலைப் புள்ளி நேருயிரேநுதலாற் பிரிவும் வரவும் வினாவும் செப்பும் நம்மிடை உளவாகா வென்றவாறு.

‘மாந்திங் தளிரொடு வாழையிலை மயக்கி’ (10,6) என்பது, புனல், கரையிற் சோலைகளுள் மரச்சினை களைத் தோய்ந்து செல்கின்றமை தோன்ற நின்றது.

‘மையாட லாடன் மழுவுவர்’ (11,88) கல்வி தொடங்கின அளவாதலின் யழுவுவரென்றார்.

‘பிடிமே ஸன்னப் பெரும்பெடை யஜியோர்’ (12,27) பிடியை நடையால் வென்று ஏறினுரென்பது போதர அன்னப் பெடையஜியோ ரென்றூர்.

‘தளவுஞ் சூழ்ய வறிதுயி லோனும்’ (13,29) யோக உறக்கமாதலால் அறிதுயிலெனப்பட்டது.

‘கேள்வியு மற்வு மறத்தொடு நுண்ணியை’ (13,55) அன்பர் தம் சூறை தம்முள்ளே கூறியும் அறி தலாற் கேள்வி நுண்ணியை என்றூர்.

‘விரகியர் வினவ வினுவிறுப் போரும்’ (19, 49) விரகியர் என்றதனால் வினவகின்ற மகளிர் பிரியா மைக் குறிப்பினராதலும் அவ் வினுவிற்கு இறை சொல்லுவார் கணவராதலும் பெற்றும்.

‘படையும் பவழுக் கொடிநிறங் கொள்ளும்’ (19, 98) சூருதி தோய்ந்துழியல்லது அங்கிறம் இயல் பண்மையிற் ‘கொள்ளும்’ என்றூர்.

‘குருதிக்கோட்ட டழிக்கற தெளிபெறக் கழீஇ யின்று’ (20, 5) மழைத்துகளது விசை கூறுவார் கறை கழுவிற்றென்றூர்.

‘வாய்மொழி யோட்ட மலர்ந்த, தாமரைப் பூவினுட் பிறங்கோனுங் தாலையும்’ (3, 12-13) தாமரைப்பூப் படைப்பிற்கு முதலாக வந்து மலருமென் பதற்கு வேதம் ஞாபகவேது வாதவின் அதற்கு அதனை ஒடையாக உபசரித்துக் கூறினார்.

பதினுன்காம் பாடலீற்றில் ‘வாரு மென்பவர் சொற்போன்றன’ (9) என்றதனும், ‘எழீஇப்

பாடும் பாட்டமர்க் தோய்' (24) என்றதனாலும், இப் பருவத்தே தலைமகன் வரும் என்பது பட்டவாறு கண்டுகொள்க, என இப் பாடவின் துறையை அமைத்துக் காட்டியிருப்பது கண்டு இன்புறத் தக்கது.

இருவேரி-வெட்டிவேர் (12, 16) வெங்கார் நாற் றம்-முதல் மழையால் மண்ணிற்குரேன்றும் ஆவியின் மணம் (20, 10) வேசனை நாற்றம்-சூரியனுடைய வெம்மையால் குளம் முதலியவற்றின் நீரினின் ரெழும் நாற்றம் (20, 13) என்பன முதலாக உரையின் விளக்கமாக அறிய வேண்டுவனவும் பலவுள்

இவருரையால் இவர், இசை நூலும் சோதிட-நூலும் வல்லுநரென்பது தெற்றெனப் புலனும்.

இங்குனம் பல்லாற்றுஞ்சு சிறந்த வுரைவரைந்த இவரை,

“ சிற்றறி வினர்க்குந் தெற்றெனத் தோன்ற மதியின் றகைப்பு விதியுளி யகற்றி எல்லையில் சிறப்பிற் ரூஸ்லோர் பாடிய அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச் சுருங்கிய வுரையின் விளங்கக் காட்டினன் ”

எனப் பெரியார் பாராட்டியது மிகப் பொருத்தமே..

ஓழிபு

இத்தலைப்பின்கீழ் மேற் சொல்லாத சிலவற் றைக் கூறுவேன். X

கட்குடி, நீராட்டு, புலவி இம் மூன்றாணும் கண் சிவக்குமென்பது,

“கள்ளே புன்லே புலவியிம் மூன்றினு
மொன்னௌளி சேய்தா வொளிகளருன்
கட்கெண்டை” (16.39-40)

என்னும் பகுதியாற் புலனும்.

ஒரு பரத்தையியல்பு, காமத்தைப் பொய்யொடுங் கூட்டி விற்பாள்; பெண்மையது பொதுமையால் ஒருவராற் பேணப்படாதாள்; ஐம்புலத்தையும் நுகரும் காழுகர்களாகிய பன்றிகள் நுகரும் தொட்டியாவாள்; பலர்க்கும் இன்பளித்தலில் துறைபோலப் பொதுவாயுள்ளாள் என அழகுறக் கூறப்பட்டுள்ளது.

பரத்தை மாட்டுச் சென்று வந்த தலைவன்பால் மனைவி நடக்குமாற்றை, “பரத்தைபாற் செல்வாளைச் செல்லாமற் காத்தலும், சென்றுன் என்று நீக்கி ஒழுகலும் மனையாளாற் கூடுமோ? கூடா; தகவுடை மங்கையர், தம்மைக் கணவர் இகழினும் தாம் அவரை ஏத்துவார். பரத்தைபாற் சென்று வந்த கணவரைக் கூடேமென்று இருத்தல் மங்கையர்க்கு முடிவுபோவதன்று; சினவாதே; காமம் தக்கவிடத்தில் நிற்குமோ?” என்று கூறிய பகுதி சிறந்த அறிவுரையாக விளங்குகின்றது.

X “ஆமா மதுவொக்கும்” (6.71)

என்பதைப் படிக்கும்போது, உலக வழக்கில் ஆமா என வழங்கப்படுவது ஆம் ஆம் என்பதன் திரிபே என்பதும்,

“கட்டிய கயிலணி காழ்”

(12.18)

என்பதற் கெழுதப்பட்ட ‘கட்டிய கொக்குவாய்’ அழகு செய்த வடங்கள்’ என்னும் உரையைப் படிக்கும்போது, உலக வழக்கில் கொக்கி என வழங்கப்படுவது கொக்குவாய் என்பதன் திரிபே என்பதும் நினைவிற்கு வருகின்றன. கொக்கின்வாய் போலுத் தாற் கொக்குவாய் எனப்பட்டதுபோலும்.

“தளிரறிந்தாய்தா மிவை”

‘நீ அறிந்திலை இத்தளிர்கள் அத்தன்மையவல்ல என் னுங் குறிப்பிற்று’ (6,62)

“அரியளோ வாவ தறிந்திலேன்”

‘அறிந்திலேன் என்பது குறிப்பு மொழி’ (8,60)

“ஒருவர்க்கும் பொய்யாநின் வாயில்குழி

வெளவல்”

‘ஒருவர்க்கும் பொய்யா நின் என்றது குறிப்பு மொழி.’ (8,84)

என்னும் பகுதிகள் இன்பளிக்கின்றன.

“வந்திக்கவாரென்”

(20.70)

என்புழி வார் என்பதற்கு வா என்பது பொருளாம். வார் என்பது வா என்பதன் விகாரமாயினும் வாரார் என்பதுபோல வருமங்றி வார் என நிற்றல் அருமையே. ஈண்டு “வாரடா வுனக்கு” என்னும் பாரத அடி நினைக்கத்தக்கதாம்.

“மையாடலாடன் மழுஸவர்”

(11.88)

என்பதனால் இளமைந்தர் மையோலை பிடித்துப் படிக்கும் வழக்கம் முற்காலத்துண்மை புலனும். மையோலை—கரி பூசப்பெற்ற வோலை.

“ஞாயிறு காயா நனிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை யாதிரை
விர்து ஸந்தணர் விழவு தொடங்க ” (11.76-78)

என்பதனால் திருவாதிரை நாளில் அதன் தெய்வ மாகிய சிவபெருமானுக்குத் திருவிழாச் செய்யும் வழக்கம் முற்காலத்தும் உண்மை புலனும்.

முடிவிரை

இத்துணையும் கூறியவற்றைப் பரிபாடலின் சிறப் பியல்பும், செவ்வேள், திருமால், பலதேவன் இவர்கள் பெருமையும், திருப்பரங்குன்றம், திருமாலிருஞ் சோலைலை, வையை, கூடல் இவற்றின் மேம்பாடும், களவொழுக்கம் தமிழுக்கே உரியதென்பதும், உவமை முதலிய அணிகள் அமைந்திருக்குமாறும், பரிமேலமுகர் உரை நுட்பமும், பிறவும் புலனும்.

இதன்கட்ட குறைகாணிற் பொறுத்தருளுமாறு அறிஞர்களை வேண்டி விரிவஞ்சி இவ்வளவில் கிறுத்துகின்றேன்.

ஈ. குறுந்தொகை—மருதம் *

அன்பர்ந்த பெயியோங்களே!

நான் தமிழ்த் தாயின் அணியாக விளங்குங் தொகை நூல்களுள் ஒன்றுயதும், “நல்ல குறுந்தொகை” யென்று பாராட்டப்பெறுவது மாகிய குறுந்தொகை யில் மருதத் திணையைப்பற்றிக் கூறத் தொடங்குகின் நேரன்.

மருதம் என்பது, மருதமரம் அங்கிலத்திற் சிறங் திருத்தல்பற்றி வந்த பெயரென்பாரும், அதனை மறுத்து ஊடியுங் கூடியும் போக நுகர்தல்பற்றி வந்த பெயரென்பாரும் என இருதிறத்தாராசிரியர். இனி, மருதம் என்பதற்கு வயல் என்ற பொருள் பிங்கலத் திற் காணப்படுதலின், அதுபற்றி வந்த பெயரெனக் கூறின் அஃதும் ஆராய்தற்குரியதேயாம். வயல்பற்றி வந்த பெயரெனின், முதற்பொருள்பற்றி வந்த பெயரெனவும், மருதமர முடையை பற்றி வந்த பெயரெனிற், கருப்பொருள்பற்றி வந்த பெயரெனவும், ஊடியுங் கூடியும் போக நுகர்தல்பற்றி வந்த பெயரெனின், உரிப்பொருள்பற்றி வந்த பெயரெனவுங் கொள்ளத் தகும்.

வயலும் வயல் சார்ந்த இடமும் மருத கிலம் எனப்படும். இந்கிலத்திற்குப் பெரும்பொழுது ஆறும் உரியன். விடியல் என்னுஞ் சிறுபொழுது ஒன்றே உரியது என்பாரும், வைக்கற விடியல் என்னுஞ்

* 1940 நவம்பர் 30-ஆம் நாளிற், சென்னையில் கூடிய, குறுந்தொகை மாநாட்டில் நிகழ்ந்திய சொற்பொழிவு.

சிறுபொழுது இரண்டும் உரியன் என்பாரும் என இருக்கிறத்தாராசிரியர். இங் நிலத்திற்குத் தெய்வம் இந்திரனுவான். இதனை, “ஷாடலுங் கூடலுமாகிய காமச் சிறப்பு நிகழ்தற்கு மருத நிலத்திற்குத் தெய்வ மாக ‘ஆடலும் பாடலும் ஷாடலும் உணர்தலும்’ உள்ளிட்ட இன்ப வினோயாட்டு இனிது நுகரும் இமை யோர்க்கும் இன்னுர லெழிலிக்கும் இறைவனுகிய இந்திரனை ஆண்டையோர் விழவு செய்து அழைத்த விண் அவன் வெளிப்படுமென்றார்” (தொல். பொரு-சு. 5 நச்) என்பதனால் நன்கறியலாம். இங் நிலமக்கள் உழவராவர். பிற கருப் பொருள்களைக் களவிய லுரை, தொல்காப்பிய உரை, அகப்பொருள் விளக்கம் முதலியவற்றிற் காணலாம். இங்நிலத்து உரிப் பொருள், ஷாடலும் ஷாடல் நிமித்தமுமாம். “பரத்தை வாயி னல்வர்க்கு முரித்தே, நிலத்திரி பின்றஃப் தென்மானூர் புலவர்” (தொல். பொரு. சு. 224 நச்.) என்னுஞ்சுத்திரவுரையும், “மருதஞ் சான்ற மருதம்” என்ற சிறுபானுற்றுப்படையடிக்கு (186) எழுதப்பட்ட ஷாடியுங் கூடியும் போகநுகருங் தன்மையமைந்த மருத நிலம்’ என்னும் உரையும் ஈண்டு நோக்கற் பாலன.

ஷாடல் என்பது, தலைவனுங் தலைவியும், வரைவு கிகழ்ந்த பின்றை இல்லற நடாத்தும் கற்புக் காலத்தே, தலைவன் பரத்தையிற்பிரிதல் காரணமாகவும், தலைவன் பால் நிகழுத தவற்றை நிகழ்ந்ததாகக் கற்பித்துக் கூறுதல் காரணமாகவும் தலைவிக்கு நிகழும் சிறுக்கலா- மாகும். தலைவன், இவ்வுடலைப் பாணன் முதலிய வாயில்களானுங், தன் கூற்றுஞ்சுங் தீர்த்துத் தலைவி

யைக் கூடுவான். அவ்வமயம் உண்டாகும் இன்பம் மிகச் சிறந்ததாகும். இதனை “ஊடலிற் ரேந்றவர் வென்று ரதுமன்னுங், கூடலிற் காணப் படும்” (குறள், 1327.) என்னுங் தலைவன் கூற்றுவறியலாம். இங்குள்ள இன்பஞ் சிறத்தல்லபற்றி, இவ் ஒட்டலை, ஊடல் நிங்கக் கூடிய தலைவனுங் தலைவியும் மீண்டும் விரும்புவர். இதனைத் “தலைவி இன்னும் ஊடுவாளாக, யான் அவள்பால் ஊடனீங்கவேண்டுவேனுக, இதற்கேற்பா! இராக்காலம் நீட்டிப்பதாக.” (ஊடுக மன்னே வோளி யிழழ யாமிரப்ப, நீடுக மன்னே சிரா. 1329) என்று தலைவன் கூறுவதாகவும், “ஊடல் போல இன்பஞ் தருவதொரு தேவருலகமுண்டோ” (“புலத்தலிற் புத்தேனுடுண்டோ” 1323) என்று தலைவி ஊடலைப் பாராட்டிக் கூறுவதாகவும் வரும் திருக்குறட் பகுதி களா லுணரலாம். இவ் ஒட்டல் காமத்திற் கின்றி யமையாததொன்றென்பதும், இஃதின்றேற் காமஞ் சிறவாதென்பதும் “உப்பமைந் தற்றுற் புலவி” (குறள், 1302) “ஊடி யுயங்காக்கா லுப்பின்றுங் காமம்” (நாலடி. 391) என்னும் ஆன்றேர் வாக்குக் களான் நன்கு புலனும். குறுங்தொகையில் வரும் “புலவியஃ தெவலேனுவன்பிலங் கடையே” (93) என்பதனுலும் அன்புள்ள வழிப், புலத்தல் பயன்படுமென் பது பெறப்படுதல் காண்க. இஃதிங்குள் சிறத்தல் பற்றியே,

“போக்கெல்லாம் பாலீஸ் புனர்த் னறுங்குறிஞ்சி
ஆக்கஞ்சே சூட ஸணிமருதம்—நோக்குங்கால்
இல்லிருத்தன் முல்லை இரங்க னறுதெய்தல்
சொல்லிரிந்த நூலின் ரேகை”

என்னும் பாடலுள் “ஆக்கஞ்சே ரூடல்” என்று
பாராட்டப் பட்டது.

இனிப், பல்லாற்றுன் வேண்டித் தெளிவித்த வழி
யும் தலைவியின் ஊடல் நீங்காவிடினும், களவின்கண்
அல்லகுறிப்பட்ட வழியும் தலைவனும் ஊடுதலுண்டு.
இதனே,

“உணர்ப்புவரை யீறப்பினுஞ் செயற்குறி பிழைப்பினும்
புலத்தலு மூடலுங் கிழவோற் குரிய” (156)

என்னுங் தொல்காப்பியச் சூத்திரத்தான்றிக். எனவே
ஊடல் பெரும்பான்மை கற்பிற்குஞ் சிறுபான்மை
களவிற்கும் உரித்தென்பது தெளிவாம்.

இத்தகைய மருத்தைப் பற்றிய பாடல்கள்
குறுந்தொகையில் நாற்பதுக் குட்பட்டவையே
காணப்படுகின்றன. இவற்றைப் பாடிய புலவரும்
இருபத்தைவருக்குட்பட்டவரேயாவர். இவர்களுட்
பெண்பாற் புலவர், ஒளவையாரும், அள்ளுர் நன்
மூல்கீயாரும், ஒக்க.ர் மாசாத்தியாரும் என மூவர்
ஆவர். இவருள் ஒளவையார், புறத்திற் பாடுதலன்றி,
அகத்தைப் பற்றிய இந்துறக்கண்ணும் அங்கு கெழு
மிய அஞ்சியின் கொடையையும், ஹீத்தையும் மறங்
தாரில்லை. மருதம் பாடிய புலவர்களுள் ஒருவர்,
கழியிலுள்ள நெய்தற்பூ, வெள்ளம் கழிக்கு வருங்
கால் மூழ்குஞ் தோற்றம், குளத்தின்கண் மூழ்கும்
மகளிர் கண் போன்றுள்ளது என்று கூறினமையால்
கயமறை எனவும், (9) மற்றெருருவர், பரத்தையுங் தலை
வனுங் கூடியதற்கு வில்லைப்பற்றிய விரல்களை உவ்
மித்தமையால் வில்லக விவிலுர் என ஏ ம், (370)

வேரெருருவர், கள்ளுண்ணும் விருப்பமைந்த சிலரு
டைய செலவைக் கள்ளிற்கேளிராத்திரை என்றமை
யாற் கள்ளிலாத்திரையனு (293) எனவும் சிறப்புப் பெயர்
பெற்றனர் எனக் கருதப்படுகின்றனர்.

குறுந்தொகையிற் காணப்படும் மருதங்கிலம்,
கமழ்டு மென்ஜினைக்காஞ்சி, செவ்வீமருது, தேமா,
நாரூவெண்டூக் கரும்பு, வரிப்புற வினைகணிப் பிரம்பு,
தாமரை, ஆம்பல், நெல், பொய்கை, யாறு, வயல்,
கெண்டை, அயிரை, கஜைக்கோட்டுவாஜை, நீர்நாய், முராடு
குருவி, குருகு, வெருகு, மஜைக்கோழி முதலியவற்
ரூற் கவினுற்று விளங்குகின்றது.

“காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி” (45)

“கொண்டஸை சென்மோ மகிழ்நநின் சூனே” (238)

“பழன வாஜை கதூசு மூரன்” (8)

முதலிய பகுதிகள் மருதத்திற்குச் சிறுபொழுது காலை
பென்பதற்கும், மருதங்கிலத் தலைவுனுக்கு மகிழ்நன்,
ஊரன் என்னும் பெயர்களுண்மைக்குஞ் சான்று
கின்றன.

மருதத்திலுள்ள மகளிர் இயல்புகளாக, ஆம்ப
.வின் முழுப்புவைக் கூந்கவிற் குடுதல், மஜைப்படப்
பையிலுள்ள மரத்தில் மூல்லைக்கொடியைப் படாச்
செய்து போற்றி அதன் நறுமலர்களைத் தங் கூந்தலிற்
புனைதல், தோளிற் கரும்பெழுதுதல், பாசுவலிடித்த
உலக்கையை நெற்கதிர் பொற்புறுங் கழனி வரம்பிற்
படுக்கவைத்து வண்டலயர்தல் முதலியனவும், அஃப்
நினைப் பொருள்களின் இயல்புகளாகப், பிரம்புக்
கனியைக் குள்த்திலுள்ள கெண்டைமீன் கவ்வுதல்;

கெண்டைமீனைக் குருகு உண்ணுதல், வாளைமீன் தேமாங்கனியைக் கவ்வுதல், வாளைமீனை நீர்நாய் உண்ணுதல், குருவிச் சேவல் தன்பெடை பொறையுயிர்க் கும் இடமமைத்தற் பொருட்டுக் கரும்பின் பூவைக் கோதியெடுத்தல், குருகின் வாயினின்றுந் தப்பிய கெண்டை, அயலிலுள்ள வெண்டாமரை முகையை அக் குருகெனக் கருதி அஞ்சதல், மனையிலுறைகின்ற கோழிப்பெடை மாலையில் வெருகினத்தைக்கண்டு அஞ்சித் தன் பிள்ளைகளை யழைத்தல் முதலியனவுங்கூறப்பட்டுள்ளன.

பொறையன், எவ்வி, அஞ்சி, பாரி, சேந்தன் தக்கை அழிசி, அருமன் என்னுந் தலைவர் பெயர் களும், மேலைக் கடற்கரைத் தொண்டி, ஆர்க்காடு, சுன்றூர் என்னும் ஊர்ப் பெயர்களும், இவ்வூர்கள் முறையே பொறையன், அழிசி, வேளிர் என்னுந் தலைவர்கட்குரியன் வென்பதும் புலனுகின்றன. இவற்றுள் தொண்டியும், ஆர்க்காடும் மகளிர் நலத்திற்கு; உவமையாகக் கூறப்படுகின்றன.*

இனி, மருதத்தினையில் வரும் தலைவி கூற்று; தோழி கூற்று, பரத்தை கூற்று, தலைவன் கூற்றுக் களையும், பழுமொழிகளையும், உவமைகளையும் நோக்கு. வாம். கூற்றுக்களின் வாயிலர்கப், புலவர் பெருமக்கள் காட்டிய, மக்களின் பல்வகை மனங்கிலை புலனும்.. குறுந்தொகைச் செய்யுட்களைத் தம் உரைக்கண்

* ஆதியருமன் முதூர் (293) எனச் சிறப்பிக்கப்பட்டிருக்கும் ஷர், சிறுகுடி என்பது “முதி ஸருமன் பேரிசைச் சிறுகுடி” (367) என்னும் நற்றிணைப் பகுதியாற் புலனும்.

மேற்கோள் காட்டிய உரையாசிரியர்கள், பல்வாறு துறை கூறி னும், யான் குறுந்தொகையிற் காணப் படுவனவற்றைப் பின்பற்றியே ஈண்டுக் கூறப்படுகு கின்றேன்.

தலைவி கூற்று,

இது, தலைவன், தன் கூற்றுக்கவும், பாணன் தோழி முதலியோர் வாயிலாகவும் தலைவியை ணாடல் தீர வேண்டுங்கால் தலைவி, அவன் அன்பின்மை கூறி மறுப்பதாகவும், குற்றத்தை மறந்து அறங்கருகி உடன்படுவதாகவும் பாடப்படும். தலைவி, தன்னெஞ்சையும், தோழியையும், தலைவனையும் முன்னிலையாக்கிக் கூறுவாள்.

பரத்தையிற் பிரிந்த தலைவன் தலைவிபாற் புக்குக் கண் கூட்டத்திற்கு அவள் உடன்பாட்டை வேண்டி னான்; அப்பொழுது தலைவி, அவன்பாற் செல்லுங் தன்னெஞ்சை நோக்கி, ‘நீ இப்பொழுது அவன்பா விரங்கி உடன்பட்டால் அவன் பின்னும் பரத்தைமை யடையனுவா னுதலால் துயிலுநாள் சிலவாய்ப் பெருங் துயருழப்பாய்’ என்று கூறி மறுத்தாள். (91)

தலைவனுக்கு வாயிலாகப் புக்க தோழியிடங் கைலைவி, ‘பரத்தை தலைவனைத் தேடிவந்து அழைத்துச் சென்று விடுவாள்; யான் அளியேன்’ என்று கூறி மறுத்தாள். (293)

தலைவனுக்கு வாயிலாக வந்த தோழியை நோக்கித் தலைவி, தான் அவனுக்கு உரியளானமையின் அவனை ஏற்றுக் கோடல் அறமாம் என்னுங் குறிப்புத்

தோன்றத், ‘தலைவனைத் தெளிச்து மணந்த காலம் ஒரு நாளே; அது பலாளர் நலம் வெளவும் நோயாகின் ரது’ என்றார்கள். ஈண்டுத் தலைவன் “அருவி யன்ன பருவதை சிதறி, யாறுநிறை பகரும் நாடன்” என்று சிறப்பிக்கப்பட்டுள்ளார்கள். இதன்கண், ‘யாறு அருவிபோன்ற பெருங் துளிகளைச் சிதறிப் புறத்தே யுள்ள பொருள்களுக்குப் பயன்பட்டாற் போலத் தலைவன் புறத்தேயுள்ள பரத்தையர்க்குப் பயன்படுவான்’ என்னுங் குறிப்புத் தோன்றுகின்றது. (271)

தலைவன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்று ளாகிய தலைமகள், அவன் வரக்கண்டு ஆற்றுமை நிங்கிப், பள்ளியிடத்தே அவனை நோக்கி, ‘இம்மை மாறி மறுமை யாயினும் என் கணவன் நியே யாகுக, யானே கிண் நெஞ்சுகலங் தொழுகுபவள் ஆகுக’ என்று கூறினார்கள். ஈண்டு மனைவி துணைவி முதலிய சொற்களாற் கூறாது ‘நெஞ்சு நேர்பவள்’ எனக் கூறியது நயமுடைத்து. (49)

தலைவன் வரவு நீட்டிப்பத் தோழி, தலைவன் நம்பால் அன்பிலன் எனப் பழித்தாள்; அப்பொழுது தலைவன் வந்தனன்; அவன் வரவை யுணர்ந்த தலைவி, ‘நாடன், இனியனுகலி னினத்தி னியன்ற, இன்னுமையினு மினிதோ, இனிதெனப் படுஉம் புத்தே ஞேடே’ என்றார்கள். தலைவன் பரத்தையிற் பிரிந்தானுயினும் நம்மாட்டு இனிமையை உடையனுதலின், உறவுடையாராற் செய்யப்படும் இன்னுமையைக் காட்டிலும் இனியதென்று சிறப்பிக்கப்படும் தேவருக்கம் இனிமையையுடையதோ? என்பதாம். தலைவன் செய்த இன்னுமை, இன்பம் மிகுதற்குக் காரணம்

மாதவின், எஞ்சுரான்றும் ஒரு படித்தாய இன்பா
முடைய புத்தே ணுட்டினுஞ் சிறந்ததாகக் கூறி
ஞள். (288)

தோழி கூற்று

இது, தலைவன் மாட்டும், வாயிலாக வந்த பாணன்
முதலியோரிடத்தும் உடன்பாட்டிலும் எதிர்மறையி
லும் கிகமும்.

தலைவனுல் வாயிலாக விடுக்கப்பட்ட பாணன்,
தலைவன் மிக்க அன்புடையன் என்று பாராட்டிய
பொழுது தோழி, ‘யாரினு மினியன் பேரன்
பின்னே.....யாண ரூரன் பாணன் வாயே’ என்று
கூறி மறுத்தாள். இதனால், பாணன் சொல்லவிற்
நலைவன் அன்பினனே யன்றி, உண்மையில் அன்பின
னல்லன் என்பதும், முன்னிற்கும் பாணனைப் படர்க்
கையான்போலக் கூறினமையால் அவள் சின மிகுதி
யும் புலனும். இக்காலத்துஞ் சொல்லிய வண்ணஞ்
செய்யாது சொல்லவில் ஒழிபவனே ‘வாயாற் செய் ✓
பவன்’ என்று கூறுதலை நாம் காணலாம். (85)

தலைவன் தலைவியின் ஊடல் தீர்த்து உதவி புரிய
வேண்டுமென்று தோழியை வேண்டினான்; அப்
பொழுது அவள், ‘முன்னர் என் தோழி கைக்கு.
மியல்புடைய வேப்பங்காய் தரினும் வெல்லக் கட்டி
யெனக் கொண்டார்; இப்பொழுது பாரி வள்ளவின்
பறம்புமலைச் சுளையிலுள்ள, தைத்திங்களில் மிகக்
குளிர்ந்து தெளிந்த இன்னீரைத் தரினும் சுடுவதாய்
உவர்ப்புச் சுவையைத் தருமென்று வெறுத்தீர்;
நுழது அன்பு அத்தன்மையது.’ என முன் அன்புண்டு

·மையும், இப்பொழுது அன்பின்மையுங் காட்டி·
·மறுக்குங் திறன் நம்மை இன்புறுத்துவதாகும். (196)
இங்கே “வேம்பின் பைங்காயென் ரேழி தரினே,
தேம்புங் கட்டி யென்றனிர்” என்றது,

“ ஏனது சுவைப்பினு நீகை தொட்டது
வானே ரமிழ்தம் புரையுமா ஸெமக்கென
அடிசிலும் ழுவுங் தொடுதற் கண்ணும் ”

(146)

என்னுங் தொல்காப்பியச் சூத்திரப் பகுதிக்கு மேற்
கோளாதல் காண்க.

தலைவன் தோழி வாயிலாகத் தலைவியின் ஊடல்
தீர்க்கக் கருதி, ‘அவளிடம் நான் பரத்தைமை யுடை
யேனல்லேன்’ என்று சூருறு, அதனை மறுக்குங்
‘தோழி, ‘உன் சூளினியல்லபை நன்கறிவேம்; எம்பாற்
சூருறு வேண்டா, நீ நுகர்ந்த எம் நலத்தைத் தந்து,
நின் சூளை நீயே கொண்டு செல்க’ என்றார். (238)
பரத்தையிற் பிரிந்த தலைவன் வந்த போழுது, நம் நலங்
தாவெனக் கேட்போம் எனத் தோழி தலைவியிடம்
சூறு, அதனைத் தலைவி மறுத்துக், கொடுத்தைத்
தாவென மீட்டுங் கேட்டலைக் காட்டிலும் இறத்தல்
நன்று, என்று சூறுவதாகவும் ஒரு செய்யுள் காணப்
படுகின்றது. (349) இங்ஙனமே உண்ட நலத்தைத்
தாவெனத் தலைவனைக் கேட்பதாகப் பல பாடல்கள்
சங்க நூல்களிற் காணப்படுகின்றன.

1. தலைவன் சூருறு, இவ்வாறே பரத்தையர்மாட்டுஞ்
சூருற்றிருப்பான் எனக் கருதிய தோழி, அவளை
நோக்கி, ‘நீ இவ்வாறே பரத்தையரிடமுன் சூருற்று

அவர் நலம் நுகர்ந்து சூள் பிழைத்து, இங்கு வந்துஞ் ;
குன்றுகின்றுய் ; இச் குனும் அவர்பால் கிகழ்த்தியது
போன்ற பொய்ச் சூளே யாகு மாதலால் ஏற்கத்
தகுவதன்று’ என நகையாட்க் கூறிய பாடல் சுவை
தருகின்றது. (384)

“வாரலெஞ் சேரி தாரணின் ரூரே, அலரா
கின்றால்” (258) எனக் கூறித் தோழி மறுத்தலும்
உண்டு.

தலைவி கற்புக் கடம் பூண்டா ளாதலாலும், உயர்
குடிப் பிறந்தா ளாதலாலும் தலைவன் கொடுமையை
மறைத்து அவனை ஏற்றுக்கோடலும் உண்டு. அதனை
யறிந்த தோழி, “யாயா கியளே.....தண்ணங் துறை
வன் கொடுமை, நம்மு னுணிக் கரப்பா டும்மே” (9)
எனவும், “காஞ்சியூரன் கொடுமை, கரந்தன ளாகவி
னுணிய வருமே” (10) எனவும், “தெறுவ தம்மஷித்
திணைப்பிறத் தல்லே” (45) எனவும் தலைவன் கொடு
மையும், தலைவியின் துன்பமும் பெருந்தன்மையும் ✓
புலப்படக் கூறும் அழகு நோக்கத்தக்கது.

பரத்தை கூற்று

பரத்தையர், தலைவிக்கு ஒட லுண்டாதற்கு
நிமித்தமாவராதலால் அவர் கூற்று மருதத் திணையாகக்
கொள்ளப்படும். பரத்தை கூற்று, தலைவியேனும்
மற்றெல்லா பரத்தையேனும் தன்னை இகழ்ந்து கூறிய
தாகக் கேள்வியுற்ற போழ்து கிகழ்கின்றது. பரத்
தையிற் பிரிவு ஒப்புயர்வற்ற குண நலங்களாற்
சிறந்த தலைவன் பெருமைக்கு இழுக்காகவே.

|தோன்றுகின்றது; இதனைத், தலைவியின் ஒழுக்கங் தவ
ரூத கற்புத்திற்கைப் புலப்படுத்தல் கருதியும், அவள்
ஊடற்குக் காரணமாய் இன்ப மிகுத்தல் கருதியும்
நாடக வழக்குப் பற்றிப் புலவர்கள் கட்டிய வழக்
கென்னலாம். தலைவனுக்கு இழுக்கைத் தருதல்
கருதியே அகப்பொருளை ஒரையாசிரியர்கள் இதனை
யமைத்தற்குப் பலவாறு காரணங் கூறுவாரர்யினர்.

தலைவி தன்னை இகழ்ந்து கூறியதாகக் கேட்ட
ஒரு காதற் பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார்
கேட்பத் ‘தலைவி செருக்குற்று என்னை இகழ்ந்ததற்
குக் காரணம் தலைவன் அவள் வயப்பட்டமையே’
யென்கின்றார். (8) அங்ஙனம் கூறியதாகக் கேட்ட
மற்றொரு பரத்தை, ‘நானுங் தலைவனும் புதுப் புன
லாடப் புகுகின்றோம்; அவள் வல்லளாயின் தலைவனை
என்னிடமிருந்து மீட்டுக் கொள்வாளாக’ என்
கின்றார். (80)

‘என் கணவனை வலிதன் நயப்பித்துக்கொண்டு
புறம் போகாவாறு செய்தாள்’ என்று தலைவி பழி
கூறியதாக அறிந்த காதற்பரத்தை, தலைவிக்குப் பாங்
காயினார் கேட்பத், தன் தோழியை நோக்கி, ‘அவன்
என்பால் வலிய வந்தானே யன்றி யான் நயப்பிக்க
வந்தானல்லன்; அவ்வாறு யான் செய்திருப்பிற்
கடல் என்னை வருத்துவதாக’ என்கின்றார். இப்
பாடவிற் “கஜைக்கோட்டு வாளைக் கமஞ்சுன் மட
நாகு, துணர்த்தேக் கொக்கின் தீம்பழங் கதூஉம்”
செய்தி கூறப்பட்டுள்ளது; இதனால் வரளைமீன்
தானிருந்த விடத்திலிருந்தே முயற்சியின்றித் தேமாங்

கனியைப் பெற்றதுபோல யான் முயலாமலே தலைவனிப் பெற்றேன் என்னுங் குறிப்புப் புலனுகின்றது. (164) மற்றெலூரு பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத், ‘தலைவன் ஈண்டு எம்மொடுகூடாது வாளாவிருப்பின் இரண்டுடலை யுடையே மாயும், கூடின் ஒருடலையுடையேமாயும் உள்ளேம்; ஆதலின் அவன் கருத்திற் கேற்ப வொழுகுதலன்றி யாம் வலிந்து அவனைக் கொண்டிலம்’ என்று கூறி னன். இங்கே “பொய்கை யாம்ப வணிசிறக் கொழுமுகை, வண்டுவாய் திறக்குஞ்” செய்தி கூறப்பட்டுள்ளது; இதனால் ஆம்பல் முகை வண்டு திறக்குஞ் கால் மலர்ந்து அதற்குத் தேனளித்து மகிழ்விப்பது போலத் தலைவன் கூடுங்காற் கூடி அவனுக்கு இன்பளிப்பேம்’ என்பது புலனுகின்றது. (370)

மற்றெலூரு பரத்தை தன்னைப் புறங் கூறினாள் எனக் கேட்ட இற் பரத்தை, அப் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப, ‘மகளிர் துணங்கைக் கூத்தும், மள்ளர் சேரிப் போரும் விகழும் விழாக் காலமும் வந்தது; வீரர் தம் அன்புடை மகளிரொடு ஒன்றுபட்டு விளையாடும் அக் காலத்தில் தலைவன் என்பர்ல் அன்புடையனதலை யாவரும் தெளிவாக அறிவர்’ எனத், தான் வலிந்து அவனைப் பற்றுமையைப் புலப்படுத்தினாள். (364)

தலைவன் கூற்று

இஃது, உணர்ப்புவயின் வாரா ஜடற் கண்ணும், அல்ல குறிப்பட்டு மீளும்போதும் விகழும்.

தலைவன் தெளியச் செய்யவுங் தெளியாத ஊடல்,
உணர்ப்புவயின் வாரா ஊடல் எனப்படும்.

இரவிலே தலைவனுங் தலைவியுங் கூடுதற்கு ஓரிடங்
தலைவியானதல், தோழியானதல் குறிக்கப்படும்;
அவ்விடத்திற்குத் தலைவன் வந்து ஆண்டுள்ள பறவை
களை யெழுப்புதல் முதலீய குறிகளால் தன் வரவை
அறிவிப்பான்; அதனை அறிந்த தோழி தலைவியை
யழூத்து வந்து ஆண்டு விருத்துவள்; இவ்வாறு
இரவுக்குறி நிகழுங்கால் ஒருநாள் தலைவன் வருதற்கு
முன்னரே பிற காரணங்களாற் பறவை யெழுதல்
முதலீயன நிகழ்ந்தன; அவற்றைத் தலைவன் செய்
தனவாகக் கருதிக் தோழியுங் தலைவியுங் குறியிடத்
துப் போந்து தலைவனைக் காணுமல் மீண்டனர்;
பின்னர்த் தலைவன் வந்து அக் குறிகளை நிகழ்த்த
முன்னர்ப் பிழைத்தமையால் அவர்கள் வாரா
தோழிந்தனர்; தலைவனும் வருந்தி மீண்டனன்.
அப்பொழுது தலைவன் தன்னெஞ்சை நோக்கிக்
கூறுங் கூற்றே அல்லகுறிப்பட்டு மீஞும்போது
கூறுங் கூற்று எனப்படும். இவற்றிற் குதாரண
மாகப் பரணர், கழிவர் பாடல்கள் காணப்படுகின்றன.

தலைவன் தன்பால் தவறின்மை கூறித் தெளிவிக்
கவும் தலைவி ஊடல் நீங்காளாகத், தன்னெஞ்சை
நோக்கித், ‘தலைவி நமக்கு அயலாள்போலக் காணப்
படுகின்றான்; ஆதலால் நீ இனி எவ்வி யென்னும்
வள்ளலை யிழுந்த யாழிப்பாணர் தலை பொற்புவின்றிப்
பொலிவழிந் திருத்தல் போலப் பொலிவழிந்து வருங்
துக்’ என்று கூறுகின்றான். (19)

“ குணகடற் றிரையது பறைதடி நாரை
திண்டேர்ப் போறையன் ரெண்டி முன்றுறை
யயிரை யாரிரைக் கணவந் தாங்குச்
சேய எரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா வோயே ” (128)

என்னும் பாடல், தலைவன் தன் உள்ளத்தை நோக்கி, உணர்ப்புவயின் வாரா ஊடற்கட்ட சூறியதாகவும், அல்ல குறிப்பட்டு மீனும்போது சூறியதாகவுங் துறை வகுத்தாராற் கொள்ளப் பெற்றுள்ளது.

உணர்ப்புவயின் வாரா ஊடற்கட்ட சூறியதாகக் கொள்ளுங்கால், ‘கிழக்குக் கடற்கண் னுள்ளதாகிய’ முதுமையாற் சிறையிழந்த நாரை, சேரனது மேற் குத் திசையிலமைந்த தொண்டிப் பட்டினத்தின் கடற்றுறையி லுள்ள அயிரை மீனுகிய பெறுதற் கரிய உணவை முன்னுண்ட பழக்கத்தாற் பெறுதற்குத் தலையை மேலே நூக்கினுலும், அயிரை சேய்மைக்கணிருத்தலாலும், தான் பறந்து சென்று பெறுதற்குக் கருவியான சிறையை யிழந்தமையாலும் அது பெறுதற்கரித்தாயவாறு போல, நீ தலையை முன்னுகர்ந்த பழக்கத்தாற் பெறவிரும்பினும், அவள் நெஞ்சாற் சேயளா யிருத்தலாலும், ஊடல் தீர்க்கும் வலி உனக்கு இன்மையாலும் பெறற்கரிய ளாவாள்’ என்பதாம். அயிரை சேய்மைக்கணிருத்தல் போலத் தலைவி நெஞ்சாற் சேயளாயினள் எனவும், நாரை பறந்து சென்று பெறுதற்கேற்ற சிறையிழந்தது போல, உள்ளம் ஊடல் தீர்க்கும் வலி யிழந்த தெனவுங் கொள்க.

அல்லகுறிப்பட்டு மீஞ்சுந் தலைவன் கூற்றுக்கொள்ளுங்கால், ‘நாரை சேய்மைக்கணுள்ள பெறுதற் கரிய அயிரையைப் பெறத் தலையெடுத்தாற் போல, நீ, சேயளாய்ப் பெறுதற் கரியளான தலையைப் பெற நினைத்தாய்’ எனக் கொள்ள வேண்டும். ஈண்டுச் சேய்மை-இடத்தாற் சேய்மை. அருமை-காவலுண்மையாற் பெறுதற் கருமை. இரவுக்குறி இல்வரையிகவாதே நிகழுமாயினும், தன்னுலட்டதல் இயலாமையால் தலைவனுக்குத் தலையி யிருக்குமிடம் சேய்மையது போலத் தோன்றுதலாற் சேயள் என்றுன். நாரை பறந்து சென்றதடைதற்குக்கருவியான சிறையை யிழுந்தது போலத், தலைவன் இருண்மிகுதியாலும் முன் சென்ற பழக்க மின்மையாலும் தலையியிருக்கும். இடத்திற்குச் செல்லும் வலியிலனுயினுன் என்க. அயிரை தெய்வத்தாற் காக்கப் படுதலாற் பெறுதற் கரிதாயவாறு போலத், தலையி, செவினி முதலியோராற் காக்கப்படுதலாற் பெறுதற்கரியளாயினுள் என்க. ‘திண்டேர்ப் பொறையன்றெண்டி முன்றுறை, யயிரை’ என்றதனுல், தலையியுடைய தந்தையின் உயர்வும் புலனும்.

தொல்காப்பியத்து “உணர்ப்புவரை யிறப்பினும்” (156) என்னுஞ் சூத்திர வரையில், ஆசிரியர் நச்சினார்க்கிணியர், அல்லகுறிப்பட்ட தலைவன் ஜாடற்கு மேற்கோளாக இப்பாடலைக் காட்டி “நாரை தெய்வங் காக்கும் அயிரை இரையை வேட்டாற் போல் நமக்கு அரியளாயினுளை நீ வேட்டாயென்பதனுற் குறி பிழைத்துழி ஜாடினமைக்குறிற்று” என எழுதி யிருத்தலாலும், இறையனுரகப்பொரு

ஞரையாசிரியரும், அகப்பொருள்விளக்க முடையாரும் இப் பாடலையே இத்துறைக்கு மேற்கோளாகக் காட்டியிருத்தலாலும் அம் மூவருக்கும் இப் பாடல் அல்லது நிறப்பட்டு மீண்ட தலைவன் கூற்றெறன் பதே கருத்தாதல் புலனும். அவர்கள் இப்பாடலிற் சேயள் என்பதற்கு நெஞ்சாற் சேயள் என்னும் பொருள், இடத்தாற் சேயள் என்பது போல எனி தற் போதராமையும், ஏற இயைபுகளும் நோக்கி அவ்வாறு கொண்டனர் போலும். அவர்களுள் நச்சினார்க்கிணியரும், அகப்பொருள் விளக்க முடையாரும் உணர்ப்புவயின் வாரா ஊடற்கு மேற்கோளாக “எவ்வி யிழுந்த” என்னும் பாடலைக் காட்டியிருத்தலுங் காண்க.

இனி, இங்ஙனமே அகநானாற்றில் நக்கிரராற் பாடப்பட்டதாக வள்ள “நின்வாய் செத்து” (126) என்னும் பாடலும் இவ் விரு துறைக்கும் ஏற்றதாயுள்ளது. அப் பாடலில் “திதியனெடு பொருதவன்னி போல, விஸிகுவை.....மின்னேர் மருங்குறகுறுமகள், பின்னிலை ஷிடாஅ மடங்கெழு நெஞ்சே” என்னு மதிகள் உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் தன்னெஞ்சை நோக்கி, அவள் ஊடல் தீராளாகவும் நீ அவள் பின்னிற்றலை விடுகின்றுபில்லை. என்று கூறியதாகக் கோடற்கும், அல்லது நிறப்பட்டு மீண்டபோது தன்னெஞ்சை நோக்கி, அவள் வெறுத்துக் குறிக்கண்வாரா தொழியவும் நீ அவளை விளைத்துப் பின்னிற்றலை விடுகின்று யில்லை. என்று கூறியதாகக் கோடற்கும் ஏற்றதாதலறிக. இப்பாடல் இவ்விரு துறைக்கே யன்றித்:

தோழியைப் பின்னின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியதாகக் கோடற்கும் ஏற்றதெனக் கூறப் பட்டுள்ளது.

பழமொழிகள்

பழமொழிகள் எனப்படுவன, தொன்று தொட்டுப் பரவை வழக்கினுள் வழங்கப்பெற்றுவரும் முதுரைகளேயாம்; இவை நன்னெறி காட்டும் பொருட் செறிவுடையன; இவற்றுள் நானாறு பழ மொழிகளை யமைத்துப் பாடப்பட்ட நூலே புதி னெண் கீழ்க்கணக்குள் ஒன்றுய பழமொழியாம்; இவை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன; இவற்றுட் சில இந்துறகண் அமைந்திருக்குமாற்றைக் காண்பாம்.

தலைவன் தலைவியிடத்துப் பாணைத் தூதாக விட்டுத் தான் பின்னிற்றலைக் கண்ட தோழி, தலைவனை நோக்கி,

“ குருகுகொளக் குளித்த கெண்ணட் யயல
துருகெழு தாமரை வான்முகை வெருஉங்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னுக
உள்ள பாண ரெல்லாங் .
கள்வர் போல்வர்ந் யகன்றிசி னேர்க்கே ” (127)

என நகைச்சுவை தோன்றக் கூறுகின்றார்கள். இதன் கண், முன் தலைவனுல் விடுக்கப்பட்ட பாண மெருவன் பொய் கூறினான் என்பதும், அதனால் இப் பொழுது முன்னிற்கும், தலைவனுடைய பாணங்கும்

பொய்யன்போலக் காணப்படுகின்றுள் என்பதும் புலனும். இக்கருத்துக்கேற்பக, குருகாற் கெளவப்-பட்டுத் தப்பி நிருட் குளித்த கெண்டை, தனக்கு-அயலிலுள்ள வெண்டாமரை முகையை, அந்நாரை யென்று கருதி அஞ்சம் வயலூரன் எனத் தலைவன் சிறப்பிக்கப் பட்டிருத்தலுங் காண்க. ஒரு பாணன் பொய்யனுணமையால் பொய்யனல்லாத பாணனும் பொய்யனுக்கக் காணப்பட்டது போல, நாரை தீயதானமையால், தீயதல்லாத (நாரைபோற் கேற்ற-முடைய) வெண்டாமரை முகையும் தீயதாய் வெருவற்குக் காரணமாயிற்று என்பதாம். இங்கு “அரண்டவள் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற பழுமொழி நினைக்கத் தக்கதாம். ஈண்டுப் பாணைப் பொய்யனெனத் தோழி சூறியதாகப் பாடிய ஒரம் போகியார் ஐங்குறு தூற்றில் தாம் பாடிய “அஞ்சி லோதி” (49) என்னும் பாடலில் தலைவி சூற்றுக: “யாண ஸுரங்கின் பாண்மகன், யார்நலஞ் சிதையப் பொய்க்குமோ வினியே” என நகைச் சுவைபடக் சூறியிருத்தலும் அறிக.

பரத்தைபாற் சென்று வந்த தலைவன் தோழியை வாயில் வேண்ட, அவள் அவனை நோக்கி, ‘நீ பரத் தையரோடு கூடி நீர்விழா ஆடியதற்கேற்ற அடையாளங்களோடு வருகின்றாய், இவ்வூரார், ‘ஒரு பசுவால் வரும் ஊதியத்தைப் பெற்று உயிர்வாழுஞ் சீரில்லாத இவன் வாழுக்கை இவ் விளவழுகி வந்ததனால் இப்பொழுது விழாவை யுடையதாயிற்று, என்று கூறுவர்; இங்ஙனம் நினக்கு மகிழ்வும் பெருமையும் அளித்த தலைவியைப் புறக்கணித்தாய்’ என்று

கூ.றி மறுத்தாள். (295) இங்கே “ஃபிடித்தவன் என்ன செய்வான் பரணைபிடித்தவன் பாக்கியம்” என்னும் பழ மொழியும், இதனை நினைத்துப் பிற்காலப் புலவர் ஒரு வர் பாடிய “பரணை பிடித்த முசூர்த்தத்தி னல்வந்த பாக்கியமே” என்ற அடியும் நினைவிற்கு வருகின்றன. இங்கு “ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை” யென்ற கருத்து,

“சிறப்புஞ் சீரு மின்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஒரா யாத்த ஒருதாண் முன்றில்
எதில் வறுமைனோ”

(369)

என அகநானுற்றிலும் வருதல் காண்க. தலைவி வந்த பின்பே தலைவனுக்குச் செல்வம் உண்டாயிற் கெறன்பதை “விழுவுமுத லாட்டி” (10) என்று தலை வியை ஓரம்போகியார் கூறுதலாலும் அறிக.

வாயில் வேண்டிய தலைவனுக்குத் தோழி மறுத்தாக வரும் மற்றொரு பாடலில், ‘நீர் நீடாடிற் கண்ணுஞ் சிவக்கும்; தேனும் பன்முறை யுண்டார் வாயிற் புளிக்கும்; அவைபோல, நெடுங்காலம் பழ கினமையால், முன் உனக்கு இனிய எம்பால் இப் பொழுது வெறுப்புளதாமாயின் எம்மை எம் தங்கை இல்லத்துக்கு அழைத்துச் சென்று விடுவாயாக’ என் கின்றூள். (354) இவ்வாறு சொல்லாமல், தங்கையில்லத்துக்குத் தாமே சென்று விடுதலை இன்றுங்காணலாம். சண்டுப் “பழக்கப் பழக்கப் பாலும் புளிக்கும்”, “அவங்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்” என்னும் பழ மொழிகள் நினைவு கூறத்தக்கன.

உவமைகள்

உவமை கூறுவார்க்கு இன்றியமையாததாகிய உற்றுநோக்கும் பெற்றியிற் றலைசிறந்த புலவர் பெருமக்கள், சில ஆடிகளாலாகிய செய்யுட்களை யுடைய இந்நூற்கண்ணுஞ் சிறந்த பல உவமைகள் கூறியுள்ளனர். அவற்றுட் சிலவற்றைக் கூறுகின் ரேண்.

தலைவன், தலைவி விரும்பியவாறு ஒழுகினுன் என்றுரைக்குங் காதற் பரத்தை, தலைவனுக்கு ஆடிப் பாவையை உவமித்தாள்; கண்ணுடியிற் ரேன்றும் உருவம், முன்னின்றூர் தம் கை கால்களைத் தூக்கினுல் தானும் தூக்குவதுபோலத், தலைவன் தலைவிக்கு அடங்கி அவள்மனம்போலொழுகினுன் என்பதாம்.(8)

தலைவியின் மெவிவுக்குத் தோழி, நல்ல மூட்டு வாயை யுடைய செப்பில் அடைத்துவைப்பத் தனித்த சூவை உவமை கூறினாள். (9)

பரத்தையிற் பிரிந்த தலைவனுக்குத் தூதாக வந்த பாணர் முதலியோரை நோக்கித் தோழி மறுத் துக் கூறுவதாக வரும்

“தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புரூஷ ராயினுங் கையின்
ஈர்த்தின் புறா. மினோயோர் போல
உற்றின் புறேன மாயினு நற்றேர்ப்
பொய்கை யூரன் கேண்மை
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே” (61)

என்னுஞ் செய்யுளிற் காணப்படும் உவமையின் நமை மும் நுண்மையும் உற்றுணர்ந்து மகிழுத்தக்கன. சிறுவர், பெரியர் ஊருங்தேரை ஊர்ந்து இன்புருசிடினும் சிறுதேரை சர்த்துத் தாழும் அப்பெருங் தேரூர்வார் அடையும் மகிழ்வை அடைவதுபோல, யாம், தலைவனைக் கூடிப் பரத்தையர் பெறும் மெய்யிறு புணர்ச்சியைப் பெற்று இன்புறே மாயினும் அவன் நட்பைப் பெருக்குதலால் அப் பரத்தையர் பெற்ற இன்பத்தையே பெற்றேம்; அதனால் எம் வனைகள் கழன்றிலை என்பதாம். சிறுவர் பெருங் தேரை நினைத்து மகிழ்வது போல, யாம் தலைவனை நினைத்து மகிழ்கின்றோம்; நினைவளவில் மகிழ்ச்சியல்லது எமக்குக், கூடுதலாலுண்டாம் மகிழ்ச்சியை அவன் தந்திலன் என்பதைப் புலப்படுத்தி உடன்பாடின்மையைத் தெரிவித்தாள்.

தலைவி வல்லளாயின் யான் கைக்கொண்ட தலைவன் மார்பை என்னிடமிருந்து மீட்டுக்கொள்வாளாக என்று கூறும் பரத்தை, அதற்குவமையாக, ஏழினி தன் நிரையைக், கைக்கொண்ட பகைவரிடமிருந்து மீட்டுக் காத்தலைக் கூறினாள். (80)

தலைவன் தலைநாளன்ன அன்பினன் என்று கூறி வந்த தூதை ஏற்றுக்கொள்ளுங் தலைவி, அதனைத் தோழியிடம் புலப்படுத்துங்கால், “நெய்பெய் தீயின் எதிர்கொண்டு” என்றாள். நெய் பெய்யப்பட்ட தீயைப்போல, விரைந்தெழுங்து அத் தூதை ஏற்றுக் கொள்வோம் என்பதாம். (106)

பரத்தைபாற் சென்று, வாயில் வேண்டி வந்த தலைவற்கு, நீ இங்கு வந்தாற் பரத்தையர் பழி

கூறுவர் ; ஆதலின் வாரற்க என மறுக்குஞ் தோழி, தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக்கொள் வாளோ என்னும் அச்சத்தாற் பரத்தையர் பழி கூறுவர் என்பதற்கு உவமையாக, மனையிலுறையும் கோழிப் பேடை வெருகினங் தன் பிள்ளையைக் கவருமோவன அஞ்சிஅழைத்ததைக்கூறினான்.(139)

தலைவன் தன்பாற் பரத்தைமை இன்மை கூறித் தெளிவிக்கவுங் தெளியாது வேறுபட்ட தலைவி கூற்றுக் கூறும்

“ சுரஞ்செல் யானைக் கல்லூறு கோட்டிற்
நெற்றென வீறீ இயரோ வைய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வென் ளெயிரே
பாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேன மீறீ இயரெம் முயிரே ” (169)

என்னும் பாடவில், தலைவனை நோக்கி நும்மொடு கைகத்த எயிறுகள் விரைவில் முறிக என்றுரைக்குஞ் தலைவி அதற்குவமையாக, யானையின், மலையைக் குத்திய கொம்பு முறிதலையும், தன் இன்னுயிர் தனக்கு இன்பங் தாராமையால் அவ்வுயிரிடத்துத் தனக்கு வெறுப்புண்டாதற்கு உவமையாகப், பாண ருடைய பசுமீன் சொரிந்த மண்டை (பாத்திரம்) புலால் நாற்ற முடைமையால், அம் மண்டையிடத்து அப் பாணர்க்கே வெறுப்புண்டாதலையுங் கூறுதல் கண்டுணர்க. இப்பாடல் தலைவியின் கடுஞ்சினத் தைக் காட்டுகின்றது.

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைவி “நெருஞ்சிக், கட்கின் புதுமலர் முட்பயன் தாங்கு, இனிய செய்தஙங் காதலர், இன்னு செய்த நேமென் வென்றுசே” (202) என்கின்றார்கள்; இதன்கண், தலைவன் முன் இனியனுயிருந்து இப்பொழுது இன்னு தவனுக இருக்கின்றார்கள் என்பதைப் புலப்படுத்த, நெருஞ்சி மலர் கட்கினிதாயிருந்து யின் ஊற்றிற்கு இன்னுத முள்ளைத் தருதலை உவமை கூறியிருத்தல் கண்டு இன்புறத் தக்கது.



தலைவனுக்குத் தாதாகப் புக்க தோழி, தலைவி யிடம் ‘நீ முன் தலைவன்பாற் பேரன்புடை யையாயிருந்தாய் அதற்கு மாறுக இப்பொழுது புலத்தல் தகாது; இனியும் அவ்வாறே யன்புடை யையாயொழுகல் வேண்டும்’ என்றார்கள். அதற்குத் தலைவி, ‘முற்காலத்து (களவுக் காலத்து) வேற்றிடத்திலிருந்து வரவேண்டியவரா யிருந்தாராதவின் அப் பிரிவு புலக்கத் தக்கதன்று; இப்பொழுது கற்புக்காலத்து) வேற்று நாட்டினருமல்லர், வேற்று ஊரினரு மல்லர்; அண்மையிலே ஓரில்லத்திருக்கு மியல்புடையார், என்னை நீங்கிப் பரத்தைமை உடையரா யிருக்கின்றனர்; ஆதலால் இப்பொழுது அவருக்காகப் பரியேன்’ என்கின்றார்கள். ஈண்டுத் தலைவன் தன்னை நீங்கி யொழுகுதற்கு உவமையாகக் “கட்டு ணண்ணிய பாலோரை” (203)க் கூறுகின்றார்கள். முனிவரை அனுகினார் தம் தாய் தன்மை காரணமாக அஞ்சி விலகி யொழுகுதல் போலத், தலைவன் என்னை விலகி யொழுகுகின்றார்கள் என்பதாம். இவ்வுவமையால் தலைவனது பரத்தைமை

யாகிய தாய்தன்மையும் தலைவியின் தூய்மையுங் குறிப்பாற் புலனுகின்றன. இனிக் “கடவு ணண்ணிய பாலோர் போல, ஓரீஇ யொழுகு மென்னை” என்பதற்கு முனிவரை அனுகினர் அவர்களுடைய நன் மொழியாற் பற்றற்றவராய் மகளிரை அனுகாது விலகுதல் போல என்னை விலகி ஒழுகுகின்றன. எனப் பொருள் கூறினும் பொருத்தமுடையதே. இது தலைவன் பரத்தைமை யுடையஞ்சை நினைந்து நகையாடியதாம். ஈண்டு ஐங்குறுதாற்றில் வரும் (19) “ஊர ஞகவிற் கலங்கி, மாரி மலரிற் கண்பனி யுகுமே” என்னும் பகுதியும் இப் பாடற் றலைப்பில் “எதிர்ப்பாடின்றி ஓரூர்க்கண்ணே உறைகையினுலே ஆற்றேறனுகின்றேன்” என எழுதப்பட்டிருத்தலும் நினைக்கத் தக்கன.

தலைவனுக்கு வாயிலாகப் புக்க தோழிபால் | தலைவி, தலைவர் இங்கு வரினும் ‘என்னேடு அளவளா’ | வாமற் செல்வர்; அவருக்கு என்பால் அன்பில் தாயிற்று’ என்று கூறுகின்றார்கள்; அப்பொழுது, தலைவன், தன்னைக் கண்டும் அயலாள் போல வெறுத்து ஒதுக்குதற்கு உவமையாக, ஏதிலாளர் சுடலையையும், அவன் வெறுத்தொதுக்குதலால் தன் காமம். அழிதலின் விரைவிற்கு உவமையாக, வில்லுமிழ். கணையின் விரைவையுங் கூறுகின்றார்கள். (231)

தலைவனுக்குத் தோழி வாயில் நேருங்கால் அவனை நோக்கி, நீ எமக்கு இன்னுதன பல செய்யி னும் யாம் நின்னை யின்றியமையும் வன்மையில்லேம் என்றுரைக்கின்றார்கள்; அதற்கு உவமையாக, உழவர்

·நெற்பயிருக்குக் களையாயிருந்த நெய்தலைப் பறித்து
·வாடுமாறு வரம்பிற் போகட்டாலும், அங்நெய்தல்
·வேற்றிடஞ் செல்லாது மீண்டும் அச் செறுவிலே
·ழுத்தலைக் கூறியிருத்தல் உற்று நோக்கத்தக்கது.
(309)

காஞ்சிப்பூங் கொத்துக்குப் பயற்றுக் கொத்து
உவமை. (10)

முள்ளிச் செடியின் மூள்ளுக்கு அணிற் பல்லும்,
நீருக்கு மணியின் நிறமும் உவமை. (49)

ஞாழற் பூவிற்கு வெண்சிறு கடுகு உவமை;
(50) மற்றோரிடத்தில் (397) ஞாழற் பூவிற்கு (ஆரல்
மீன்) முட்டை உவமிக்கப்பட்டிருத்தலும் ஈண்டு
அறிதற்பாலது.

மலையிற் படர்ந்துள்ள இற்றிமரத்தினது வெள்
·ளிய வேருக்கு மலையிலிருந்து விழும் அருவி உவமை.
(106)

மருதக் கருப்பொருள்ளாதன மருதத்திற்
·கூறப்படுதற்கும், அகநானூறு, நற்றினை முதலீயவற்
·றில் மருதம் என்ற தலைப்பிற் களவிற் குரிய சில
·துறைகள் காணப்படுதற்கும் அமைதி தொல்காப்பியத்
·திற் கண்டுகொள்க.

முடிவுரை

இதுகாறுங் கூறியவாற்றால், மருதத் தினையின்
·முதல் கரு உரிப்பொருள்க விவையென்பதும், உரிப்
·பொருளாய ஊடனின் சிறப்பும், குறுந்தொகைப்

பாடல்களிற் காணப்படும் மருத நிலத்தின் இயல்பும், தலைவர் பெயர்களும், ஊர்ப் பெயர்களும், தலைவி கூற்று, தோழி கூற்று, பரத்தை கூற்று, தலைவன் கூற்றுக்கள் இன்னின்னவாறு சிகழ்கின்றன வென் பதும், பழமொழிகளும், உவமைகளும், பிறவும் ஒருவாறு புலனும்.

இன்னும் நுணுகி ஆராயின் ஆழமுடைத்தாத லின், அறிஞர்கள் இந்துலீ ஆராய்ந்துணர்ந்து தமக் கும் பிறர்க்கும் பயன்படுத்துவாராக.

ச. பண்டைத் தமிழரசரும் புலவரும் *

இத்தண்டமிழ் நாட்டைப் பன்னெடுங்காலம் ஆண்ட பழந்தமிழ்க்குடி மக்களாகிய சேரபாண்டிய சோழர்களே, பண்டைத் தமிழரசராவர்; இதனை “மண்டினி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர், முரசு முழங்கு தானை மூவர்” [புறம் 35] என்னும் வெள்ளைக் குடி நாகனுர் பாடலான் உணரலாம். அவ்வரசர் காலத்திலிருந்த நல்லிசைப் புலவர்களே ஈண்டுப் புலவ ரெனப் பட்டவராவர். ஈண்டுக் குறிக்கப் பெற்ற காலம் சங்ககாலமாகும். அவ்வரசர்களின் கலை வண்மை, செங்கோண்மாண்பு, வீரத்திறன், வள்ளன்மை முதலிய சிறப்பியல்புகளையும், புலவர் பெருமக்களது உயர்ந்த பண்புகளையும், புலவர்மாட்டு அரசர் வைத்த நன்மதிப்பினையும், நட்பையும் சில எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்குதலே இக் கட்டுரையின் நோக்கமாகும். இவற்றை உணர்தற்குப் புறநானாறு, பதிற்றுப்பத்து முதலிய சங்க நூல்கள் துணையாவனவாம்.

இவற்றுள், அவ்வரசர்தங் கலைவண்மையைப் பற்றிக் கூறுங்கால், அதனைப் பிறர் புகழ்வதாகக் கூறும் எடுத்துக் காட்டைவிட, அவர்தம் பாடல்களே தக்க சான்றாகும் ஆதலின், சேரருள், பாலைபாடிய பெருங்கடுங்கோ, சேரமான் கணைக்கால் இரும் பொறை முதலியோரும், பாண்டியருள், ஓல்லைபூர்

* ‘அன்புளிப்பி’ல் வெளிவந்தது.

தந்த பூதப்பாண்டியன், பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற செடுஞ்செழியன் முதலி யோரும், சோழருள், சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் முதலி யோரும் பாடியவை சங்க நூல்களிற் காணப் படுதல் கொண்டு உணரலாம். பூதப்பாண்டியன் தேவி பெருங் கோப் பெண்டு பாடிய பாடல் புறநானாற்றிற் காணப்படுதலால் அவ்வரசர் மகளிரும் கன்கு கற்றுப் பாடவியற்றும் பெற்றி வாய்ந்திருந்தனர் என்பது புலனும். அவர்தஞ் செங்கோன்மாண்பை “நீதி மன்றங்களில் அறநெறி தவறிய ஒருவரை வைத்துக் கொடுங்கோல் செய்தேனாகுக” என ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும், “என் கிழலில் வாழும் குடிகள் தாம் சென்றடையும் கிழலைக்கானது எம்மிறைவன் கொடியன் எனக் கண்ணீர்விட்டுப் பழிதாற்றுங் கொடுங்கோலேனாகுக” எனப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற செடுஞ்செழியனும் வஞ்சினங் கூறுதலானும், குடிமக்களை இறைவேண்டி இரக்கும் ஆண்மையில்லாத சிறியோன் அரசரிமையைப் பெற்றால் அது அவனுக்குத் தாங்கமுடியாத கனமுடையதாகும்” எனச் சோழன் நலங்கிள்ளி கூறுதலானும், “நின்னிழல் வாழ்வோர் சூரியனது வெம்மை யல்லது வேறு வெம்மையை அறியார்” எனச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர விரும் பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடுதலானும், பிறவற்றுனும் உணரலாம்.

அவர்தம் வீரத்திறனை “யமன் கோபித்துவரி னும் அதனையும் மாற்றும் வலியுடையை” என ஒரு

சேரனிடம் ஒரு புலவரும், “கருக் கொண்ட மகளிர் விரும்பி யண்டாலல்லது பகைவரால் உண்ணப்படாத மண்ணையுடையை” என மற்றொரு சேரனிடம் மற்றொரு புலவரும் கூறுதலாலும், “தேர்மொட்டுப் பொலிவுபெற நின்றவன் யாவனே? அவன் கண்ணிவாழ்க ; ஜம்படைத்தாலிகழித்தது மிலன் ; பாலுண்டலை ஒழித்து உணவும் இன்றுதான் உண்டான் ; தன்மேல் வெகுண்டு வந்த வீரரை மதித்ததும் அவமதித்ததும் இலன் ; அவரைத் தான் கொன்ற தற்கு மகிழ்ந்ததும் இவ்வாறு செய்தோம் என்று தன்னை மேம்பட நினைத்ததுமிலன்” என ஒரு பாண்டியனை ஒரு புலவர் பார்ட்டுதலாலும், “சோழனேடு மாறுபட்டோர் வாழுக்கண்டது மிலலை ; அவன் அடியடைந்தோர் வருந்தக்கானுதல் அதனினும் இலலை” என ஒரு சோழனை ஒரு புலவர் புகழ்தலாலும், அவர் தம் வெற்றியுணர்த்தும் பிற வரலாறுகளாலும் நன்கு தெளியலாம். அவர் தம் வள்ளன்மையை “இந்திரர் அமிழ்தம் இயையினும் தனித்துண்ணார் ; யாரிடத்தும் வெறுப்பிலர் ; புகழ் கிடைக்கின் தம்முயிரையுங் கொடுப்பார் ; பழிவருமாயின் அதனால் உலகமுழுதும் பெறினும் கொள்ளார் ; தமக்கென முயலாத வலிய முயற்சியையுடைய பிறர்க்கென முயலும் அத்தகையார் உண்மையால் இவ்வுலகம் உள்ளு” எனக் கடலுண்மாய்ந்த இளம் பெரு வழுதி கூறுதலானும், “கடியன இரப்பாராயின் என் அரசாட்சியைக் கொடுத்தல் எனியது என் இனிய உயிரையுங் கொடுப்பேன்” எனச் சோழன் நலங்கின்ஸி கூறுதலானும், “நின்னைப்

பாடிய செங்கா, பிறர்புகழைச் சொல்லா வண்ணம் நினக்கென ஒன்றையும் பாதுகாவாமற் கொடுக்கும் எங்கோவே ” என ஒரு சேரனிடம் ஒரு புலவர் கூறுதலானும் அறியலாம். சேர்தங் கொடைப் பெருமையைப் பதிற்றுப்பத்தில், ஒரு சேரன் ஒரு புலவர்க்கு நாற்பது நூறுயிரம் பொன் கொடுத்துத் தான் ஆள் வதிற் பாகம் கொடுத்தான் என்பதும், மற்றொரு சேரன் மற்றொரு புலவர்க்கு நூறுயிரங் காணங்கொடுத்து ஓர் மலையிலேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெலாம் கொடுத்தானென்பதும், பிறவும் காணப்படுதல் கொண்டும் நன்கறியலாம்.

இவ்வாறே ஒவ்வொரு பண்பையும் விரித்துக்கூறிற் பெருகுமாதலின் இன்றியமையாத சில கூறிய இவ்வளவில் நிறுத்திப் புலவர்தம் சிறப் பியல்புகளைக்கூறுவேன்.

“ பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே ” (புறம் 148)

என ஒரு புலவரும்,

“ வையக வரைப்பிற் நமிழகங் கேட்ப
பொய்யாச் செந்நா நெளிய வேத்திப்
பாடுப வென்ப பரிசிஸ் ” (புறம் 168)

என ஒரு புலவரும் பாடுதலால் இல்லாதவற்றைச் சொல்லாத பொய்யா நாவினர் என்பதும்,

“ இன்றும், பரணன் பாடினன் மற்கொல் ” (புறம் 99)
எனப் பரணரை ஒளவையாரும்,

“ பொய்யா நானிற் கபிலன் பாடிய
ஞமயனி நெடுவரை ” (புறம் 174)

.எனக் கபிலரை நப்பசலையாரும் புகழ்ந்திருத்தலால்
பொறுமையின்றிச் சிறந்தாரை உயர்த்துக் கூறும்
நல்லியல்பினர் என்பதும், பெருஞ்சித்திரனூர் அதிய
மாண்ணுமானஞ்சியுழைச் சென்றபோது அவன்
தம்மை நேரிற் கானுது இதுகொண்டு செல்க என்று
பிறர் மூலம் பரிசில் கொடுப்பக் கொள்ளாது,

“ கானு தீந்த இப்பொருட் கியானேர்
வாணிகப் பரிசில் னல்லேன் பேணித்
திணையனைத் தாயி னும் இனிதவர்
துணையள வறிந்து நல்கினர் விட்னே ”

(புறம் 208)

எனக் கூறுதலானும், வெளிமான் தம்பி சிறிது
பரிசில் கொடுப்ப அவர் கொள்ளாது சென்றமை
யாலும், சேரமான் குடக்கோச் சேரவிரும்பொறை
பரிசில் கொடுப்பதற்குக் காலந்தாழ்க்க அவனை எதிர்
பாராது பெருங்குன்றுர்க்கிழார் சென்றமையாலும்,
பிறவற்றிலும் தம்மை மதியாரிடத்தும், சிறிது
கொடுத்தாரிடத்தும், கொடுப்பதற்குக் காலங் தாழ்த்
தாரிடத்தும் பரிசில் பெறுத பெருந்தன்மையுடையர்
என்பதும், இளங்கண்ணரக்கோவும் இளவிச்சிக்
கோவும் ஒருங்கிருந்தவழிச் சென்ற பெருந்தலைச்
சாத்தனூர் கண்ணரக்கோவைத் தழுவி விச்சிக்
கோவைத் தழுவாராக; அவன் என்னை ஏன் தழுவ
வில்லை எனக் கேட்டபோது, புலவர், உன் முன்னோர்
பாடுநர்க்கு அடைத்த கதவுடையராதலின் உன்னைத்

தழுவவில்லை ; கண்ணரக்கோ, மகளிரும் ஆடவரும் கொடையிற் சிறந்து விளங்கும் நற்குடிப் பிறந்தவ னதவின் அவனைத் தழுவினேன் எனக் கூறியதனால் புலவரை மதியாதவரைத் தாழும் மதியார் என்பதும், “வேங்தே ! வெண் கொற்றக்குடை வெயில் மறைத் தற்குக் கொள்ளப்பட்டதன்று, குடிகட்கு நிழல் செய்தற்பொருட்டுக் கொள்ளப்பட்டது” எனவும், “புலவர்மாட்டுப் பொதுநோக்கொழிக” எனவும் பிறவுங் கூறுதலால் அரசர்க்கு உறுதியை அஞ்சாமற் கூறும் நெஞ்சினர் என்பதும், சோழன் நலங்கின்னி உறையூர் முற்றியிருந்தாணையும் அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும் சந்துசெய்தற்குக் கோலூர்கிழாரும், மக்கண்மேற்சென்ற கோப்பெருஞ் சோழனீச் சந்துசெய்யு நோக்கத்தாற் புல்லாற்றூர் எயிற்றியனு ரும், வையாவிக்கோப் பெரும்பேகனால் துறக்கப் பட்ட கண்ணகியை அவனேனு சேர்த்தற்குப் புலவர் பலரும் பாடி யிருத்தலால் மாறுபட்டாரைச் சேர்க்கும் ஆற்றலும் நற்குணமும் வாய்ந்தவரென்பதும், பிறவும் புலவர் பெருமக்களிடத்தமைந்த சிறப்பியல்பு களாம்.

இனிப், புலவரிடத்து அரசர் வைத்திருந்த மதிப்பு எத்தகையதென்பதை உற்று நோக்கின் அது மிகவும் வியப்பைத் தருவதாகும். புலவர்மாட்டுச் சேரர் நன்மதிப்பு வைத்திருந்தனர் என்பதற்குச் சேர மான் தகடுரைந்த பெருஞ்சேரவிரும்பொறையின் வரலாறு ஒன்றே தக்க சான்றாகும் ; அஃதியாதெனின் - முற்காலத்து, அரசர், முரசில் தெய்வமிருப்ப தாகக் கருதி அதை நீராட்டி அலங்கரித்துச் சிறந்த

கட்டிலில் வைத்துப் பூசை செய்வதும், அக்கட்டிலில் யாரேனும் ஏறினால் அவர்களைக் கொல்வதும் வழக்கம்; சேரமான் தகடுரைறிந்த பெருஞ்சேரவிரும் பொறைபாலும் அவ்வியல்பிருந்தது; ஒருநாள் வழக் கப்படி முரசு நிராட்ட எடுத்துச் செல்லப் பெற்றிருந்தது; அவ்வமயம் நெடுஞ்தூரமிருந்து அவண் வந்த மோசிக்கீரனூர் எனும் புலவர் களைப்பு மிகுதியால் முரசு வைக்கும் கட்டில் என்பதறியாது அதில் ஏறித்துயின்றனர்; அஃதறிந்த அரசன் புலவராதலின் அவரைக் கொல்லாததோ டமையாது அவர் நன்கு துயிலும் வண்ணம் கவரிகொண்டு வீசினன்; பின்னர் அதுகண்ட புலவர் அவணைப் பெரிதும் பாராட்டினர். என்பதாம். அன்றியும் “தன் வெற்றிச் சிறப்பைப் புகழ்ந்து பாடுதற்கு இன்று கழிலரில்லையே” என்று சேரன் மாந்தரஞ் சேரவிரும்பொறை வருந்தியதாகப் பொருந்தி விளங்கிரனூர் கூறுவதும் அதனை வளி யுறுத்துவதாம்.

“ ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவ ஞக, உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற், புலவர் பாடாது வரைகவென் னிலவரை ” (புறம் 72) எனப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடுவதனால் பாண்டியர் புலவர்மாட்டும் அவர் பாடவிடத்தும் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தனர் என்பது புலனும்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமான் மக்களை யானைக்கிடுவழிக், கோழூர் கிழார், கொல்லலாகாதென அவணைப் பாட, அவன்

கொல்லாது விட்டமையாலும், சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும், தாமப்பல் கண்ணன் என்னும் புலவரும் வட்டாடும்போது புலவர் கைகரப்பச் சோழன் வட்டுக்கொண்டெறிந்தான்; அவனைப் புலவர் வெகுண்டு சீ சோழன் மகனால்லே என வைதானர்; அதுகேட்ட சோழன் புலவரைச் சினவாது நாணியிருந்தனான். என்னும் வரலாற்றிலும் சோழர்க்குப் புலவர்பாலிருந்த பெருமதிப்பு விளங்குவதாம்..

இனிக், கோப்பெருஞ் சோழனுக்காகப் பிரொந்தையாரும் பொத்தியாரும் உயிர்துறந்த வரலாறுண்டே புலவர்க்கும் அரசர்க்கும் இருந்த ஒப்புயர் வற்ற நண்பின் மாண்பை விளக்குவதாம். இவ்வரலாறு பலருமறிந்ததாகவின் விரிக்கப்படவில்லை.

இங்னம் பெருஞ் செல்வராய பண்டைத் தமிழரச ரெல்லாம் செல்வத்தால் வரும் இன்பமொன்றையே கருதிச் செருக்கில் மூழ்காது, கல்வியின் அருமை யுணர்ந்து நன்கு கற்றுக், கல்வியிடத்தும், கற்றுர் மாட்டும் பெரிதும் மதிப்பு வைத்திருந்தது பேர்ல, இக்காலத்துச் செல்வர்களும் கல்வியிடத்தும், கற்றுரிடத்தும் மதிப்பு வைத்துப் போற்றுவாராயின் அதுவே இக்கட்டுரையின் பயனாகும்.

நு. ஒருஞ் செய்யுள்*

அருண்மொழித் தேவராகிய சேக்கிழர் பெருமானுடைய பாடல்கள் ஆயுங்தொறும் ஆழமுடையன என்பது அறிஞர் ரணைவர்க்கும் ஒப்பமுடிந்ததே. அவரவர் அறிவிற்கேற்ப நயங்கண்டு எழுதுதலையும் சொற்பொழிவாற்றுதலையும் அறிந்து மகிழ்கின்றோம். அப் பாடல்களுள் ஒன்றன் நயத்தையும் அதற்கிண்றியமையாத வரலாற்றுப் பகுதியையும் ஈண்டுத் தருகின்றேன்.

திருவாரூரில் மனுவேந்தன் கோல் கோடாது அரசுபுரிந்து வருங்காலத்து, ஒருநாள் அவன் புதல்வன் அரசுவாங் தெருவிற் படைசூழத் தேரிற் சென்ற போழ்து, ஓர் இளைய ஆள்கன்று துள்ளி அவன் தேர்க்காலிற் புகுந்து இறந்தது; அதனைக் கண்டதாய்ப்பசு அலறி ஒடி அரண்மனை வாயிலில் தூங்கிய மனியைத் தன் கொம்பினால் அடித்தது. இம்மனி, குறையுடையார், தங்குறையை அரசனுக்கு அறிவித்தற்பொருட்டு அடித்தற்காக அரண்மனை வாயிலிற் கட்டப்படுவது; இது கட்டப்படுகிற வழக்கம் உண்டென்பதும், இஃது அடிக்கப்படாமல் எக்குறையுமின்றி அரசாண்ட பேரரசர் இருந்தன ரெண்பதும்,

* 1941 ஏப்ரில், ‘இந்திரா’வில் வெளிவந்தது.

“மறைநா வோசை யல்ல தியாவது
மணிநா வோசை கேட்டது மிலனே”

“ஆடுங் கடைமணி நாவசையாம வகிலமெல்லாம்;
நீடுங் குடையிற் ராத்தபிரான்”

“ஆருமனதில் விசாரத்தா
லாராய்ச்சி மணியைத் தொடாமலே”

என்னும் பகுதிகளால் அறியலாம். நம் சேக்-
கிழாரும் “தூங்கிய மணி” என, இதுவரை உறங்-
கியதெனக்கொள்ளுமாறு கூறிய நயங்கண்டு. இன்-
புறத்தக்கது. மணியோசை கேட்ட மன்னன்-
வாயிலில் வந்து மந்திரிகளை நோக்கி, ஆவுக்கு நேர்க்-
தது யாது என்று வினாவு, ஓரமைச்சன் நிகழ்ந்தவற்-
றைத் தெரிவித்தனன்; கேட்ட வேந்தன் பெருங்-
துயருழுந்து, ஆவுற்ற துயரை யானடைவதே செய்-
யத் தக்கதெனத் துணிந்து, ஓரமைச்சனை நோக்கித்-
தன் மைந்தனைத் தேர்க்காவில் வைத்துக் கொல்லு-
மாறு கட்டலையிட்டான்; அவ்வமைச்சன் இளவர-
சைக் கொல்ல மனம் இயையாமையாலும், அரசன்-
கட்டலையைக் கடக்க இயலாமையாலும் தன்-
ஞுயிரைத் துறந்தனன்; இஃதறிந்த அரசன், தானே
தன் மகனைத் தேர்க்காவில் வைத்துக் கொன்றுன்-
தனக்கென வாழுப் பிறர்க் குரியாளனுகிய வேந்தன்-
முன்னே, கண்ணுதற் பெருமான் உமையொடுங்-
காட்சி கொடுத்தருளினார்; அவர் திருவருளால்-
அப்பொழுதே ஆன்கன்றும், அமைச்சனும், அர-
சிளங் குமரனும் உயிர்பெற்றெழுந்தனர். இவ்வ-
மயயத்துள்ள மகிழ்ச்சியைச் சேக்கிழார்,

“அடிபணிந்த திருமகளை ஆகமுற எடுத்தனைத்து நெடிதுமசிழ்ந் தருந்துயர நீங்கினு விலவேந்தன் மடிசரந்துபொழிழிம்பால் வருங்கன்று மகிழ்ந்துன்னு படிநனைய வரும்பகவும் பருவரனீங் கியதன்றே” (48)

என்னும் அருமைத் திருப்பாடலாற் புலப்படுத்துகின்றார். ‘புதல்வன் அடியிற் பணிந்தான்; அவனைத் தந்தை மார்போடனைத்து மகிழ்ந்தான். பசு, தன் கன்று உண்டு எஞ்சி, நிலத்தை நலைக்குமாறு பால் பொழிந்து இன்புற்றது’ என்பது இப்பாடற் கருத்தாம். இதன்கண் ‘அடிபணிந்த’ என்றதனால் புதல்வன், ஆங்கன்றின் இறப்புக்குத் தான் காரணமானமை பற்றி வந்த பாவத்தைத் துடைத்த பேரருஞும், நீதிநெறி வழுவாதொழுகிய அருமையும் நினைந்து அடிபணிந்தான் என்பது புலனுகின்றது. “தன் மைந்தன்” “தன்னுடைய குலமகன்” என்று முன்னர்க் கூறியவர் ஈண்டும் ‘அடிபணிந்த தன் மகனை’ என்னுது ‘திருமகளை’ எனக் கூறியது, அரசன் மைந்தனும் விலையிற் கொல்லப்பட்டான்; இப்பொழுது இறைவன் திருவருட் புதல்வனைய்த் திகழ்கின்றன் என்பதை அறிவிக்கின்றது. நெடிது மகிழ்ந்து அருந்துயரம் நீங்கினுன் என இருப்பினும் அருந்துயரம் நீங்கி நெடிது மகிழ்ந்தான் என்பதே கருத்தாம். ஆங்கன்று, பிறரால் அறியாமற கொல்லப்பட்டது; அரசினங் குமரன் பெற்ற தந்தையால் அறிந்து கொல்லப்பட்டான்; ஆதலால் ஆவின் துயரத்தைக் காட்டிலும் தன் ஒரு மைந்தனை இழந்த அரசன் துயரம் பெரிதாய்ப் பொறுத்தற்கரியதாயிற்று என்பது அருந்துயரம் என்றதனால் விளங்கு

கின்றது. அருந்துயரம் என்றதற்கேற்ப நெடிது மகிழ்ந்தான் என்றது சிறப்புடைத்து. மானிலங் காவல வூவான், பிறவுயிர்கட்குத் தன்னாலும், தன்பரிசனத் தாலும், பகைவராலும், கள்வராலும், பிறவுயிர் களாலும் வரும் ஜீவகை அச்சங்களையும் தீர்ப்பவனே என்று முன்னர்க் கூறியதற்கேற்ப, மனுவேந்தன்; தன் மைந்தனல் ஆவுக்கு வந்த துயரத்தையும் அச்சத் தையும் தீர்த்து நிலவேந்தன் என்று சொல்லுதற்கு அமைந்து திகழ்கின்றுணென்பது, வேந்தன் என்றமையாது நிலவேந்தன் என்று கூறியதனால் தெரிகின்றது. மக்களுடைய மகிழ்ச்சியை அறியுமாறு போல விலங்குகளுடைய மகிழ்ச்சியைத் தெற்றென அறிதல் அரிதாகலான், ஆவின் மகிழ்ச்சியையும் அன்பையும், கன்று உண்டு எஞ்சி நிலத்தை நனைக்குமாறு பால் பொழுந்தது என்று கூறுமுகத்தான் அறிவித்தார். இளங்கன்று துள்ளி விளையாடி மகிழ்தல் இயல்பாக வான் ஆவின் மகிழ்ச்சியை அறிதவினும் அதன் கன்றின் மகிழ்ச்சியை அறிதல் எளிதென்னும் கருத்தால் ‘மகிழ்ந்துண்டு’ என ஆன்கன்றுக்கு மகிழ்ச்சி கூறினார். இறக்குங்கால் துண்பத்துடன் இறந்தமையால் உயிர் பெற்றவுடன் கன்று மகிழ்ந்த தென்பதும் இதனாலறியத்தக்கதாம். அரசினங் குமரன் இறக்குங்கால் யான் குற்றத்துக்காகக் கொல் லப்படுகின்றேன் என்று கருதித் துன்பின்றி இறந்தானதலால் அவன் உயிர்பெற்றவுடன் மகிழ்ந்து அடிபணிந்தான் எனக் கூறுமையும் அறிக.

“படி நனைய வரும் பசவும்” என்பழி வரும் பச எனப் பிரித்து வருகின்ற பச எனப் பொருள்

கோட்டினும் அரும்பசு எனப்பிரித்துப் பிறிதொன்றற்கில்லாத சிறப்பியல்புடைய பசு எனக்கோட்டல்நயமுடைத்தாம். உணர்ச்சியுடன் மணியைப் புடைத்து, மனுநிதியும் இறைவனும் வெளிப்படுதற்குக் காரணமாயினமையின் அரும்பசுவாயிற்று. இக்கருத்து, மந்திரிகளை நோக்கி மன்னன் உரைப்பதாக முன்னர் வந்துள்ள,

“ எவ்வுலகில் எப்பெற்றம்
இப்பெற்றத் தாமிடரால்
வெவ்வயிர்த்துக் கநறிமணி
யெறிந்துவிழுந் ததுவினம்பீர் ”

என்னும் பாடற் பகுதியாலும் நன்கு புலனுகும். இவ்வியல்பு பிறிதொன்றின்கட்காண்ட ஸருமைகருதி அரும்பசு எனவும், துயரம் பிறராற் பொறுத்தற்கருமைகருதி அருந்துயரம் எனவும் அருமையுணர்ந்து பாடிய அழகு கண்டு மகிழுத் தக்கதாம்.

இவ்விடத்துப்போலவே வேறு சில இடங்களிலும் உடம்படுமெய் நீக்கிப் பிரிக்கப்படாமல் வேறு பட உரை கூறப்படுகின்றன. உதாரணமாகத், தடுக்தாட்கொண்ட புராணத்தில் வரும்,

“ வாழிய மாமறைப் புற்றிடங்கொன்
மன்னவ ஏரரு ளாலோர்வாக்குத்
தோழுமையாக வுனக்குநம்மைத்
தந்தன நாமுன்பு தொண்டுகொண்ட
வெள்வியி ஸன்றுநீ கொண்டகோல
மென்றும் புளைந்துநின் வேட்கைதீர
வாழிமன் மேல்விளை யாடுவாயென்
ஞாரர் கேட்க வெழுந்ததன்றே ” (127)

என்னும் பாடவின் ஈற்றத்தை வாழியெனப் பிரித்து வாழ்வாயாக எனப் பொருள் கூறுகின்றனர். அங்கு நனம் பிரித்தால் மோஜீ நயம் இன்மையானும் ஆசூரரைக் கைலைக் கழைத்து ஆண்டிருந்து வாழும் மாறு வாழ்த்தாது மன்னிலிருந்து வாழுமாறு வாழ்த் தினூர் எனலால் அத்துணைச் சிறப்பின்மையானும் அது பொருந்தாது. ‘ஆழி மண்மேல்’ எனப் பிரித்தால், கடல் சூழ்ந்த நிலவுகத்தில் எனப் பொருள் பட்டு, மோஜீச் சிறப்புமுடைத்தாய் விளங்குகல் காணலாம். பேரறிஞர்கள் தம் நுண்ணுணர்வான் ஆராயின், ‘அடிபணிந்த’ என்னும் இவ்வொரு பாட விலே பல நுண் பொருள்கள் காணலாமென்பது என்துணிபாம்.

இம் மனுச்சோழன் வரலாறு, பழமொழியிற் சிறிது வேறுபாட்டுடன் காணப்படுகின்றது.

இப்புத்தகம் கிடைக்குமிடங்கள் :—

1. நூலாசிரியர்
 2. சக்தி காரியாலயம், செஞ்சை, காறைக்குழு
 3. சக்தி காரியாலயம், வடக்கு வெளி வீதி, மதுரை
-